

Australia... 1.50\$
Canada... 1.00\$

France... 8.00F
Germany... 2.25DM

India... 12.00Rs
Malaysia... 1.50\$



Norway... 12.00Kr
Sri Lanka... 20.00Rs

Switzerland... 2.50\$
United Kingdom... 90p

நாழிமை

MAY 1995

The International Tamil Newsmagazine



திக்குத் தெரியாத காட்டில்...

யாழ்ப்பாணத்து நேர்முக செய்தி

அமிழ் இமைத் துணைகள் கண்ணுக்கு அணிஎன அமைக்கு மாபோல்
உமிழ் சுடர்க் கலன்கள் நங்கை உருவினை மறைப்பது ஓரார்
அமிழ்தினைச் சுவையெய் தன்ன அழகினுக்கு அழகு செய்தார்
இமிழ் திரைப் பரவை ஞாலம் எழைமை உடைத்து மாதோ.

- கம்பராமாயணம்; கோல்காண் படலம்




ஆம்:
அழகினுக்கு அழகு செய்ய
ராஜா பட்னி அன் சன்

Experts in Exquisite Modern & Tamils' Traditional Jewellery

Raju Pattni & Son

58-60 EALING ROAD, WEMBLEY, MIDDLESEX HA0 4TL
TEL: 081-903 6677 FAX: 081-904 9547

எண்ணம்.....	5
இலங்கை: ஈழ யுத்தம்-3?	18
பிரிட்டன்: அயர்லாந்து அரங்கில் மாறும் காட்சிகள்.....	21
இந்தியா: ஓர் அரசியல் திருப்பம்.....	25
தமிழ்நாடும் தலைநகரும்: வழக்காகிப்போன வாழ்க்கை.....	27
இலங்கை: போரில் குளிப்பினும் சோராத யாழ்ப்பாணம்.....	30
கலை: மௌனத்தில் வடிந்த கண்ணீர்.....	31
உலகை ஆக்கிரமிக்கும் ஆங்கிலம்.....	32
பழைய நினைவுகள்.....	35
சிறுகதை: துவாஜன்.....	49
புத்தக விமர்சனம்.....	51
சொற்சதுரங்கம்.....	53
ஜன்னல்.....	56



■ 12 அட்டைச் செய்தி:
இலங்கை
திக்குத் தெரியாத காட்டில்...
பத்து ஆண்டுகளுக்கு மேலாக
யுத்த நெருக்கடிக்குள் சிக்கியுள்ள
யாழ்ப்பாண மக்களின் வாழ்வு,
போர் விளைத்த அனர்த்தங்கள்,
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள்
பற்றிய ஒரு நேர்முக செய்தி.



■ 36 சிறப்புக் கட்டுரை
மூன்று திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்பட உலகில்
தற்போது பெரிதும் பேசப்படும்
மோகமுள், பம்பாய், பண்டிற் குயின் பற்றிய
விரிவான நோக்கு.

Nazhkal

The International Tamil Newsmagazine
ISSN 1357-6933
VOL.II, No.3, May 1995

EDITOR:

S. Mahalingaswami

CONTRIBUTING EDITORS:

S. Swaminathan, Wimala Sockanathan,
Pon.Balasundaram, M. Pushparajan,
Yamuna Rajendran

LAYOUT ARTIST:

K. Krishnarajah

TECHNICAL ASST:

S. Perimpanathan

EDITORIAL OFFICE:

Newsmedia International Limited
Park Royal House
23 Park Royal Road
London NW10 7JH
UK
Tel: 0181-838 1425
Fax: 0181-961 5962

COLOMBO BUREAU:

S. Thillainathan
Tel: 330719 / 821663

PUBLISHERS:

Newsmedia International Limited
Park Royal House
23 Park Royal Road
London
NW10 7JH
UK

PRINTERS:

Set Line Data Ltd
London SE1

Cover printed at ABILITY PRINTING, Rayners Lane,
Harrow, Middlesex

Subscription for 12 issues

UK:..... £14.00
Europe/India/Sri Lanka:..... £15.00
All other countries:..... £20.00
Payable to NEWSMEDIA INTERNATIONAL LIMITED

Please complete the form and return to

Newsmedia International Limited
Park Royal House
23 Park Royal Road
London
NW10 7JH
UK

Name:.....

Address:.....

Tel:.....

Sending herewith cheque/draft/money order
for the amount of



**செல்வியும்,
சிவரமணியும்**

டிசம்பர் 1994 இதழில் யமுனா ராஜே
ந்திரன் எழுதியுள்ள கட்டுரையில் காணப்
படும் செல்வி, சிவரமணி ஆயியோர் பற்
றிய குறிப்புக்கள் மிகையானவை.

செல்வி, கவிதையில் அல்லது நாடகத்
துறையில் சுருத்துச் சுதந்திரத்துக்காகவோ
ஜனநாயகத்துக்காகவோ தீவிர செயற்
பாட்டுத் தளத்தைக்கொண்ட ஒருவரல்லர்.
ஆனால், இத்துறைச் செயற்பாடுகளுக்கா
கவே அமெரிக்காவின் 'பென்' (PEN)
விருது சில வருடங்களின் முன்னர் அவ
ருக்கு வழங்கப்பட்டமையானது ஒரு கேலி
க்கூத்தாகும். இது, விடுதலைப் புலிகளை
எதிர்ப்பவர்களின் அமைப்பு ரீதியான சர்
வதேச செயற்பாட்டினைக் காட்டுகிற
தேயல்லாது, யாழ்ப்பாணத்தின் யதார்த்த
நிலையினை அல்ல.

சிவரமணியும் செல்வியைப் போல
வே, தீவிரச் செயற்பாட்டுத் தளத்தைக்
கொண்ட ஒருவரல்லர். அத்தோடு, தனது
குடும்பத்தவரால் முன்வைக்கப்பட்ட ஒரு
திருமண ஆலோசனையை எதிர்கொள்ள
முடியாது தற்கொலை செய்துகொண்ட
ஒரு பலவீனமான பெண்ணிலை வாதி.
செயற்பாட்டுத் தளத்தில் வேர்களற்ற
சித்திரலேகா மௌனகுரு போன்ற பெண்
ணிலை வாதிக்களால் இங்கும் வரையப்
படும் 'ஒளிவட்டம்' சிவரமணிக்குப்
பொருத்தமானதல்ல.

ராஜன்,
யாழ்ப்பாணம்.

ஏன் மறந்தார்?

காலத்துக்கேற்ற அட்டைப் படங்கள்,
கச்சிதமான பக்க அமைப்பு, கவர்ச்சிகர
மான செய்தித் தலைப்புகள் அளவுக்க
திகமற்ற விளம்பரங்கள் என்று இன்னும்
பல சிறப்பம்சங்களுடன் வெளிவரும்
நாழிகை சர்வதேச ரீதியில் நடுநிலைமை
யான தரமான தமிழ் சஞ்சிகை இல்லை
என்ற குறையை நிவர்த்தி செய்கின்றது.
நாழிகை 1995ஆம் ஆண்டுக்குள் உலகில்
வாழும் சகல தமிழர்களையும் சென்றை
டயும் என்பதில் ஐயமில்லை.

தஸ்லிமா நஸ்ரீன் பற்றி விபரமாக
தகவல் வெளியிட்டதோடு, அவருடைய
ஆக்கம் ஒன்றை மொழிபெயர்த்து தமிழில்
வெளியிட்ட பெருமையும் (பூச்சியின் கதை
கவிதை) நாழிகைக்குத்தான் உண்டு.

தஸ்லிமாவின் படைப்புகள் பற்றிக்
குறிப்பிட்ட கட்டுரையாளர், 'குரான்
மாற்றி எழுதப்படவேண்டும்' என்று நியூ
ஸ்ரேற்றமன் பத்திரிகைக்குச் சொன்னதாக
வெளிவந்த செய்தியை தான் அப்படிச்
சொல்லவில்லை என்று மறுதலித்ததுடன்,
இஸ்லாமிய சட்டங்களைத்தான் மகாநாதி
அமைக்கவேண்டும் என்று சொன்ன
தாகவும் சம்பந்தப்பட்ட பத்திரிகைப்
பேட்டி பற்றி தஸ்லிமா நஸ்ரீன் தன்
னிலை விளக்கம் கொடுத்த விடயங்களை
மறந்துவிட்டார்.

எஸ். ஐ. ஜெகதீசன்
பிரான்ஸ்

வடிவமைப்பு

நாழிகை நல்ல பல செய்திகளும்,
சிறந்த வடிவமைப்பும் கொண்டுள்ளது.

சி. எஸ். சரவணன்
பெங்களூர், இந்தியா.

வெல்ல இயலாத போர்

இந்திய மாநிலங்களைக் காட்டிலும் கூடுதல் அதிகாரங்களைக்கொண்ட ஆட்சி அமைப்பொன்றை தமிழர் பிரச்சனைக்குத் தீர்வாக்கும் அரசியல் திட்டம் தயாராகவிருப்பதாக இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அவரைச் சந்தித்த அவருக்கு ஆதரவளிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் தெரிவித்திருக்கிறார். தமிழர் பிரதேசங்களான வடக்கு - கிழக்கு மாகாணங்களின் எல்லைகள் மீள நிர்ணயிக்கப்பட்டு, தனியொரு மாநிலமாக இப்பிரதேசம் அமையும் என்றும், சட்டம், ஒழுங்கு, காணிப்பங்கீடு போன்றவை தொடர்பான அதிகாரங்களை மாநில அரசு கொண்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அவரது அரசியல் திட்டத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. இடதுசாரிக் கட்சிகள், பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவற்றின் தலைவர்களையும் சந்தித்துப் பேசிவரும் ஜனாதிபதி, இவர்கள் அனைவருடனுமான கலந்தாலோசனைகளை முடித்துக்கொண்ட பின்னர் அவ்வரசியல் திட்டத்தை வெளியிடக்கூடும் என கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இதேவேளை, விமானங்கள் மீது விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதல் அரசுக்கு இராணுவ ரீதியில் ஒரு சவாலை ஏற்படுத்தியுள்ளபோது, வெளிநாட்டு ஆயுத கொள்வனவு மூலம் அரசை இராணுவ ரீதியாக பலப்படுத்திக்கொண்டு, அதன் பின்னர் இத் தீர்வுத் திட்டத்தை அவர் வெளியிடலாமென்றும் சிலர் கருத்துத் தெரிவித்தார்கள். இதனை எழுதிக்கொண்டிருக்கின்றபோது, கப்பலொன்று ஆயுதங்களுடன் கொழும்பு துறைமுகத்தை அடைந்திருக்கின்றது.

ஆனாலும், புலிகளின் தாக்குதலுக்கு பதில் தாக்குதலேயன்றி, ஓர் இராணுவ தாக்குதலுக்கான எண்ணம் ஜனாதிபதியிடம் இன்னமும் இல்லை என்றே பொதுவாகப் பேசப்படுகின்றது. இது 'வெல்ல முடியாத ஒரு யுத்தம்' என்பதனை அவர் அறிவார்.

எப்படியானாலும், இலங்கையில் எதிர்பார்க்கப்பட்ட சமாதானச் சூழலில் ஏற்பட்ட குலைவு கவலையை அளிப்பதே. அந்தக் குலைவுக்கு தனி ஒரு சாராரிடம் மாத்திரம் குற்றத்தைச் சுமத்திவிட முடியாது. நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் காணப்பட்ட இணக்கங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசு தரப்பில் தாமதம், அல்லது உடன் செயல்படுத்த இயலாத நிலைமை இருந்தது உண்மை.

ஆக, இருசாராரிடமுமே பலமும் பலவீனங்களும் இருக்கின்றன. அவற்றை நன்கு தெளிந்து, ஒரு சமாதானத் தீர்வை விரைவாகக் கண்டு கொள்வதே சிறந்ததாகும்.

சந்திரிகாவின் அரசியல் திட்டம் பற்றி அதனை அறிந்துகொள்ளாத வரையில் எதனையும் கூறமுடியாது. கடந்த காலங்களிலும் எல்லா அரசாங்கங்களும் ஏதோ ஒரு திட்டத்தை தம்மிடம் வைத்தே இருந்தன. ஆனால், அவை தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்றனவாக இருக்கவில்லை. சந்திரிகாவின் திட்டமும், சிங்கள பேரினவாத சக்திகளின் உணர்வுகளைத் தூண்டிவிடாத வகையிலேயே பெரும்பாலும் இருக்குமென்று கூறப்படுகிறது.

தமிழர் பிரச்சனைக்கு சர்வகட்சி மாநாடு மூலம் தீர்வு காணப்படும் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன, சர்வ கட்சிகளுக்கும் இடமற்று, அவரது ஐக்கிய தேசியக் கட்சி பார்வாமனத்தைப் பெருமளவில் ஆக்கிரமிக்க, அவர் சர்வ வல்லமை மிக்க ஜனாதிபதியானார். சர்வ கட்சி மாநாடு இல்லாதுபோனாலும், அவருக்குக் கிடைத்த 'சர்வ வல்லமையால் அவர் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணவும் விழையவில்லை. அவருக்குப் பின்னர் ஆட்சியில் இருந்தவர்கள் எளிதாக இப்பிரச்சனைக்கு தீர்வு காணக் கூடியவர்களாக இருக்கவில்லை. ஆனால், ஜயவர்த்தனவுக்குப் பின்னர் சந்திரிகாவே அப்படியொரு நிலையில் ஜனாதிபதியாகியிருக்கின்றார்.

ஜயவர்த்தனவுக்கு இப் பிரச்சனையைத் தீர்ப்பதில் தடைகள் எதுவும் இருக்கவில்லை. ஆனால், அவர் அதனை விரும்பவில்லை. சந்திரிகாவைப் பொறுத்த வரையில், அவர் ஒரு தீர்வை ஏற்படுத்தவே விரும்புகிறார். அதில் சந்தேகம் கொள்வதற்கில்லை. ஆனால், அதில் அவருக்கு தடைகள் சில இருப்பது புரிந்து கொள்ளக்கூடியதாகவே இருக்கின்றது. அத்துடன், விடுதலைப் புலிகளின் நடவடிக்கையில் அவர் மிக குழப்பமடைந்திருக்கிறார் என்பதும் 'இந்தியா டுடே' சஞ்சிகைக்கான அவரின் செவ்வியில் தெரிகின்றது. இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிபிஸி செவ்வி, மோதல் தவிர்ப்பு உடன்படிக்கையை மீறிய அவர்களின் நடவடிக்கையை மிகவும் நியாயப்படுத்துவதாகவே இருக்கின்றது.

ஆக, இன்றைய நிலைமைகளில் ஒரு நடுநிலையாளரின் ஈடுபாடே இதில் பெரிதும் உதவலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் பெரிதாக எதுவுமிருப்பதாகவும் தெரியவில்லை. எனினும், போரின் பின்னரும் சமாதானமே ஒரு தீர்வை ஏற்படுத்தவல்லதால், உயிரழிவுகளைத் தடுத்து, அந்த சமாதானத்திலேயே இரு சாராரும் ஏதோவிதத்தில் ஈடுபட்டு, தமிழ் மக்களுக்கு சுய கௌரவமும், சமத்துவமும் மிக்க ஒரு தீர்வை அடைய மேலும் முயலவேண்டும். □

THAMPA

SOLICITORS

ZAMBIA HOUSE
8A SOUTHHILL AVENUE
SOUTH HARROW
MIDDX HA2 0NQ


TEL: 0181-426 8562
HOME: 0181-422 8248
FAX: 0181-426 8307

- ☆ CONVEYANCING
- ☆ LITIGATION
- ☆ IMMIGRATION MATTERS
- ☆ WILLS & PROBATE
- ☆ LANDLORD & TENANT
- ☆ MATRIMONIAL MATTERS
- ☆ PERSONAL INJURY
- ☆ LIQUOR LICENSING

LEGAL AID WORK
UNDERTAKEN

சொன்னார்கள்

- "நான் என்ன 'சுப்பர் மன்' என்று எண்ணிவிட்டீர்களா? இதனைச் செய்யத்தானே பிரிட்டிஷ் ராணுவம் 25 வருடங்களாக முயன்றும் முடியாமல் போயிற்று."
- சின் பெயின் தலைவர், ஜெரி அடம்ஸ் உங்கள் ஆயுதங்களை எப்போது அகற்றப்போகிறீர்கள் என்று அமெரிக்காவில் பத்திரிகையாளர்கள் கேட்டபோது)
- "ஈடுசெய்ய முடியாத இணையற்ற தலைவர் என்று யாருமே இல்லை. எனது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது நாம் எல்லோரும் அப்படித்தான் நினைத்தோம். காலச் சக்கரம் சுழன்று, நாம் எப்படியோ அவரில்லாமல் சமாளித்துவிட்டோம். இந்த மலர்க் கண்காட்சியைத் திறந்துவைக்க என்னை நீங்கள் அழைத்தமை குறித்து மகிழ்கிறேன். மலர்கள் என்றால் எனக்கு தனிப் பிரியம். அடுத்த வருடம் நான் பிரதமராக இருக்கிறேனோ இல்லையோ என்னையும் இக் கண்காட்சிக்கு அழைப்பீர்கள் என நம்புகிறேன்."
- இலங்கைப் பிரதமர், சிறிமாவோ பண்டாரநாயக்க.
- "கல்குலேற்றர்களை எப்படி இயக்குவது என்பது எனக்கு எப்போதுமே ஒரு புதிரான விடயம்."
- பிரிட்டிஷ் நிதி அமைச்சர், கெனத் கிளார்க் (வானொலி செவ்வி ஒன்றில்)
- "சேமநலத் துறை அமைச்சர் வேர்ஜீனியா அம்மையார் தவறான விஷயத்தினை, தவறான விதத்தில், தவறான நேரத்தில், தவறான இடத்தில் செய்கிறார்."
- பிரிட்டிஷ் ஆளும் கட்சி உறுப்பினர், சேர் ஜோன் கோள்ட் (அமைச்சரைக் கண்டித்து சபையில்)



ரைமஸ், லண்டன்

ஒரு புதிய நிறுவனம்; விஜயம்செய்து பாருங்கள்

MOHAN FOOD MARKET



இலங்கையிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட
அரிசி, அரிசி மா, மினகாய்த்தான், மரக்கறி,
கடலுணவு வகைகள் போன்ற
பல்வேறு பொருள்கள்.
பதனிடப்பட்ட பல்வேறு உணவு வகைகள்
பத்திரிகைகள், சஞ்சிகைகள்,
சிடி, ஒடியோ கசெட்டுகள்

இவற்றோடு,
உங்கள் அனைத்து
நாளாந்த தேவைகளுக்கும்

MOHAN FOOD MARKET

51 BILTON ROAD

PERIVALE

MIDDLESEX

TEL: 0181-991 0453


ஒரு புறம் புதிது; மறுபுறம் உடைவு.
இதுதான் இன்றைய யாழ்ப்பாணம்.
மனதில் அது ஏற்படுத்துகின்ற தாக்கமும் அப்படித்தான்.
சில சமயங்களில் புளகாங்கிதம்; சில சமயங்களில் விஞ்சும்
வேதனை.
நகருக்கு அணிசேர்த்து, நகரின் தனித்துவ அடையாளச்
நகருக்கு அணிசேர்த்து, நகரின் தனித்துவ அடையாளச்

எங்கே என்பது தெரியவில்லை. பாதைகளைக் கண்டு கொள்ள
முடியவில்லை.

அந்தப் பற்றைப் புதர்கள் நடுவே, காலத்தின் வடுக்களோடு
ஞாலத்துக்குச் சாட்சிசொல்ல வானுயர்ந்து நிற்கும் இரண்டு
நினைவுச் சின்னங்கள்.

ஈழத் தமிழர்களின் அரசியல் நேர்மையைச் சாற்றி தந்தை
செல்வநாயகத்தின் நினைவுத் தூபி ஒன்று.

... நம் முன்னோர்கள் போல நமக்கென்று ஒரு தனி நாட்டை



படங்கள்: தி. தவயாலன்

திக்குத் தெரியாத க யாழ்ப்பாணத்தில் போரின் அனர்த

சின்னங்களாகத் திகழ்ந்த பலவற்றை அங்கு அடையாளம் காண
இயலவில்லை.

நகரின் மகுடமாக அழகொ
ளிர்ந்த முற்றவெளியைடுத்த
மாநகர சபை சூழ்ந்த பிரதேசம்,
இடி பாடுகளுடன், புதர்கள் அட
ர்ந்து, யாழ்ப்பாணத்தின் அதி
பாழடைந்த காட்டுப் பிரதேச
மாகக் காட்சியளிக்கிறது. திக்குத்
தெரியாத அக் காட்டில் நிஜமா
கவே சிறிதுநேரம் தவித்துப்
போனேன்.

மாநகர சபைக் கட்டடமோ,
சுப்பிரமணியம் பூங்காவோ

நாம் உருவாக்க வேண்டும். அது சுலபமானதல்ல என்பது
எமக்குத் தெரியும்; ஆனால், அதைத்தவிர எமக்கு வேறு வழி
இல்லை. ஒன்றில், சிங்கள அதிகாரத்திலிருந்து நாம் விடுபட
வேண்டும்; அல்லது செத்து மடியவேண்டும்... என்று, சமரசத்
தீர்வுக்கான முயற்சிகளின் தோல்விகள் அளித்த விரக்தியில்,
தன்னுடைய நீண்ட அரசியல் வாழ்வின் இறுதி உரையாயமைந்த
பாராளுமன்ற உரையில் திரு செல்வநாயகம் கூறிய அந்த வார்த்
தைகள்; அந்த உரையின் அந்தக் காட்சி; அதன் பின்னணி அப்
போது நினைவில் எழுந்தன.

1976 நவம்பரில் வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது
திரு செல்வநாயகம் இதனைக் கூறினார்.

அவர் மேலும் மிகத் தளர்வடைந்திருந்த காலம் அது. அந்த
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் தானும் உரையாற்றப்போவ
தாகவும் அதில் தனக்கு உதவும்படியும் தன்னுடைய கட்சிப் பாரா

நகருக்கு அணிசேர்த்து,
நகரின் தனித்துவ
அடையாளச்
சின்னங்களாகத்
திகழ்ந்த பலவற்றை
அங்கு அடையாளம்
காண இயலவில்லை.

“நமக்கென்று ஒரு தனி நாட்டை நாம் உருவாக்க
வேண்டும். அது சுலபமானதல்ல என்பது எமக்கு
தெரியும்; ஆனால், அதைத்தவிர எமக்கு வேறு வழி இல்லை.”

காலத்தின் வடுக்களோடு
ஞாலத்துக்குச் சாட்சிசொல்ல
வானுயர்ந்து நிற்கும்
இரண்டு
நினைவுச் சின்னங்கள்.

ளுமன்ற சகாக்களை அவர் கேட்டிருந்தார். ஆனால், 'இவர் எங்கே பேசப்போகிறார்' என்ற நினைப்பில் அவர்கள் இவரின் கோரிக்கையைப் பெரிதுபடுத்தவில்லை. அவ்வேளையில், தாமா கவேதான் இந்த உரையை அவர் ஆற்றினார். நினைவுத் தூபியாக நிற்கும் இந்தக் கற்றுணைப் போலத்தான், மிகுந்த வைராக் கியத்துடனும், உறுதியுடனுமான மிடுக்கான அவரது பேச்சு, அன்று சபையில் அனைவரையுமே வியப்பிலாழ்த்தியது. 'நாட்டைத்துண்டுபோடும் பிரகடனம்' என்று அடுத்துப் பேசிய அரசாங்க உறுப்பினர் வெகுண்டார்.

அந்தப் பேச்சு முடிந்து சபைக்கு வெளியே கண்ட போது, 'நான் பேசும் போது நீர் இருந்தீரா; நான் சொன்னவை சரிதானே' -என்று கேட்ட அவரின் குழந்தை உள்ளம்.....

திரு. மு. திருச் செல்வத்தின் அனுதாபத் தீர்மானம்மீது பிறிதொரு தடவை அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதும், இதுவே பாராளுமன்றத்தில் அவரின் கடைசி அரசியல் பேச்சாயமைந்தது.


நிஜமாகும் அவரின் அன்றைய

டத்தில் செல்லும் பாதைகளை ஒருவாறு இனங்கண்டு ஊசித்தபோது, நான் தவித்துநின்ற இடம் மாநகர சபைக்கு நேர் முன்னதாகவே என்பதை உணர்ந்தேன்.

நிலத்துள் புதையுண்ட ஓர் இரும்புக் கம்பி. நிறைந்த பற்றைகள், செடிகள். இவைதான் எனது இடது புறமாக மாநகரசபை வளவுள் நான் கண்டவை. மேற்கே, கோட்டைப் பக்கம் நோக்கிச் சென்றேன். அது இருந்த இடமும் கூட தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். கோட்டை மதில்கள் பெரும்பாலும் உடைக்கப்பட்டே விட்டன. நம் முடைய காலத்திலேயே எத்தனை வகை வகையான வைபவங்களைக் கண்ட முற்றவெளி, பற்றை வெளியாய்க் கிடக்கிறது. அங்கே, ஈழத் தமிழர்களின் அரசியல் பாதையில் ஒரு திருப்பத்துக்குக் காரணமாய் மைந்த நான்காம் உலகத்

ஈழத் தமிழர்களின் அரசியல் நேர்மையைச் சாற்றி தந்தை செல்வநாயகத்தின் நினைவுத் தூபி ஒன்று.

தமிழ் மக்களின் அளப்பரும் கல்வி ஈடுபாட்டின் சின்னமான யாழ். நுஸுகம் மற்றையது. வெந்தழலில் வெந்து, வெல்வீச்சிலும் நிலைகொண்டு நிற்கும் அந்தக் கட்டடமும் ஒரு நினைவுச் சின்னம்தான்.



ட்டில்...

தத்தில் தொடரும் புது வாழ்வு

வார்த்தைகள் அந்தத் தூபியில் எதிரொலித்தன.

அந்த எதிரொலிக்கு ஒரு சாட்சியாவதுபோல், அருகே தமிழ் மக்களின் அளப்பரும் கல்வி ஈடுபாட்டின் சின்னமான யாழ். நுஸுகம். வெந்தழலில் வெந்து, வெல்லு வீச்சிலும் நிலைகொண்டு நிற்கும் அந்தக் கட்டடமும் ஒரு நினைவுச் சின்னம்தான்.

ஆட்சியாளர்களின் சூழ்ச்சியில், தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரும் நூலகம் என்று கருதப்பட்ட அந் நூலகம் இரவோ டிரவாக தீக்கிரையாக்கப்பட்டது. அந்தச் சூழ்ச்சி பாராளுமன்றத்தில் அம்பலமாகவிருந்தது தெரிந்ததும் இன்னொரு சூழ்ச்சியால் அது மழுங்கடிக்கப்பட்டது. அதுதான் 83 ஜூலை கலவரத்துக்கு முன்னோடி யாகவும் அமைந்த சூழ்ச்சி.

ஆக, இப்படி நினைவுகள் அலைமோத, இவ்விரு நினைவுச் சின்னங்களும் இருக்கும் இடங்களை வைத்துக்கொண்டு, அவ்வி

தமிழாராய்ச்சி மாநாட்டு இறுதி நாள் நிகழ்ச்சிகளில் உயிரிழந்த ஒன்பதுபேரின் அந்த நினைவுக் கற்களும் வெண்மையாக மிளிர்கின்றன. மறுபுறம், பாழடைந்த சின்னங்களாக நீகல் படமா னிகை, வீரசிங்கம் மண்டபம், தபால் நிலையம். இந்தப் பகுதியிலே தனித்து விளங்குவது முனியப்பர் கோவில் ஒன்றேதான். எவ்வித பாதிப்புக்குமுள்ளாகாமல் எழிலாகவே காட்சி தருகிறது.

ஆக இவை; நிர்மூலமாகி, ஜன சஞ்சாரமேயற்றுப்போய் விட்ட நகரின் அதி முக்கியத்துவம் வாய்ந்த இடத்தின் கோலங்கள்.

இதுதவிர, நகர் முழுவதுமே, நகர் மாத்திரமென்ன எங்குமே இடிபாடுகளுடனான போரின் அனர்த்தங்கள். முழுமையான ஒன்றை அங்கு காண்பதே அரிது. எனினும், இந்த அனர்த்தங்களிடையேயும் அங்கு நடைபெறும் வாழ்பு புதிது.

'பெண்ணினமே, மண்ணை மீட்கும் மகத்தான பணியுடன் பெண்ணை மீட்கும் பெரும் பணியும் நமதே'

ஈழத் தமிழர்களின் அரசியல் பாதையில் ஒரு திருப்பத்துக்குக் காரணமாய்மைந்த நான்காம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு இறுதி நாள் நிகழ்ச்சிகளில் உயிரிழந்த ஒன்பது பேரின் அந்த நினைவுக் கற்களும் வெண்மையாக மிளிர் கின்றன.

மறுபுறம், பாழடைந்த சின்னங்களாக நீகல் படமானிகை, வீரசிங்கம் மண்டபம், தபால் நிலையம். இந்தப் பகுதியிலே தனித்து விளங்குவது முனிப்பார் கோவில் ஒன்றேதான்.

மப்பின்றி கால மழைகாணா மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியாய் முனையாது; ஏர் ஏறாது; காளை இழுக்காது; எனினுமந்தப் பாறை பிளந்து பயன் விளைப்போன் என்னுாரான் - மஹாகவியினுடைய இந்தக் கவிதை வரிகள் மிகவும் பிடித்தமானவை. இதன் பிரதிபலிப்பான வாழ்வே அங்கு எங்கும் நிகழ்கிறது.

போர் விளைத்த அனர்த்தங்களோடு அங்கு எங்குமே நம் கண்ணில் தெரிவன விடுதலைப் புலிகளின் விடுதலைச் சின்னங்கள். வீதிகளின் சந்திகளெல்லாம் மாவீரர்களுக்கான நினைவுச் சின்னங்கள்; அவர்களின் உருவப் படங்கள். நல்லூர் முத்திரைச் சந்தியில் பேரெழிலாய்த் திகழும் கிட்டு நினைவுப் பூங்கா. முன்னரெல்லாம் சினிமாப் படங்களின் கவரொட்டிகள் நிறைந்த மிற்றி கவர்கள், விடுதலை வீரர்களின் நினைவை மனதில்

நிறைக்கின்றன. விடுதலைக்கும், சமுதாய விளிப்புக்குமான வாசகங்களைத் தாங்கிய பலகைகள் வீதிகளில் நாட்டப்பட்டிருக்கின்றன.

பெண்ணினமே, மண்ணை மீட்கும் மகத்தான பணியுடன் பெண்ணை மீட்கும் பெரும் பணியும் நமதே - என்பது போன்ற சமூக சீர்திருத்த வாக்கியங்கள் நகர்ப்புறங்களிலும், 'மரம் மண்ணின் உரம்' போன்ற, சூழல் பாதுகாப்பு தொடர்பான வாசகங்கள் கிராமப் புறங்களிலும் காணப்படுகின்றன. நகரிலும் சரி, கிராமங்களிலும் சரி அனைத்து வீதிகளுக்கும் பெயர்களிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மாவீரரின் பெயர்கள். அவர்களின் இயற்பெயரால் வீதிகளுக்குப் பெயர் சூட்டப்பட்டு, இயக்கப் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்படி பெயர் சூட்டப்பட்டுள்ள

யாழ்ப்பாணத்து முக்கிய வீதிகள்: ஆஸ்பத்திரி வீதி - பெரிய கடை - மேயர் சோதியா தெரு; மின்சார நிலைய வீதி - லெப். கேணல் ராசன் தெரு; கஸ்தூரியர் வீதி - சந்தோசம் தெரு; ஸ்ரான்லி வீதி - அர்ச்சனா வீதி.

நவீன சந்தைப் பகுதியில் (அது இப்போது 'சிறப்பு அங்காடி' என்று அழைக்கப்படுகிறது) எந்நேரமும் காற்றில் விடுதலைக் கீதங்கள் ஒலிக்கின்றன. இராணுவ வண்டி களையொத்த விடுத



லைப் புலி வீரர்களின் மோட்டார் வாகனங்கள் வீதிகளில் செல்லும். சிலர், பொதுவாக பெண் புலிகள், சைக்கிள்களிலும் செல்வார்கள். இவர்கள் தவிர, தமிழீழ காவல் துறையைச் சார்ந்தவர்களையும் (பொலிஸ்) எங்காவது காணலாம். இவர்கள் எவரையும் கண்டு பொதுமக்கள் பதட்டமேதும் கொள்வதில்லை. ஆனாலும், பொது மக்கள் எவருடனாவது போராளிகள் ஏதாவது பேசிக்கொண்டிருந்தால் 'இயக்கம் நிற்கிறது' என்று அது எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும்.

பெண் போராளிகள் பொதுவாக பச்சை அல்லது கறுப்பு நிற நீளக் கால்சட்டை, வேஷ்ட்டுடன் இடையில் கறுப்புநிற 'பெல்' அணிந்திருப்பார்கள். தலைமுடி வெட்டப்பட்டிருக்கும் அல்லது இரண்டு பின்னல்களாக வளைத்துக் கட்டியிருப்பார்கள். சிலர் ஆயுதங்களுடனும் பெரும்பாலோர் ஆயுதங்களின்றி சைக்கிள்களிலும், நடந்தும் செல்வார்கள். இவர்களை இலகுவாகவே அடையாளம் கண்டுகொள்ளலாம். பொதுவாக, சாதாரண உடையே அணிந்திருக்கும் ஆண்போராளிகள் அல்லது களை அவர்களது மோட்டார் சைக்கிள்களின் பிரத்தியேக இலக்கத் தகடுகளிலிருந்துதான் கண்டு கொள்ளலாம்.

வீதிகளில் நம் கவனத்தை ஈர்க்கும் மற்றொன்று, தமிழ் இலக்கத் தகடுகள் பதித்த மோட்டார் வாகனங்கள். யாழ்ப்பாணத்தின் 'பாரம்பரிய' மொறிஸ் மைனர் களும், ஏ. 50, ஏ. 55 களும், 'டாம்பீக்' ஒஸ்ரின் கேம்பிரிட்ஜு களும் சிறு அளவில் வீதிகளில் வலம் வருகின்றன. ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்களே அதிகமானவை.



யாழ். தபால் நிலையமும் வீரசிங்கம் மண்டபமும்

தமிழீழத்தைக் குறிப்பிடும் வகையில் பொது வாகனங்களின் இலக்கத் தகடுகள் 'த' எழுத்தைக் கொண்டுள்ளன. எழுத்தையடுத்து, பிரான்ஸ் போன்ற நாடுகளைப்போல், ஊரை அடையாளங்காணும் விதத்தில் ஊருக்குரிய இலக்கமும் கூடவே இருக்கிறது. இயக்கம் சார்ந்தவர்களின் வாகனங்கள் 'உ' எழுத்தைக் கொண்டிருக்கின்றன. 'எ' பெண் போராளிகளின் வாகனங்கள். பொதுமக்களின் இந்த வாகனங்கள் மண்ணெண்ணெயும்,

மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் ஒரு சுவாரஸ்யம். இவை சில, வாயினால் ஊதி இயங்கவைக்கப்படுகின்றன.



பஸ் நிலையம் அமைந்திருந்த இடம் முழுமையும் மரங்கள் நாட்டப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இந்த நிழல்மர நடுகையை குடாநாட்டில் பல இடங்களிலும், பல வீதியோரங்களிலும் காணமுடிகிறது. வல்லை வெளியிலும்கூட இம்மர நடுகை இடம்பெற்றிருக்கிறது.

பஸ் நிலையம் இடமாற்றப்பட்டாலும் நகர் சுறுசுறுப்பாகவே இருக்கிறது. அங்கு மற்றொரு சிறப்பான மாற்றம், வர்த்தக நிலையங்களின் பெயர்ப்பலகைகள். அனைத்தும் தூய தமிழில் எழுதப்பட்டுள்ளன. கடைகளின் பெயரோடு, எவ்வகையான வர்த்தகம் என்பதும் பெயர்ப் பலகையில் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். புடவைக் கடைகள் 'பட்டுப் புடவையகம்', 'பட்டுச் சோலை', 'ஆடையகம்' என்றும், பான்ஸி பொருள்கள் 'அழகுச் சோலை' என்றும், பலசரக்குவியாபாரம் 'பல்பொருள் வாணிபம்' என்றும் இப்படிப் பல அழகான சொற்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

இதேவேளை சில சொற்கள் சற்று 'ஒருமாதிரியாக'வும் இருக்கின்றன. பாணுக்கு 'வெதுப்பி' என்று பெயரிடப்பட்டிருக்கிறது.



யாழ்ப்பாண பஸ் நிலையம்

'தின்னர்' எனப்படும் பெயின்ற சரைக்கும் திரவமும் கலந்து விடப்பட்டு இயங்குகின்றன. வான்கள் போன்ற பெரிய வாகனங்கள் தாவர எண்ணெயில் இயங்குகின்றன. இந்த 'எரிபொருள் விற்பனை நிலையங்கள்' சோவில் வீதிகளில் காணப்படும் திருவிழாக்கால தேநீர்க் கடைகள் போன்று பிரதான வீதிகள், சந்திகளில் நகரில் காணப்படுகின்றன. போத்தல்களில் நிரப்பி, அடுக்கி வைத்திருப்பார்கள்.

இயக்க வாகனங்கள் பேற்றோலி லேயே இயங்குகின்றன. யாழ். வைத்திய சாலை டாக்டர்களுக்கும் அவர்களது வாகனங்களுக்காக குறித்த அளவு பெற்றோல் மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் ஒரு சுவாரஷ்யம். இவை சில, வாயினால் ஊதி இயங்கவைக்கப்படுகின்றன; உண்மைதான்.

இவற்றின் ஹான்டில் ஒரு சிறிய குப்பி தொங்கிக்கொண்டிருக்கும். நோயாளிக்கு சலைன் ஏற்றப்படுவது போல, மெல்லிதான குழாய் ஒன்றும் ஹான்டில் பகுதியிலிருந்து ஹாப்பேற்றிச் செல்லும். சைக்கிளை இயக்குமுன்னர் அந்தக் குழாயின் குப்பியிலிருந்து ஒரே துளிகள் விட்டு பின்னர் வாயினால் ஊதுவார்கள். அதன் பின்னர் 'கிக் ஸ்டர்ட்' செய்யும்போது சைக்கிள் சுலபமாகவே இயங்கிவிடுகிறது. குப்பிக்குள் இருந்து துளித்துளியாக விடப்படும் அந்த 'மாஜிக் பொருள்' பெற்றோல். வாகனத்தைச் சுலபமாக இயங்கவைப்பதற்கு மட்டும் அருமருந்தாக அதனைப் பயன்படுத்துகிறார்கள்.

சைக்கிள்தான் அங்கு பிரதான போக்குவரத்துச் சாதனம்; வீதிகளை நிறைத்துக் காணப்படும். முன்னரெல்லாம் பொதுவாக, பாடசாலை மாணவிகளைத் தவிர பெண்கள் பெருமளவில் சைக்கிள்களில் செல்வதை யாழ்ப்பாணத்தில் காண்பதில்லை. இப்போது தமது சைக்கிள்களில் பின்னுக்கும் முன்னுக்கும் ஒவ்வொருவரை ஏற்றிக்கொண்டு வயதான பெண்கள், வயோதிபர், சிறுவர்கள், இவர்கள்தவிர பெரும் உத்தியோகத்தர்களும் செல்கிறார்கள்.

நவீன சந்தையருகே யாழ் பஸ்நிலையம் இப்போது இல்லை. அது அங்கிருந்து சுமார் அரை மைல் தூரத்துக்கப்பால், ஆரிய குளம் சந்திக்கு அணித்தாக அத்தியடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. யாழ். வைத்தியசாலை சூழ்ந்த, செஞ்சிலுவைச் சங்கத்தின் பாதுகாப்பு வலயத்துள் பஸ் நிலையம் அமைவதனால் அது புதிய இடத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாக கூறினார்கள்.

பேக்கரி - வெதுப்பகம். புத்தகசாலை - பொத்தகசாலை. சைவ உணவகம் - மரக்கறி உணவகம். தளபாடக் கடை - அணைக்கல நிலையம். இவை அத்தகைய சில. வேறொரு நாட்டுப் பெயர் என்பதால் மலாயன் சுபே வேலவன் மரக்கறி உணவகம் என்று மாற்றப்பட்டிருக்கிறது. அன் சன்ஸ், அன் பிரதர்ஸ் என்பனவெல்லாம் சங்கரப்பிள்ளையும் மைந்தர்களும், சின்னத்துரை சகோதரர்கள் என்றவாறு பொறிக்கப்பட்டுள்ளன. சுன்னாகம் செல்லும் வழியில் காங்கேசன்துறை வீதியில் 'விரிகடர் எரிதரு விற்பனை நிலையம்' என்றொரு பெயர்ப் பலகையைக் கண்டேன். அது ஒரு விறகு காலை.

சுவையருவி, குளிரருவி என்பன விடுதலைப் புலிகள் நடாத்தும் சாப்பாட்டு, குளிர்மான கடைகள். மின்சார நிலைய வீதியில் நவீன சந்தைக்கு முன்புறமாக அமைந்திருக்கின்றன. சுவையருவி, ஈ.ஏ. பாய் கடை இருந்த கட்டடத்தில் இருக்கிறது. கடைகளுக்கு விடுதலைப் புலிகள் மின்சாரம் வழங்குகிறார்கள். விரும்பியவர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இது மிகவும் செலவானது என்கிறார்கள் வர்த்தகர்கள். அதனால், மிகுந்த சிக்கனமாகவே அம் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். மற்றது காற்றாடியை சற்றுநேரம் இயங்க விட்டு

புகையிரதப் பாதை இருந்த இடத்தில் புல், செடிகளோடு ஆங்காங்கே சிற்சில குடிசைகளும் முளைத்து காணப்படுகின்றன.

போர் விளைத்த அனர்த்தங்களோடு அங்கு எங்குமே நம் கண்ணில் தெரிவன விடுதலைப் புலிகளின் விடுதலைச் சின்னங்கள்.

விட்டால் அவ்வளவுதான்; பணத்தைக் காற்று அள்ளிச் சென்று விடும்.

'ஓகோ' என்று இல்லாவிட்டாலும் கடைகள் எல்லாமே இயங்குகின்றன. வின்ஸர் பட மாளிகைக்கு அணித்தாக கஸ்தூரியார் வீதியில் ஏராளமான நகைக் கடைகள். என்ன தடை இருந்தாலும் பொருள்கள் பெரும்பாலும் கிடைக்கின்றன. ஆனால், அந்த தடை, தட்டுப்பாடுக்கு ஏற்ற விதத்தில் விலைகள் அதிகமாக இருக்கும். கடைகள் அனைத்திலும் விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட விற்பனை உத்தரவுப் பத்திரம் மாட்டப்பட்டிருக்கிறது. விற்பனை செய்யும் பொருள்கள் அனைத்துக்கும் ரசீது கொடுக்கப்படவேண்டும். இதனை மீறுபவர்கள் அபராதம் செலுத்த நேரும். வர்த்தகர்கள் விற்பனை விலையில் 2 விதத்தை புலிகளுக்குச் செலுத்தவேண்டும். குறித்த கால எல்லையுள் அது செலுத்தப்படாவிட்டால் பின்னர் அதற்கான அபராதமும் செலுத்த நேரிடலாம். முன்னர் அரசாங்கம் பெற்ற வரியை விட பெருமளவு வரி விடுதலைப் புலிகளுக்குச் சேருவதாக வர்த்தகர்கள் கூறுகிறார்கள்.

கடைகளில் விற்கப்படும் பொருள்களுக்கு கட்டுப்பாட்டு விலை எதுவும் இல்லை. சில பொருள்கள் சமயங்களில் பங்கீட்டு முறையில் வழங்கப்படுகின்றன. கட்டுப்பாட்டு வில்லியில் விற்கப்படும் அரிசிக்குச் சில சமயங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது.

தனியார் எவரும் நெல்கொள்முதல் செய்வது தடைசெய்யப்பட்டிருக்கிறது. கிளிநொச்சி, பரந்தன் போன்ற இடங்களில் விவசாயிகள் விடுதலைப் புலிகளுக்குத் தான் நெல்லை விற்கமுடியும்.



கன்னாகம் புகையிரத நிலையம்



நவீன சந்தைப் பகுதி



அப்படிக் கொள்வனவு செய்த நெல்லை புலிகள் தமது ஆலைகளில் குற்றி, வர்த்தகர்களுக்கு விற்பனை செய்வார்கள். இந்த ஆலைகளில் அரிசியைப் பெறுவதற்காக வர்த்தகர்களின் நீண்ட 'கியூ'வை காலைவேளைகளில் சில இடங்களில் காணலாம்.

சந்தைகள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. கரையோர மீன்பிடி தளர்த்தப்பட்டிருந்த அந் தளங்களில் சைக்கிள்களில் மீன் விற்கும் வியா

பாரிகளையும் காணக்கூடியதாக இருந்தது. பல்கலைக் கழகம், பாடசாலைகள் இயங்குகின்றன. புதிது புதிதாக கொட்டில்களிலும், முன்னைய ரியூட்டரி வளவுகளிலும் இயங்கும் சில புதிய பாடசாலைகளையும் யாழ்ப்பாணத்தில் காணலாம். இவை இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்த மாணவர்களுக்கான பாடசாலைகள். யாழ்ப்பாணத்து 'ரியூட்டரி'களும் 'பிஸி'யாகவே இயங்குகின்றன. ஆரியகுளத்தருகே பலாலி விதியில் சென்று கொண்டிருக்கையில், குளத்தின் அருகாக ஏராளமான சைக்கிள்கள் ஒழுங்காக, பல வரிசைகளாக நிறுத்தப்பட்டிருந்தன. எதிரே ரியூட்டரி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருப்பதை தெரிந்துகொண்டபோது வியப்பாகத்தானிருந்தது.

யாழ்ப்பாணத்தில் புதிதாக நாம் பார்க்கும் மற்றொன்று; விடுதலைப் புலிகளின் பல்வேறு துறைப் பணியகங்கள். பல்வேறு இடங்களிலும் பெரிய, அழகான பெயர்ப் பலகைகளுடன் இவை காணப்படுகின்றன. வசதியான பெரும் தனியார் இல்லங்களை இப்படி பணியகங்களாக மாற்றியுள்ளனர். இவ்வில்லங்களின் சொந்தக்காரர்கள் அநேகமாக கொழும்புக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ குடிபெயர்ந்துவிட்டவர்கள். 'புலிகளின் குரல்' வானொலி நிலையம், 'சமுநாதம்' பத்திரிகை அலுவலகம் போன்றனவும் இப்படி தனியார் இல்லங்களிலேயே அமைந்துள்ளன. இதுதவிர, இயக்கப் பொறுப்பாளர்களுக்கும், மாவீரர், போராளிகள் குடும்பத்தவர்களுக்கும் இப்படி வீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அத்தோடு, இடம்

பெயர்ந்த அல்லது வீடற்ற பொதுமக்களுக்கும் இவை வழங்கப்பட்டுள்ளன.

புகையிரத நிலையங்கள், பொதுக் கட்டடங்களிலும் பலவற்றில் ஏராளமான அகதிக்குடும்பங்கள் வாழ்கின்றன. பல இடங்களில் குடிசைகள் அமைத்தும் இவர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

புகையிரதப் பாதை இருந்த இடத்தில் தண்டவாளங்களையோ, சிலிப்பர் கட்டடைகளையோ அல்லது கற்களையோ காணவில்லை. புல், செடிகளோடு ஆங்காங்கே சிற்சில குடிசைகளும் அவ்விடத்தில் முளைத்து காணப்படுகின்றன.

நகரின் பிரதான வீதிகளில் கண்ணைக்கவரும் மற்றொன்று, மின்சாரக் கம்பங்களில் இணைக்கப்பட்டுள்ள விளக்குகள். கண்ணாடிக் கூண்டுகளுள் இந்த மேசை விளக்குகள் இரவு நேர

யாழ்ப்பாணத்தின்

பாரம்பரிய

மொறிஸ் மைனர்களும்,

ஏ.50, ஏ.55களும்,

டாம்பீக்

ஓஸ்ரின்கேம்பிரிட்ஜுகளும்

சிறு அளவில்

வீதிகளில்

வலம் வருகின்றன.

நகர் பொதுவாக மாலை ஏழு, எட்டு மணிக்கெல்லாம் அடங்கிவிடுகிறது. மின்சாரமின்மை இதர்

கான முக்கிய காரணம்.

கடைகளுக்கு
விடுதலைப் புலிகள்
மின்சாரம்
வழங்குகிறார்கள்.

மின்சாரக் கம்பங்களில்
கண்ணாடிக்
கூண்டுகளுள்
இணைக்கப்பட்டுள்ள
மேசை விளக்குகள்
இரவு நேர
'கலங்கரை விளக்கங்கள்'.


'கலங்கரை விளக்கங்கள்'. மாநகரசபை அமைத்துள்ள இவ்விளக்குகள் குண்டும் குழிகளுமான வீதிகளில் இரவில் சுமார் 9, 10 மணிவரை வழிகாட்டுகின்றன.

பொழுதுபோக்கு அம்சங்கள் அருமை. இந்திய சினிமாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளபோது, புலிகள் தயாரித்த சினிமாப் படங்கள் அங்கு திரையிடப்படுகின்றன. யாழ். நகரில் ஸ்ரீதர், சுன்னாகம் நாகம்ஸ், பருத்தித்துறை தெய்வேந்திரா ஆகிய படமாளிகைகளில் இவை திரையிடப்படுகின்றன. நான் நின்றுசமயம் 'உயிர்ப்பூ'வுடன் துரையாளனை உயசம திரைப்படமும் திரையிடப்பட்டுக்கொண்டிருந்தது.

நகர்பொதுவாக மாலை ஏழு, எட்டு மணிக்கெல்லாம் அடங்கிவிடுகிறது. மின்சார மின்மை இதற்கான முக்கிய காரணம். பொருதடை ஓரளவு நீக்கப்பட்டிருந்த அந் நாள்களில் எங்காவது சில வீடுகளில் 'ஜெனரேட்டர்' மின் வெளிச்சம் தெரியும். இயக்க முக்கியஸ்தர் வீடுகளுக்கும் புலிகளின் மின்சாரம் வழங்கப்படுகிறது.

அம் மின்சாரம் சிலைக்கக்கூடிய இடங்களில் பொது மக்களும் விரும்பினால் அதனைப் பெறலாம். ஆனால், பொதுவில் அது கட்டுபடியாகக் கூடியது அல்ல. ஆக, இந்நிலையில் அங்கு இரவு நேர ஆபத்தாந்தவனாக திகழும் ஒரு புதிய கண்டுபிடிப்பு 'ஜாம் போத்தல் விளக்கு' ஜாம் போத்தலின் அடியில் சிறிதளவு எண்ணெயில் அது சுடர் விட்டுக்கொண்டிருக்கும். காற்றினிலும், மழையினிலும், கலங்க வைக்கும் இடியினிலும் அதுதான் ஒளி.

இரவு நேர வைபவங்களாக கோவில்களில் மின் விளக்குகளுடன் திருவிழாக்கள் நிகழும்; அல்லது விடுதலைப் புலிகளின் கூட்டங்கள் நிகழும். பெரும்பாலும் கோவில்கள் அங்கு சிறப்புக் கொண்டு கின்றன. வீதியோரத்து வயிரவர் கோவில்களும் நிர்மாணிக்கப்பட்டு, திருவிழாக்களும் நடைபெறுகின்றன. வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் 'நேர்த்திக் கடன்கள்' என்கிறார்கள். அத்தோடு, இரணுவ கட்டுப்பாட்டி லுள்ள பகுதிகளின் சில கோவில் திருவிழாக்களும் இங்குள்ள கோவில்களில் நடைபெறுகின்றன. அப்படி, நயினா தீவு நாக



ஸ்ரீதர் படமாளிகை

பூஷணி அம்மன் திருவிழா, திருநெல்வேலி அம்மன் கோவிலில் நடைபெறுவதாக கூறினார்கள். இந்தக் கோவில் திருவிழா நிகழ்ச்சிகளும், புலிகளின் கூட்ட நிகழ்ச்சிகளும் இரவு நேர நிகழ்ச்சிகளில் ஒலிபெருக்கிகளில் பெருமளவு தூரம் கேட்கின்றன. இதுதவிர, 'புலிகளின் குரல்' வானொலி இரவு 10 மணி வரை ஒலிபரப்பாகிறது. இரவு அப்படியே அடங்குகிறது. ஆம்; அது உறுதிப்படுத்தப்பட்ட ஒருமோதல் தவிர்ப்பு காலம். இந்த அமைதியைக் குலைத்து எத்தனை இரவுகள் அவர்கள் பேரிடிகளையும், கோரங்களையும் கண்டிருப்பார்கள்...

சரி; இனியுந்தான் அந்த ஏக்கமான இரவுகள் அவர்களை அணுகவே மாட்டாவா?

யாருக்குத் தெரியும், திக்குத் தெரியாத காட்டில்... என்று எண்ணிக்கொண்டிருந்தபோதே, அவர்களை அந்த இரவுகள் மீண்டும் ஆக்கிரமித்துக்கொண்டேவிட்டன.

யாழ்ப்பாணத்து சந்தை நிலவரம்

	தற்போதைய விலை ரூபா	முன்னர் விற்க உச்ச விலை ரூபா		தற்போதைய விலை ரூபா	முன்னர் விற்க உச்ச விலை ரூபா
	மண்ணெண்ணெய் (லீற்)	31.00		300.00	
வாகனங்களுக்கான ஒயில் (லீற்)	80.00	1200.00	போஞ்சி	20.00	
பெற்றோல் (லீற்)	300.00	1300.00	லீக்ஸ்	35.00	
விறகு	500.00		கோவா	10.00	
அரிசி (கிலோ)	29.50	40-50.00	வெண்டைக்காய்	8.00	50.00
சீனி (கிலோ)	45.00		சீரை	5.00	
மா (கிலோ)	17.00		மீன்	80-100.00	200.00
தேங்காயெண்ணெய்	50.00	150.00	முட்டை	4.50	10-15.00
தேங்காய்	20.00		ரோச் பற்றரி (சோடி)	40.00	250.00
உருளைக்கிழங்கு	60.00	250.00	சீமெந்து (50கி)	650.00	5000.00

இரவுநேர ஆபத்தாந்தவனாக திகழும் ஒரு புதிய கண்டுபிடிப்பு 'ஜாம் போத்தல் விளக்கு'

நிர்வாகச் செலவினம்தான்

இலங்கை அரசுக்கு இப்பிரதேசம் மீதுள்ள ஒரே 'பிடி'.

இலங்கையின் வட பகுதியில், வவுனியாவுக்கு அப்பால், நிருவாக ரீதியாக ஒரு தனிநாட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைத்தேயிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் செலவினத்தில் அவர்கள் இந்த நிர்வாகத்தை மேற்கொள்கிறார்கள். இந்த நிர்வாகச் செலவினம்தான் இலங்கை அரசுக்கு இப்பிரதேசம் மீதுள்ள ஒரே 'பிடி'. இதனை இலங்கை அரசு நிறுத்தினால், தப்பித்துப் பிழைக்குமோ என்னவோ, ஆனால் இப்பிரதேசம் அநேகமாக ஒரு தனிநாடேதான்.

இதனை, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெளிவாக உணர்ந்தேயிருக்கிறார். மோதல் தவிர்ப்பிலிருந்து வெளிப்பட்ட புலிகளின் புதிய பலத்தைக் கண்டு சந்திரிகா தடுமாற்றமடைந்திருந்தாலும் அவருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குமிடையே ஏற்பட்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்தையும், அதன்மீதான நடிவாடிக்கைகளையும் அறிவிக்குமுடிகமாக புதிய பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்த அன்று மாலை, படைத்தலைவர்களும் உடனிருக்க அவர் கூட்டிய பத்திரிகையாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் அளித்த உறுதியான பதில்களிலிருந்து இதனைத் தெளிவாகவே

யாழ். செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு பொன்னம்பலத்தைச் சந்தித்தவேளை, மாவட்ட செயலாளர் திரு க. குணராசா (செங்கை ஆழியான்), திருமதி சிதம்பரபத்தினி திலகநாயகம் போல் உள்ளிட்ட பல உதவி அரசாங்க அதிபர்களும் உடனிருந்தார்கள். அப்போது அரசாங்க அதிபர் இதையேதான் கூறினார்.

'விடயங்களைப் புலிகளுடன் நாம் ஆலோசிக்கிறோம்; எங்கள் செயல்பாடுகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்' -என்றும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகம், வங்கிகள் தொடர்பிலும் நிலைமை இதுவேதான். ஆக, இந்த வார்த்தைகளிலிருந்து அங்கு புலிகளின் அதிகார பலத்தை புரிந்துகொள்வதில் அவ்வளவு கடினமிருக்காது.


யாழ். செயலகத்துக்கு எதிர்த்தாற்போல், பழைய பூங்காவையடுத்து அமைந்த கட்டட திணைக்கள பல்மாடிக்கட்டடத்தில் 'தமிழீழ நிர்வாக சேவை' என்பதனை அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. எனினும், 'இது அரசு ஊழியர்களுக்கான அமைப்பேயன்றி, நிழல் அரசாங்கமல்ல' என்று புலிகள் இயக்கப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

மக்கள் தமது சம்பளம், ஓய்வு தியம், பிறப்பு, இறப்புப் பதிவு போன்றவற்றுக்குத்தான் கச்சேரிக்குச் செல்கிறார்கள். இதுதவிர, அவர்களின் பொது வாழ்வுக்கான தேவைகளுக்கு அவர்கள் புலிகளையே நாடவேண்டி இருக்கிறது. பொதுவில், புலிகளின் இந்த நிர்வாகத்தில் ஓர் ஒழுங்கு இருக்கிறது. அந்த ஒழுங்குக்கு அமைவாக மக்கள் அங்கு வாழ்கிறார்கள். குற்றச் செயல்கள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன. பெரும் சமூகப் பிரச்சனையாகவிருந்த சீதனப் பிரச்சனைக்குத் தீர்வாக சீதன தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக பல திருமணங்கள் விரைவாக நிறைவேறியிருந்தாக கூறுகிறார்கள். பெண் உரிமைகள் தொடர்பிலும், மணமான ஒரு பெண் தனித்து நின்று வழக்காடும் உரிமை, தேசவழமைச் சட்டத்தின் முதுசம், தேடியதேட்டம் போன்றவற்றில் பெண்ணுக்கும் பங்கு போன்றவை சட்டரீதியாக ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அங்குள்ள சிரேஷ்ட வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.

ஆக, ஒரு நிர்வாக ஒழுங்கு இருந்தாலும், மக்கள் அதனைப் பூரணமாக ஏற்றுக்கொள்கிறார்களா என்பது ஒரு கேள்வி. ஆனால், புலிகளின் இந்த நிர்வாகத்தை ஒரு சாதாரண அரசு நிர்வாகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது. பிரிவினை கோரி, ஓர் அரசாங்கத்தை எதிர்த்து கடுமையான ஆயுத போராட்டத்தை நிகழ்த்திக்கொண்டு, தாம் உருவாக்க எண்ணும் நாட்டை நோக்கிய ஒரு சமுதாய அமைப்பிலேயே அவர்களளவில் புலிகள் செயல்படுகிறார்கள். இந்த விதத்தில், விரும்பியோ விரும்பாமலோ நிர்ப்பந்தங்கள் பல - தேவைகள் பல அவர்களுக்கு இருக்கின்றன. இந்த நிர்ப்பந்தங்கள் - தேவைகள் பொதுமக்களை அல்லது வர்த்தகர்கள்,

விடுதலைப் புலிகளின் தனிநாடு

இலங்கை அரசின் செலவில் நடைபெறும் ஆட்சி



புரிந்துகொள்ளமுடிந்தது. உண்மையிலே, நாணயம் தவிர்ந்த; நீதி நிர்வாகம், சட்டவாக்கம், வரி உள்ளிட்ட அனைத்தும் இப்பிரதேசத்தில் புலிகளாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இங்குள்ள அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள், கிராம சேவகர்கள் போன்ற அரசு நிர்வாகத்தின் பிரதிநிதிகள், 'எங்கள் அலுவல்களில் அவர்கள் (புலிகள்) தலையிடுவதில்லை; ஒரு பரஸ்பர புரிந்துணர்வு எம்மிடையே இருக்கிறது; அவர்கள் (புலிகள்) மிகவும் ஒத்துழைப்பாகவே இருக்கிறார்கள்' என்று தான் கூறுவார்கள்.

களை என்பது ஒரு கேள்வி. ஆனால், புலிகளின் இந்த நிர்வாகத்தை ஒரு சாதாரண அரசு நிர்வாகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது. பிரிவினை கோரி, ஓர் அரசாங்கத்தை எதிர்த்து கடுமையான ஆயுத போராட்டத்தை நிகழ்த்திக்கொண்டு, தாம் உருவாக்க எண்ணும் நாட்டை நோக்கிய ஒரு சமுதாய அமைப்பிலேயே அவர்களளவில் புலிகள் செயல்படுகிறார்கள். இந்த விதத்தில், விரும்பியோ விரும்பாமலோ நிர்ப்பந்தங்கள் பல - தேவைகள் பல அவர்களுக்கு இருக்கின்றன. இந்த நிர்ப்பந்தங்கள் - தேவைகள் பொதுமக்களை அல்லது வர்த்தகர்கள்,

உத்தியோகத்தர்களை எவ்வாறு அவர்களது அன்றாட வாழ் விலோ அல்லது பொதுவாகவோ பாதிக்கின்றன என்பதன் அடிப்படையிலேயே மக்கள் அபிப்பிராயம் தங்கியிருக்கிறது. இந்த அபிப்பிராயங்களை மக்கள் வெளிப்படுத்துகிறார்கள். தங்களை அறிமுகப்படுத்தி தங்கள் சுருத்துக்கள் வெளியிடப்படு வதையிட்டு அவர்கள் விரும்பாமலோ அல்லது அதற்கு அவர்கள் அஞ்சுவோ கூடும். ஆனால், பொதுவில் தம் மனக் கிடக்கைகளை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அதற்கு அங்கு தடைய

வோடு அவற்றை ஏற்றுக்கொள்பவர்கள். மீதமானோர் அவர் களின் நடவடிக்கைகளை கொள்கையளவில் ஏற்காதவர்கள்.

சுருத்து முரண்பட்ட சிலவற்றைப் பார்த்தால் போக்குவ ரத்தில், அதற்கான 'பாஸ்' முறையில் ஏற்படும் சொல்லொணா கஷ்டங்கள்; அன்றாட சீவனத்துக்கு தேவைப்படும் அதிக அளவு பணம்; சமயங்களில் அரிசிக்கு ஏற்படும் தட்டுப்பாடு; சினிமா வோடு, பல பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கான தடை; வர்த்த கர்களிடம் அறவிடப்படும் பணம் போன்றவை அவை.

வாழ்க்கைத் தேவைகளைச் சமா ளிப்பதற்கான பணத்துக்கு மக்கள் கஷ்டப் பட்டவே செய்கிறார்கள். முன்ன ரெல்லாம், மற்றையவர்களுக்கு வேண்டிய வேளைகளில் கடனாக உதவியவர் கள், இப்பொழுது தாமே மற்றையவர் களிடம் கடன் வாங்கும் நிலையில், சமூக அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு விட்டதாக எழுத்தாளரும், சிவில் நிர் வாக உயர் உத்தியோகத்தருமான 'செங்கை ஆழியான்' தெரிவித்தார். உயர் மத்தியதர வர்க்கமாக இருந்தவர் கள் இப்பொழுது கீழ் மத்திய தரத்துக்கு வந்துவிட்டார்கள். இந்த நிலையில் உண்மையில் வெளிநாடுகளிலிருந்து செல்லும் பணம்தான் பெருமளவில் அங்கு ஈடு கொடுக்கிறது. கொழும்புக்கு இந்தச் சிரமங்களுடனான பயணத்தை மேற்கொள்பவர்களில் பெருமளவினர்



பெரும் சமூகப் பிரச்சனையாகவிருந்த சீதனப் பிரச்சனைக்குத் தீர்வாக 'சீதன தடைச் சட்டம்' கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக பல திருமணங்கள் விரைவாக நிறைவேறியிருப்பதாக கூறுகிறார்கள்.

மில்லை. ஆனால், இப்படி ஆயுதங்களுக்கு மத்தியில் வாழும் மக்க ளுக்கு இயல்பாகவே சில மனோநிலைகள் ஏற்பட்டு விடு கின்றன. உதாரணத்துக்கு; அங்குள்ள புலிகளின் பணி மனைகள் அனைத்திலும் 'தலைவருக்கு' என்று எழுதப்பட்டு சிவப்பு நிற அஞ்சல் பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அதனுள் சேர்ப் பிக்கப்படும் கடிதங்கள் பிரபாகரன் முன்னிலையிலேயே பிரிக் கப்பட்டு, தொடர்பான பதில் நாளுக்கு, ஐந்து தினங்களில் உரிய வருக்கு வந்துசேரும் என்று பொதுமக்கள்தான் கூறினார்கள். அதேவேளை, அப்படிச் சேர்ப்பித்தால் 'இயக்கம் சார்ந்த மற்றையோர் ஏதாவது எண்ணிவிடுவார்களோ' என்று யோசிப் பதுண்டு என்றும் சொன்னார்கள்.

நிறுவனமொன்றின் மேலதிகாரி ஒருவர் பல விடயங்களை யும் பற்றி பேசிக்கொண்டிருந்தார். 'இப்படி ஒருவருடன் பேசி மிக நீண்ட நாள்கள்' என்றார் அவர். 'இங்கு எவருடனும் இப்படி பேசக்கூடியதாக இல்லை. அதிலும், ஒருவரை சிறிதுநாள்கள் காணாமலிருந்துவிட்டால், பின்னர் அவரைக் காணும்போது அவருடன் பேசுகையில் சற்று யோசித்து அளவாகவே பேச வேண்டும்; அப்படித்தான் நிலைமை' என்றார்.

மக்கள் மத்தியில் இயல்பாக ஏற்பட்டுவிட்ட மனோநிலை யைத்தான் அவர் குறிப்பிட்டார்.

ஆக இப்படி, மக்கள் வெளிப்படுத்தும் சுருத்துக்களிலிருந்து மூன்று வகையினராக அவர்களைக் காணலாம். ஒருசாரார், விடு தலைப் புலிகளுக்கு அவர்களின் நடவடிக்கைகள் எதுவானாலும் ஆதரவானவர்கள். மற்றையவர்கள், மேலே கூறியபடி புலிகளின் நிர்ப்பந்தங்கள், தேவைகளை உணர்ந்து, அவர்களின் நடவடிக்கைகளில் பூரண உடன்பாடி ல்லாவிடினும், புரிந்துணர்

இந்த வெளிநாட்டுப் பணத்துக்காக வருபவர்களே. பணத்தோடு, பொருள்களையும் சுமந்துகொண்டு இவர்கள் திரும்புகிறார்கள்.

இந்திய படங்கள், பாடல்களோடு; இந்தியா டுடே, புறொன்ற லைன், கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் உள்ளிட்ட பெரும்பா லான இந்திய சஞ்சிகைகள், ஏரிக்கரை நிறுவன பத்திரிகைகள் உள்ளிட்ட பல கொழும்பு பத்திரிகைகள் போன்றவற்றின் விற் பனை அங்கு தடை செய்யப்பட்டிருக்கின்றது.

ஆக, இவற்றுக்கெல்லாம் புலிகள் தரப்பிலும் நியாயமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. உளவாளிகள் தொடர்பில், பிரயாணஞ் செய்பவர்கள் மீதான கண்காணிப்பு அவர்களுக்கு அவசியமாகின்றது. இதற்காகவே பயணஞ்செய்யவிருக்கும் ஒருவருக்கு, அவர் விண்ணப்பித்து மூன்று தினங்களுக்குப் பின் னர்தான் அவர் பயணஞ்செய்வதற்கான 'பாஸ்' அவருக்கு வழங் கப்படுகிறது. இந்த காலஇடைவெளி, அவர்பற்றிய விபரங்களை அறிய தேவைப்படுகிறது. இது வழக்கமான நிலைமை என் றாலும், சில அத்தியாவசிய சந்தர்ப்பங்களில், வழக்கமாக 'பாஸ்' வழங்கப்படாத தினங்களில்கூட அலுவலகத்தைத் திறந்து, வேண் டியவர்களுக்கு தாம் 'பாஸ்' வழங்குவதாக புலிகளின் 'கலை பண் பாட்டுத் துறை' பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை கூறு கிறார். பாஸ் கட்டணமாக அறவிடப்படும் 100 ரூபாயை மக்கள் பெரிதாக எண்ணவில்லை என்கிறார் அவர். மிக இன்னலான கால கட்டத்திலும் மக்களின் இந்த பயணத்துக்காக புலிகள் மேற் கொண்ட நடவடிக்கைகளையும், உயிர்த் தியாகங்களையும் மக் கள் மறந்துவிட மாட்டார்கள். பூநகரி முகாமில் இராணுவ கெடு பிடிிகள் மிகுந்திருந்த காலத்தில் அந்த முகாமை நோக்கி தாக்கு தலை மேற்கொண்டு, இராணுவத்தினரை அத் தாக்குதலில்

புலிகளின் இந்த நிர்வாகத்தில் ஓர் ஒழுங்கு இருக்கிறது. அந்த ஒழுங்குக்கு அமைவாக மக்கள் அங்கு வாழ்கிறார்கள்.

கிளாலி கடலில் பிரயாணிகளின் பாதுகாப்புக்காக மட்டும் 300 போராளிகள் வீமரணம்

ஈடுபடவைத்து, அதில் அவர்களின் கவனத்தைத் திருப்பி, அவ் வேளையில் பொதுமக்கள் தம் பயணத்தைப் பாதுகாப்பாக தொடர வைத்ததை அவர் கூறினார். இவ்விதமாக, கிளாலி கடலில் இப்பிரயாணிகளின் பாதுகாப்புக்காக மட்டும் 300 போராளிகள் வீமரணம் அடைந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

கொழும்பிலிருந்து ஒரு பொருள் யாழ்ப்பாணத்தை வந்த டைவதிலுள்ள சிரம்மும், செலவும் புரிந்துகொள்ளக்கூடியதே. அந்த விதத்தில் அப் பொருளின் விலை அமைகிறது. ஆனாலும், 'விற்பனை விலையில் 2 வீதம் உங்களுக்குக் கிடைக்குமென்பதால் வர்த்தகர் என்ன விலையிலும் விற்கலாமல்லவா; அத்துடன், 'செட்டி நட்டம் உள் மேலே' என்பதுபோல, அவர்களுக்குச் சில சமயங்களில் விதிக்கப்படும் அபராதங்களை ஈடுசெய்ய

ரணமாக, கூலி வேலை செய்வோர் நாளொன்றுக்கு சாப்பாட்டுடன் 160 ரூபா அல்லது சாப்பாடின்றி 200 ரூபா உழைக்கிறார்கள் என்கிறார். 800 ரூபாவுக்கு சாராயம் அருந்துகிறார்கள்; அதற்கு 100 வீதம் வரி அறவிடுகிறோம். நாளொன்றுக்கு 1000 ரூபா செலுத்தி வீடியோவில் படம் பார்க்கிறார்கள். ஆக, உள்நூர் வருமானத்தில் தங்கியிருப்பவர்களுக்குத்தான் கஷ்டம் என்றும் புதுவை இரத்தினதுரை விளக்கினார்.

இந்திய சினிமா, போராட்டத்திலிருந்து மக்களை அந்நியப் படுத்துகிறது. சமூகத்துக்கு அவை உகந்தனவாக இல்லை. அந்த விதத்திலேயே சஞ்சிகைகள், பத்திரிகைகள் சிலவற்றையும் தடை செய்திருக்கிறோம்.

புதிதொன்றை உருவாக்க நாம் நினைக்கிறோம். அதற்கு

பிரிவினை கோரி, ஓர் அரசாங்கத்தை எதிர்த்து கடுமையான ஆயுத போராட்டத்தை நிகழ்த்திக்கொண்டு, தாம் உருவாக்க எண்ணும் நாட்டை நோக்கிய ஒரு சமுதாய அமைப்பிலேயே அவர்களளவில் புலிகள் செயல்படுகிறார்கள்.

வும் அவர்கள் பொருள்களின் விலையை அதிகரிக்கலாமல்லவா? இவற்றுக்காக ஏன் ஒரு கட்டுப்பாட்டு விலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று கேட்டபோது, பொருள்கள் தாராளமாகக் கிடைக்காதபோது கட்டுப்பாட்டு விலை சாத்தியமாகாது என்று விளக்கமளித்தார் புதுவை. இந்த நிலைமை அரிசி விற்பனையில் இருந்தது. தனியார் வியாபாரிகளிடம் அரிசி விற்பனை இருந்தபோது ஒரு கில்லோ அரிசியின் விலை 50 ரூபா வரை சென்றது. ஆனால், இப்போது அரிசி வியாபாரத்தை நாம் பொறுப்பேற்ற பின்னர் 28 ரூபா 50 சதத்துக்கு அரிசி கிடைக்கிறது. இதில் லாபமெதனையும் நாம் பெறவில்லை. ஆனால், வள்ளங்களில் குடாநாட்டுக்குள் கொண்டுவருவதில் ஏற்படும் தாமதம், மழையால் நெல்லைக் குற்றுவதில் ஏற்படும் தாமதம் போன்றன, சில சமயங்களில் தட்டுப்பாடு நிலவ காரணமாகிறது என்றார்.

வாழ்க்கைச் செலவு உயர்ந்தாலும் கூலி வேலை செய்யவர்களின் வருமானம் உயர்ந்திருக்கிறது என்கிறார் அவர். சாதா



இடைஞ்சலானவற்றைத் தடுக்கிறோம். எமக்கு ஆதரவாக அனைத்துமிருக்கவேண்டும் என்று நாம் எண்ணவில்லை. இங்கும் கூட, விடுதலையைப் பற்றி ஒரு வார்த்தைதானும் எழுதாத 'மல்லிகை', 'மாற்றம்', 'தாயகம்' போன்றவற்றை நாம் அனுமதிக்கிறோம்.

வர்த்தகர்கள் விவகாரம் பற்றிக் குறிப்பிடும்பொழுது, உள்ளவர்களிடம்தான் நாம் வாங்குகிறோமே தவிர, எல்லோரிடமும் நாம் வற்புறுத்துவதில்லை என்றார். அது உண்மையானதேதான். சாதாரண வர்த்தகர்கள் புலிகளால் தமக்கு வற்புறுத்தல் இல்லை என்றே கூறுகிறார்கள். ஆனால் பெரும் வர்த்தகர்களோ, 'நாம் கஷ்டப்பட்டுத்தானே உழைக்கிறோம்; கஷ்டப் பட்டாதவர்களுக்குக் கரைச்சலில்லை' என்கிறார்கள்.

12 ஆயிரம் போராளிகளுக்கு சாப்பாடு தேவை. மிக மலிவான சாப்பாட்டைத்தான் அவர்கள் உண்கிறார்கள். ஒரு தோள்பை உடைமையுடன்தான் அவர்கள் வாழ்கிறார்கள் என்று, தம்முடைய தேவையை, நிலையை விளக்குகிறார் புதுவை.

சாதாரணமாக, ஜனநாயக அமைப்பிலேயே ஓர் அரசாங்கத்தின் அரைவாசி பதவிக்காலம்போய்விட்டால், சில சமயங்களில் அதற்கு முன்னருங்கூட, அந்த அரசாங்கம் மீது சலிப்படைவது மக்களின் இயற்கை. அப்படியிருக்க, அரசியல் உரிமைகள் -



பிரச்சனைகள் எப்படியோ, ஆனால், வசதியாக வாழ்ந்த மக்கள், பத்து ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வாழ்க்கைத் தேவைகளையுமிழந்து, இன்னல்களின் மத்தியில் பல துயரங்களையும் கமந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் மனோ நிலை வேறு. இந்த யுத்தச் சூழலுக்குப் பழக்கப்பட்டு, அதில் அவர்கள் எதிர்நீச்சல் போடுவது வேறு. ஆனால், அந்த மக்கள் அமைதியை, சமா தானத்தை, தீர்வை விரும்புகிறார்கள். நான் தங்கியிருந்த நாட்கள் ஷெல் வீச்சோ, விமானக் குண்டு வீச்சோ ஏற்படாது என்று, தங்களின் உயிருக்கான உத்தரவாதத்துடன் அவர்கள் உலாவிய நாட்கள். அன்றாடத் தேவைகளுக்கான பொருள்கள் பலவற்றின் தடைகள் நீக்கப்பட்டு, அவற்றை அவர்கள் ஓரளவுக்கு சற்று இலகுவாகப் பெற்று வாழ்ந்த நாட்கள். அந் நாட்களே கடினமானவைதான். அப்படியிருக்க, ஒரு யுத்தகால நாளை நினைத்துப் பார்த்தால்.....


அந்த மக்களுக்கு ஒரு விடிவு தேவை. அவர்கள் மிகவும் விரக்தியடைந்திருக்கிறார்கள். தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும், சந்திரிகாவின் தோற்றமும் இம் மக்களுக்கு புதிய எதிர்பார்ப்புகளை, நம்பிக்கையை ஏற்படுத்தியே இருந்தன. பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தடங்கல்களும்,



யாழ். வைத்தியசாலை

டிருந்த புலிகளின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதும் அங்கு பெரும் ஹேஷ்யமாகவே இருந்தது. எப்படியோ, ஒரு தனி நாட்டையே ஆட்சிசெய்வது போன்ற நிலையிலிருக்கும் பிரபாகரன், அதனை விடுத்து ஒரு ஜனநாயக அமைப்புக்குள் வருவாரா? அந்த அமைப்பில் அவருக்கு உரிய இடம் என்ன? அவருடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையா? அத்துணை போராளிகளும், குறிப்பாக பெண் போராளிகளது நிலைமைகள் - எதிர்காலம் என்ன? ஈழம் தவிர்ந்த ஒன்றை ஏற்றுக் கொண்டால் அதற்காக உயிர்நீத்த அத்தனை மாவீரர்களும் வஞ்சிக் கப்பட்டவர்கள் ஆக மாட்டார்களா? என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

பிரபாகரன் 40 வயதை எட்டுகின்ற; அவரது பிள்ளைகள் வளர்ந்து, ஒரு குடும்ப அநுபவமும் ஏற்படுகின்ற வேளையில், அவரது இறுக்கமான கொள்கைகளில் சற்று தளர்வுகள் ஏற்படலாமென்று ஒரு பதிலும் கூறப்பட்டது. ஆக, இவை உண்மையிலேயே புலிக



முன்னரெல்லாம், மற்றையவர்களுக்கு வேண்டிய வேளைகளில் கடனாக உதவியவர்கள், இப்பொழுது தாமே மற்றையவர்களிடம் கடன் வாங்கும் நிலையில், சமூக அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது.

அரசாங்கத்தின் இராணுவ பலம் பற்றிய சந்திரிகாவின் பத்திரிகைச் செய்திகளும் இந்த எதிர்பார்ப்பு - நம்பிக்கையில் ஒரு சலனத்தை அந் நாட்களிலேயே ஏற்படுத்தியிருந்தன.

ஒன்று; மக்களிடம் சமாதானத்துக்கான எதிர்பார்ப்பு, ஆவல் இருக்கிறது. அன்றாட வாழ்வில் புலிகளிடம் ஆத்திரம் இருக்கிறது. ஆனால், இவற்றுக்காக 'பிச்சை வேண்டாம், நாயைப் பிடி' என்ற நிலையில் அந்த மக்கள் இல்லை. தீர்வு எதுவானாலும் அதனை ஏற்றுக்கொண்டுவிட அவர்கள் தயாராகவில்லை. தாம் செலுத்திய அளப்பரும் விலையின் பொருட்டு, தமது அபிலாஷைகளை நிறைவு செய்யும் மிக நியாயமான, நிரந்தர தீர்வொன்றையே அவர்கள் திடமாக எதிர்பார்க்கிறார்கள்.

ஆக, இந்நிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்

ளுக்கு பேச்சுவார்த்தைகளில் உள்ள கஷ்டங்களே. இவைதவிர, பேச்சுவார்த்தையில் அவர்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டியவர்களாகவுமே இருக்கிறார்கள்.

அன்றாட தேவைகளில் கஷ்டம், சில கொள்கைகளில் முரண்பாடுகள் இருந்தாலும், எல்லோருக்கும் புலிகள் மீது ஒரு மதிப்பு; பாசம்; அவர்களின் தியாகத்துக்கு தலைவணங்கும் தன்மை அந்த மக்களிடம் பெரிதும் இருக்கிறது. அந்த மக்களிடம் மாத்திரமல்ல, கொழும்பில் சந்தித்த, கருத்து முரண்பாடுகள் கொண்ட பல வேறு மாற்று அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களிடமும் கூட அது இருக்கிறது. ஈழம் என்பதில் பிரபாகரனின் விசுவாசம் சந்தேகத்துக்குரியதல்ல. -இது மாற்று இயக்கமொன்றைச் சார்ந்த தலைவர் ஒருவர் கூறிய வார்த்தை. □

“புதிதொன்றை உருவாக்க நாம் நினைக்கிறோம். அதற்கு இடைஞ்சலானவற்றைத் தடுக்கிறோம்.”

ஈழ யுத்தம் - 3?

புலிகளின் புதிய பலத்தால் தடுமாறும் அரசு

இந்தியாவிடம்

உதவிக்கு கோரிக்கை


கொழும்பிலிருந்து எல்லாளன்

விமானப்படையின் இரண்டு விமானங்களை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியுள்ளமை இலங்கை அரசுக்கும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாரிஸ் சென்றிருந்த ஜனாதிபதி, செய்தியைக் கேட்டபின்னர் அவசரமாக அதிர்ச்சியுடன் கொழும்பு திரும்பினார். 'சார்சு' மாநாட்டுக்காகப் பின்னர் புறப்பட்ட அவர், மூன்று நாள் மாநாட்டை ஒரு நாளுடன் முடித்துக்கொண்டு நாடு திரும்பிவிட்டார். விமானங்கள் வீழ்த்தப்பட்டது அரசாங்கத்தை எந்த அளவுக்கு அதிர்ச்சி அடையச் செய்துள்ளது என்பதைக் காட்டுவதற்கு இந்த உதாரணம் ஒன்றே போதும்.

இரண்டு விமானங்களிலும் சுமார் 100 ஆயுதப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் உயர் அதிகாரிகள்.

அரசாங்கம் அதிர்ச்சி அடைவதற்கு இது மட்டும் காரணமல்ல. இரண்டு நாள்களில் இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதும், 100 படையினர் கொல்லப்பட்டதும் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அதனைவிட அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒரு சம்பவமும் இதில் உள்ளது. விமானத்தைச் சுட்டு வீழ்த்தக்கூடிய சத்தியை விடுதலைப் புலிகள் பெற்றுள்ளமையே அரசுக்கும் ராணுவத்துக்கும் பெருமளவு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி கொழும்பை எட்டியதும் அமைச்சரவையும், பாதுகாப்புச் சபையும் அவசரமாக பல தடவைகள் கூடி நிலைமைகளை ஆராய்ந்தன. ஆனால், ஜனாதிபதி நாட்டிலில்லாத நிலையில் உருப்படியான



தரையிலும் கடலிலும் விடுதலைப் புலிகள் பெற்றுள்ள பலத்தை ஆகாயத்தில் பெற்றுக்கொள்ளாதது ஆயுதப் படையினருக்குச் சாதகமாகவே இருந்தது. இந்நிலையில் இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளமை ராணுவ சமநிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் ஒரு புதிய யுத்த பரிமாணத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதின வைபவத்தில் விமான எதிர்ப்புப் பிரிவு என்ற ஓர் அமைப்பு தம்மிடம் உள்ளதை விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனால் விமான எதிர்ப்பு ஏவுகணை தம்மிடம் உள்ளதா என்பதையிட்டு புலிகள் எதனையுமே தெரிவிக்கவில்லை. தமது பலத்தை வெளிக்காட்டாமல் புலிகள் மறைக்கலாம் என்றே இதனையிட்டு ராணுவ அதிகாரிகள் கருதுகிறார்கள்.

கடற்புலிகள் அமைப்பின் துரித வளர்ச்சி கடலில் ஓர் ஆபத்தான நிலையை படைகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கடல் வழியாக விநியோகங்களை மேற்கொள்வது கால தாமதத்தையும்

ஏற்படுத்தும். இதனால் ஆகாய மார்க்கமான விநியோகங் களையே ஆயுதப்படையினர் பிரதானமாக நம்பியிருந்தனர். இந் நிலையில் விமானப்படை விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டது அரசுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதில் வியப்பில்லை.


இதனைவிட யுத்த களத்திலும் விமானப் படையினரின் உதவியினாலேயே ராணுவத்தினரால் ஓரளவுக்காவது நிலைமைகளைச் சமாளிக்கக்கூடியதாக இருந்தது. தரையிலும் கடலிலும் விடுதலைப் புலிகள் பெற்றுள்ள பலத்தை ஆகாயத்தில் பெற்றுக்கொள்ளாதது ஆயுதப் படையினருக்குச் சாதகமாகவே இருந்தது.

இந்நிலையில் இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளமை ராணுவ சமநிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதன் ஒரு புதிய யுத்த பரிமாணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆயுத படையினருக்கு ஒரு பாரிய பின்னடைவையும், புதிய தந்தரோபாயங்கள் தொடர்பாக ஆராயவேண்டிய தேவையையும் இது ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலான கவனத்தையும் இச்சம்பவம் இலங்கை பால் திருப்பியுள்ளது.

இந் நிலையில் அரசாங்கத்தை மற்றொரு பிரச்சனை இன்னமும் குளப்பிக்கொண்டே உள்ளது. விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதற்கு புலிகள் எவ்வாறான ஆயுதத்தைப் பயன்படுத்தினார்கள் என்பதற்கு அரசாங்கம் விடைகாணமுடியாதுள்ளது.

விடுதலைப் புலிகளின் தரப்புச் செய்திகளை 'புலிகளின் குரல்' என்ற அவர்களது உத்தியோகபூர்வ வானொலி மூலமாகவே அரசாங்கம் பெறுகின்றது. இது புலிகளுக்குத் தெரியும். நவீனரக விமான எதிர்ப்புத் துப்பாக்கியினால்தான் விமானங்கள் சுடப்பட்டன என 'புலிகளின் குரல்' கூறியுள்ளது.

இவ்விடயத்தில் இரண்டு தகவல்களே அரசாங்கத்திடம் உண்டு. அதில் முதலாவது, இரண்டாவதாகச் சுட்டு வீழ்த்தப்



முடியவில்லை.

இதனை உறுதிப்படுத்தாமல் அடுத்த நடவடிக்கையை அரசால் உறுதிப்படுத்த முடியாதுள்ளது. முதலாவது விமானம் பலாலி ராணுவ முகாமுக்குள்ளேயே போய் விழுந்துள்ளது.


எனவே அவற்றின் பாகங்களைச் சேகரித்து வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் விபத்துக்கான காரணத்தை அறிவதற்கு அரசு முற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதினவைபவத்தில் 'விமான எதிர்ப்புப் பிரிவு' என்ற ஓர் அமைப்புத் தம்மிடம் உள்ளதை விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தியுள்ளார்கள். இவ்வாறான ஓர் அமைப்புத் தம்மிடம் உள்ளதை புலிகள் வெளிப்படுத்தியுள்ளது இதுவே முதல் தடவையாகும். ஆனால் 'விமான எதிர்ப்பு ஏவுகணை' தம்மிடம் உள்ளதா என்பதையிட்டு புலிகள் எதனையுமே தெரிவிக்கவில்லை. தமது பலத்தை வெளிக்காட்டாமல் புலிகள் மறைக்கலாம் என்றே இதனையிட்டு ராணுவ அதிகாரிகள் கருதுகிறார்கள்.

ஆனால் 'வெப்பத்தை நாடிச் செல்லும்' (Heat-Seeking) 'சாம்' ரக ஏவுகணை ஒன்றையே புலிகள் பயன்படுத்தியிருக்க வேண்டும் என ராணுவ வட்டாரங்கள் கருதுகின்றன. சாம் ரக ஏவுகணைகள் சோவியத் குடியரசிலுள்ள பல நாடுகளில் உள்ளன. இதனை விடுதலைப் புலிகள் கொள்வனவு செய்திருக்கலாம். ஆப்கானிஸ்தான் கெரில்லா அமைப்புக்கு பாகிஸ்தான்

புதிய அரசாங்கத்தால் முழு அளவிலான ஒரு யுத்தத்தில் ஈடுபட முடியாது என்பதை ராணுவ ஆய்வாளர்கள் பலரும் தெளிவான முறையில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். அரசாங்கமும் இந்தநிலையைத் தெளிவாகவே உணர்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு இந்தியாவிற்கும் உதவிகள் வரையறுக்கப்பட்டதாவும், நன்கு திட்டமிடப்பட்டதாகவுமே அமைபும்.



பட்ட விமானி கொடுத்த தகவல். அந்த விமானம் புன்னாலைக் கட்டுவனுக்கு மேல் வெடித்துச் சிதறுவதற்கு முன்பாக கட்டுப்பாட்டு நிலையத்துக்குக் கிடைத்த தகவலின்படி 'ஏவுகணை, ஏவுகணைத் தாக்குதல்' என விமானி சத்தமிட்டுள்ளார். இரண்

டாவது, புலிகளின் குரல் வானொலியில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல். இந்த இரண்டு தகவல்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவையாகவுள்ளன. எனவே, விமானங்கள் எதனால் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதை அரசால் உறுதிப்படுத்த

மூலமாக இவ்வாறான பல ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கியிருந்தது. இவற்றை விடுதலைப் புலிகள் கொள்வனவு செய்திருக்கலாம் என்ற ஓர் ஊகமும் பாதுகாப்பு வட்டாரங்களில் நிலவுகின்றது.

எது எப்படியிருந்தாலும் விமானப்படையைத் தாக்கக்கூடிய வல்லமையை விடுதலைப் புலிகள் பெற்றுள்ளார்கள் என்பதை இச்சம்பவங்கள் உணர்த்தியுள்ளன. 'விமான எதிர்ப்புப் படைப் பிரிவு' என்ற அமைப்பொன்றையும் புலிகள் உருவாக்கியுள்ளது விமானப் படைக்கெதிரான தாக்குதல்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கப்போகின்றார்கள் என்பதையே காட்டி நிற்கின்றது.

இது யுத்த களத்தின் பரிமாணத்தையே மாற்றிவிட்டது எனும் போது, இந்தப் பின்னடைவை ஏற்றுக்கொள்வது அரசாங்கத்துக்கு மிகவும் கடினமாகவே உள்ளது. அடுத்து என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதில்கூற முடியாதவராக ஜனாதிபதி சந்திரிகா தடுமாறுவதைக் காணக்கூடியதாகவே உள்ளது.

ராணுவச் சமநிலையில் ஏற்பட்டுள்ள இந்தச் சடுதியான மாற்றம் ஒரு விடயத்தை மட்டும் தெளிவாக்கக் காட்டியுள்ளது. அதாவது, அரசால் தனித்துநின்று இந்த யுத்தத்தில் வெற்றிபெற முடியாது என்பதே அது. பொருளாதார மற்றும் இன்னோரன்ன பிரச்சனைகளின் மத்தியில் புதிய அரசாங்கத்தால் முழு அளவிலான ஒரு யுத்தத்தில் ஈடுபட முடியாது என்பதை ராணுவ ஆய்வாளர்கள் பலரும் தெளிவான முறையில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். அரசாங்கமும் இந்த நிலையைத் தெளிவாகவே உணர்கின்றது.

'சார்க்' மாநாட்டுக்கென புதுடில்லி சென்ற ஜனாதிபதி சார்க் பிரச்சனைகளைவிட புலிகளின் பிரச்சனை பற்றி கவலையுடனேயே காணப்பட்டார். ஜனாதிபதியும், வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் சுதிர்காமரும் இந்தப் பிரச்சனைகளையிட்டே இந்திய அதிகாரிகளுடன் முக்கியமாக அளவளாவினார்கள். இது

தொடர்பான விபரங்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.

இந்தியா மீண்டும் ராணுவத்தை அனுப்பிவைப்பதையிட்டு கனவிலும் சிந்திக்கப்போவதில்லை. ஆனால், அதைவிட வேறு வகையான உதவிகளை வழங்குவது தொடர்பாக இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முக்கியமாக கடல் கண்காணிப்பு வேலைகளில் இந்தியக் கடற்படை அதிக அளவில் ஈடுபடுத்தப்படலாம்.

இந்தியப் பிரதமர் நரசிம்ம ராவ் இன்று வகையான பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளார். முக்கியமாக அவருடைய செல்வாக்கு இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன், அடுத்த வருடம் பொதுத் தேர்தலையும் அவர் எதிர்நோக்கியுள்ளார். இவை இரண்டையும் கவனத்திற் கொண்டே இந்தியாவின் நடவடிக்கைகள் அமையும்.

சோனியா காந்தியின் நெருக்கடியையே முக்கியமாக நரசிம்ம ராவ் எதிர்நோக்கியுள்ளார். எனவே, இலங்கைப் பிரச்சனையில் அவர் எப்படியும் கைவைக்கவே விரும்புவார். ஆனால் மிகவும் கவனமான முறையில் அதனைச் செய்வதற்கே அவர் முற்படுவார். விளைவுகள் எதிர்மாறானவையாகி விடுவதை தவிர்க்கவே அவர் முயல்வார்.

எனவே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு இந்தியா வழங்கும் உதவிகள் வரையறுக்கப்பட்டதாவும், நன்கு திட்டமிடப்பட்டதாகவுமே அமையும். அத்துடன் இது ரகசியமான முறையில் மேற்கொள்ளப்படக் கூடிய சாத்தியக்கூறுகளே காணப்படுகின்றன.

யுத்த தயாரிப்புகள், ஆயத்தங்கள், ஆள் திரட்டல்கள் அனைத்தும் யுத்தம் தொடரக்கூடிய சாத்தியக்கூறுகளையே வெளிப்படுத்துகின்றன. இந்த மூன்றாவது ஈழ யுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும், இது இறுதி யுத்தமாகவும் அமையுமா என்பனவே இன்று பதில்காணப்படவேண்டிய கேள்விகளாகும். □

SHIPPING - AIR FREIGHT - TRAVEL

UNACCOMPANIED BAGGAGE - PERSONAL EFFECTS, HOUSEHOLD GOODS, VEHICLES, MACHINERY ETC.

TO COLOMBO AND OTHER WORLD WIDE DESTINATIONS



MAIN AGENT FOR AIRLANKA

PASSENGER TICKETS AND UNACCOMPANIED BAGGAGE



All Your Goods Go To Our Bonded Warehouse in Colombo
WE WILL ALSO FLY YOU ANYWHERE, ANYTIME
ON SCHEDULED FLIGHTS AT LOW PRICES

GLEN CARRIERS LIMITED

14 Allied Way, off Warple Way, Acton, London W3 0RQ

Telephone: 081-740 8379/081-749 0595

Fax: 081-740 4229 Telex: 929657 Glenca G

BONDED WAREHOUSE:

LAKSIRISEVA, 253/3 Avissawella Rd, Colombo 14. Tel: 575576

அயர்லாந்து அரங்கில் மாறும் காட்சிகள்

அமைதிக்கான ஆவலும் எதிர்ப்பும்

விமல் சொக்கநாதன்

வட அயர்லாந்து என்றதும் மனதில் எழுவுக அங்கு நடைபெறும் வன் செயல்கள்.

அந்த வன்செயல்களை மேற்கொள்வது, ஐ-ஆர்.ஏ. என்ற அயர்லாந்தின் பயங்கரவாத குழு மட்டும்தான் என்ற எண்ணம் அயர்லாந்தின் வரலாற்றை ஆழமாக அறியாதோர் மத்தியில் நிலைத்துவிட்ட ஒன்று.

கடந்த கால் நூற்றாண்டு காலமாக வட அயர்லாந்தில் நிலை கொண்டிருக்கும் பிரிட்டிஷ் ராணுவம் வெளியேறவேண்டும் என்றும், வட அயர்லாந்து தெற்கேயுள்ள ஐரிஷ் குடியரசு என்ற அயர்லாந்து நாட்டுடன் இணையவேண்டும் என்றும் ஆயுதப்போர் நடத்திவருகிறது 'சின் பெயின்' (Sinn Fein நாங்கள் தனியானவர்கள்) இயக்கம். ஐ-ஆர்.ஏ. என்ற இராணுவ போராளிகளின் அரசியல் அணிதான் சின் பெயின். இதன் தலைவர் ஜெரி அட் மஸ். இவர்களின் கொள்கையை முழுமையாக எதிர்க்கிறார்கள் வட அயர்லாந்தில் வாழும் புரட்டஸ் தாந்து (Protestant) மக்கள். ஆக, இது மதப் பூசலில் விளைந்த ஒர் அரசியல்

துள்ளேயே இருக்கவேண்டும் என்று போராடுகிறார்கள் வட அயர்லாந்தின் புரட்டஸ்தாந்து மக்கள். பிரிட்டனுக்குவிக வாசமாக இவர்கள் இருக்க விரும்புவதால் Loyalists என்றும், பிரிட்டனுடன் இணைந்து இருக்க விரும்புவதால் Unionists என்றும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அதேபோல, தெற்கே உள்ள குடியரசு நாடான அயர்லாந்துடன் இணைய விரும்பிப் போராடும் கத்தோலிக்க ஐரிஷ்

நுழையும் இக்கும்பல்கள் இயந்திரத் துப்பாக்கிகளால் அப்பாவி மக்களை அழித்து விட்டு திரும்புகின்றன. 'நாம் ஐ-ஆர்.ஏ. ஆதரவாளர்களை அழித்தோம்; ஐ-ஆர்.ஏ. தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தினோம்' என்று தம் செயல்களை இவை நியாயப்படுத்துகின்றன.

இந்த பயங்கரவாத இயக்கங்களின் அரசியல் அமைப்புக்கான விளங்கிவருபவை முற்போக்குவாத யூனியனிஸ்ட்

அடிப்படைத் தீர்வுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்



ஜெர்ரி அட்மஸ்

- ★ வட அயர்லாந்துக்கு விலக்குசார சிந்திப்பிடுக்துவழலும் தெரிவு செய்வதற்கு முதிர் மக்கள் சபை
- ★ வட அயர்லாந்துக்கும், ஐரிஷ் குடியரசுக்கும் இடையேயான உறவை பேணும் ஒர் இருதரப்பு அமைப்பு
- ★ அரசியல், சினில், சலாச்சார உரிமைகளைப் பாதுகாப்ப தற்கான சாசனம்
- ★ வட அயர்லாந்துக்கு அரசியலமைப்பு ரீதியான தனது அங்கீகரிக்காத பட்சிகள் நிறுத்திக்கொள்ளல்
- ★ வட அயர்லாந்து மக்கள் தமது எதிர் காலத்தைத் தரவே நினைவிக்கும் குவர்களை உரிமைபெய அங்கீகரிக்கும் வண்ணம் வண்ட டீரின் கட்டத்தில் திருத்தம்
- ★ வணிக அங்கீகரிப்பெற்றுக்குரிய பையா ஒத்துழைப்பை பிரிவுபடுக்கும் விதத்தில் பரந்த அளவிலான உடன்பாடொன்று பின் றற்றால்



ஜோன் ஹூம்

போர். மத்திய கிழக்கில் அரபு முஸ்லிம்கள் யூதர்களுடன் நடாத்தும் போராட்டம்; இந்தியாவில் சீக்கியர்கள், முஸ்லிம்கள் இந்துக்களுடன் நடாத்தும் போராட்டம்; பொஸ்னியாவில் முஸ்லிம்கள்மீது கிறிஸ்தவ சேர்பியர்கள் நடாத்தும் இனச் சுத்திகரிப்பு போன்ற இவற்றுடன் ஒத்ததுதான் வட அயர்லாந்தில் வாழும் புரட்டஸ் தாந்து மக்கள் தெற்கே உள்ள அயர்லாந்து நாட்டுடனும் அதன் கத்தோலிக்க மக்களுடனும் நடாத்தும் போராட்டம்; காழ்ப்புணர்ச்சி; பகைமை எல்லாமுமே.

பிரிட்டனோடு இணைந்த ஒரு பிரதேசமாக இப்போது இருந்துவரும் வட அயர்லாந்து, தொடர்ந்தும் பிரிட்டிஷ் நிர்வாகத்

போராளிகள் 'குடியரசுவாதிகள்' - Republicans என்றும் அழைக்கப்படுவதுண்டு. இந்த 'யூனியனிஸ்ட்' மத்தியிலுள்ள வன்முறைக் குழுக்கள் இரண்டு:

1. அல்ஸ்டர் (வட அயர்லாந்து) தொண்டர்படை (U.V.F)
2. அல்ஸ்டர் பாதுகாப்பு அணி (U.D.A) கத்தோலிக்கர்கள் என்றால் தமது ஜம்மவைரிகள்; அவர்களை அழித்தே தீரவேண்டுமென்று உறுதிபூண்டு செயல்படும் இந்த இரு இயக்கங்களும் வட அயர்லாந்தில் கடந்த 25 ஆண்டுகளாக நடாத்திய கொடுஞ் செயல்கள் ஏராளம். கத்தோலிக்க மக்களின் வீடுகளுள், பாடசாலைகளுள், மதுபானச்சாலைகளுள் திடீரென

கட்சி (பி.யு.பி), அல்ஸ்டர் ஜனநாயகக் கட்சி (யு.டி.பி) என்ற இரு கட்சிகள். வட அயர்லாந்தின் வரலாற்றில் வெறும் மாகாணக் கட்சிகளாக பின்னிற்ற இக் கட்சிகள் இப்போது திடீரென பிரபலம் பெற்று முன்தள்ளப்பட்டிருக்கின்றன. உலக செய்தி நிறுவனங்களின் கவனமும் அரசியல் தலைவர்களின் கவனமும் இச்சிறிய இரு கட்சிகளமீதும் திரும்பியிருக்கிறது. இவ்வேளையில், வடஅயர்லாந்து அரசியலில் வணக்கத்துக்குரிய இயன் பெயிஸ்லி ஒருவர். கத்தோலிக்க மக்களுடனும் ஐ-ஆர்.ஏ. இயக்கத்தின் சின் பெயின் கட்சியுடனும் பிரிட்டிஷ் அரசு பேசவே கூடாது; அவர்களுடன் எவ்வித உறவும்


வைக்கக்கூடாது என்று நிபந்தனையிட்டு வாதிட்டுவரும் சர்ச்சைக்குரிய மனிதர் இவர்.

தமர் ஜோன் புருட்டனும். 30 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு, வட அயர்லாந்து மக்களிடம் இதுதான் எதிர்காலத் திட்டம் என்

சின் பெயின் என்றால் கத்தோலிக்கர்; அயர்லாந்து வாசிகள். அவர்களுடன் இது பற்றிப் பேச என்ன இருக்கிறது? என்பது

சின் பெயின் இயக்கத்தின் தீவிர ஆதரவாளராக இருக்கும் ஒரு பெரும் புள்ளி. அமெரிக்காவின் செல்வாக் குறிக்க ஐரிஷ் அமெரிக்கர் ஒருவர். அயர்லாந்து நாட்டில் அமெரிக்க துராக தற்போது பணிபாற்றுகிறார்; பெயர் ஜீன் கெனடி சிமித். 67 வயதான இந்த ராஜ தந்திரி, முன்னாள் அதிபர் ஜோன் எவ். கெனடியின் சகோதரி.

ஜெரி அடம்மை அமெரிக்க அதிபர் வரவேற்ற காரணத்தால் அமெரிக்க - பிரிட்டிஷ் உறவுகளில் கசப்பு நிலை ஏற்பட்டிருக்கிறது என்று தகவல் தொடர்பு சாதனங்கள் கதறுகின்றன. இங்கிலாந்தில் வாழும் ஐரிஷ் மக்களிடம் சின் பெயின் நிதி திரட்டுவதை தடை செய்யாத பிரிட்டிஷ் அரசு. அமெரிக்க ஐரிஷ் மக்களிடம் அப்படி நிதி திரட்டப் படுவதை அதிபர் கிளிண்டன் தடுக்கவேண்டும் என்று கேட்பது நியாயமா என்று பலர் கேட்கிறார்கள்.



அந்த அரசியல்வாதியின் கருத்தாக இருக்கலாம். ஆனால், வட அயர்லாந்தில் வாழும் மக்களின் கருத்து இதுவல்ல. சமாதானத்தின் இனிமையை வட அயர்லாந்தின் கத்தோலிக்க மக்களும் புரட்டஸ்தாந்து மக்களும் கவைத்து ருசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து மக்கள் மத்தியில் கலவரங்களை அடக்க 25 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த இராணுவம் இன்னமும் பிரிட்டனுக்குத்

வட அயர்லாந்தின் மக்கள் மத்தியில் - அவர்களின் கருத்துக்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் இந்த சிறிய கட்சிகள், அயர்லாந்து தேசியவாதிகளுடன் 'ஆட்சிப் பகிர்வு' ஒன்றுக்கு தயாராக இருக்கின்றன. வட அயர்லாந்தின் நிர்வாகத்தை (தெற்கு) அயர்லாந்து நாட்டுடன் பகிர்வதா? முடியவே முடியாது என்று வாதாடிவரும் புரட்டஸ்தாந்து மக்கள் மனதில் ஒரு சலனத்தை இப்போது ஏற்படுத்தியுள்ளன இக் கட்சிகள். 1993 டி.சம்.பரில் 'டவுனிஷ் தெரு பிரகடனம்' உருவானபின்னர் 1994 செப்டம்பரில் கத்தோலிக்க சின் பெயினும், புரட்டஸ்தாந்து ஆயுதக் குழுக்களும் போர்நிறுத்தத்தை அறிவித்த பின், அயர்லாந்தின் அரசியல் அரங்கில் காட்சிகள் மாற ஆரம்பித்தன. திரை விலகியதும் புதிய கலைஞர்கள் தோன்றினார்கள். பழைய கலைஞர்கள் மங்க ஆரம்பித்தார்கள். சம்பாஷணைகள் நடைபெற்றன. ஒருவர் மனதை மற்றையவர் புண்படுத்தாமல் காரியங்கள் நடந்துவந்தன. மூவாயிரம் உயிர்கள் பலியான பின்னர் - 25 ஆண்டுகள் உருண்டோடிய பின்னர், வெண்ணெய் திரளும்போது தாழியை உடைக்க யாருமே விரும்பவில்லை.

பதல்ல, இது வெறும் ஆரம்ப நகல்தான். இதனைப் படியுங்கள், ஆராயுங்கள், சிந்தியுங்கள், பிடிக்காவிட்டால் நிராகரியுங்கள் என்று பிரதமர் மேஜர் கேட்டுப் பார்த்தார். ஆனால், அவசர புத்திகொண்ட வட அயர்லாந்தின் புரட்டஸ்தாந்து அரசியல்வாதிகளோ இதனை எதிர்த்தார்கள். தொலைக்காட்சிக் கமராக்கள் முன்னதாக அதனைத் தீயிட்டு, பிரச்சாரம் செய்தார்கள். 'இது எம்மைக் கத்தோலிக்க அயர்லாந்து நாட்டுக்கு விற்றுவிடும் சாசனம்' என்று கண்டித்தார்கள்.

திரும்பவில்லை. ஆனால், அந்த இராணுவத்தால் 25 ஆண்டுகளாக அடக்கமுடியாத கலவரங்கள் இருதரப்பினரின் போராளிக்குழுக்களும் விடுத்த போர் நிறுத்த அறிவிப்பினால் அடங்கிவிட்டன. எனவே, மீண்டும் கலவரங்கள் உருவாக இடம்கொடுக்க மக்கள் தயாரில்லை. போர்ப் பறைகள் முழங்கிய வட அயர்லாந்தில் சமாதான கீதம் இசைக்கப்பட வேண்டுமானால் - வட அயர்லாந்து எனும் மயானபூமி மலர்த்தோட்டமாக மாறவேண்டுமானால் அது பேச்சு

மேஜரின் திட்டம் பற்றிய உரையாடல் ஒன்று தொலைக்காட்சியில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அதில் பங்கு பற்றி உரையாடிக் கொண்டிருந்த புரட்டஸ்தாந்து யூனியனிஸ்ட் கட்சி அரசியல்வாதி ஒருவர் திடீரென்று எழுந்து வெளிநடப்புச் செய்தார். பல்லாயிரம் மக்கள் இதனை தொலைக்காட்சியில் கண்டு வியப்படைந்தார்கள். இதற்குக் காரணம், உரையாடலை நடாத்திய அறிவிப்பாளர் 'அடுத்ததாக இந்தத் திட்டம் பற்றி சின் பெயினின் கருத்தை அறிய விரும்புகிறேன்' என்று அறிவித்தமைதான்.

தற்போதைய அதிபர் கிளிண்டன் பதவிக்குப் போட்டியிட்ட காலத்தில் பிரிட்டிஷ் அரசு கிளிண்டனின் வைரியான புஷ்ஷாக்கு வெளிப்படையாக ஆதரவளித்தது. இதனை கிளிண்டன் மறக்கவில்லை. அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய சமூக நாடுகளுக்குமிடையில் நேர் எதிர் கருத்துக்கள் ஏற்பட்டுள்ள விடயங்கள்: பொஸ்னியா, வட அத்தலாந்திக் ஒப்பந்த நிறுவனத்தின் (நேட்டோ) எதிர்காலம் என இப்படி பல. பிரான்சின் புதிய அதிபர் யார். ஜெர்மனியின் அதிபர் ஹோலைக் கவர்வது எப்படி என்பதில்தான் பிரிட்டன் இப்போது கூடிய கவனம் செலுத்துவது தெரிகிறது.

உலகின் அரசியல் தலைவர் போல கௌரவிக்கப்பட்டுள்ள சின் பெயின் தலைவரைப் பார்த்து ஒரு வெளிநாட்டு நிருபர் கேட்டார்: உலக பெரும் புள்ளியாக மாறிவிட்டீர்கள்; வெகு விரைவில் ஒரு நாட்டின் தலைவராக்கப்பட்டு பக்கிங்ஹாம் மாளிகையில் மகாராணியுடன் அமர்ந்து தேரீர் அருந்தும் வாய்ப்பு வரக்கூடும். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அடம்ஸ்: இல்லை, என் தாயார் அதனை விரும்பமாட்டார். அதிபருடன் அமர்ந்து பகல் போசனம் அருந்தினீர்களே, ஏதேனும் விடயங்களை விட்டுக்கொடுக்கவேண்டி ஏற்பட்டதா? அடம்ஸ்: ஓசிச் சாப்பாடு என்று இல்லவே இல்லையே!

வார்த்தைகளினால் மட்டுமேதான் ஏற்பட முடியும். அப்படியான நேர்முக கலந்துரையாடலில் இடம்பெறுவது மேஜரின் திட்டமா அல்லது வேறு எவரும் கொண்டு வரும் திட்டமா என்பது அல்ல முக்கியம். அந்த வட்டமேசையில் பிரிட்டனுடனும் வட அயர்லாந்து மக்களுடனும் அயர்லாந்து நாடு அமரவேண்டும்; சின் பெயினும் அமரவேண்டும். இதுதான் முக்கியம். இதனை இப்போது பரவலாக பலரும் ஏற்றுக்கொள்ளத் தலைப்பட்டுவிட்டார்கள்.

காட்சி-2 (கனம்: அமெரிக்கா)

சமாதானத்துக்கு தான் தயார் என்று நிரூபிக்க போர் நிறுத்தத்தை அறிவித்த சின் பெயின் தலைவர் ஜெரி அடம்ஸ், பிரதமர் மேஜரின் திட்டம் முன்னேற்றமான ஒரு நிலைமையைக் குறிக்கிறது; அயர்லாந்து முழுவதும் ஒரு தனிநாடு என்ற கருத்தை வலியுறுத்துகிறது என்று கருத்து வெளியிட்டிருந்தார். கடந்த 6 மாத காலமாக அவர் கடைப்பிடித்து வரும் சமாதானப் போக்கினை அங்கீகரிக்கும் உச்சக் கட்ட நிகழ்ச்சியாக அமைந்தது அவரது வாஷிங்டன் பயணம். அதிபர் கிளின்டனுடன் கைகுலுக்கினார்; ஐரிஷ் மக்களுக்கு முக்கிய திருநாளான புனித பற்றிக்ஸ் தின விருந்தில் கிளின்டனுடன் சலந்துகொண்டார். பயங்கரவாதி என்று பிரிட்டனால் பிரகடனஞ்செய்யப்பட்டிருந்த ஜெரி அடம்ஸுக்கு அமெரிக்க நாட்டு நுழைவு அனுமதி வழங்குவதைத் தடுக்க பிரிட்டன் பெரிதும் முயன்றது. அது முடியாதுபோகவே சரி, அவருடன் பேசினாலும் ஆயுதக் குறைப்பு பற்றி, ஆயுத தவிர்ப்பு பற்றி பேசுமாறும் அமெரிக்காவிடம் பிரிட்டன் கேட்டது. ஆனால், பிரிட்டன் கேட்டது நடக்கவில்லை.

அமெரிக்காவில் இன்று மிகப்பெரும் செல்வந்தர்களாக இருப்பவர்கள் அயர்லாந்திலிருந்து சென்று அமெரிக்காவில் குடியேறிய குடியேற்றவாசிகள். 'ஐரிஷ் அமெரிக்கர்கள்' எனும் இந்த செல்வந்தக் குழுவின் ஆதரவு இருந்தால் ஒருவர் வெள்ளை மாளிகைக்குள் புகுந்துவிடலாம். தனது சொந்த அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்திக்கொள்ளவே அதிபர் கிளின்டன் ஜெரி அடம்ஸை தாஜா செய்வதாகவும் சிலர் கருதுகிறார்கள். எது எவ்வாறாயினும், சின் பெயின் தலைவர் ஜெரி அடம்ஸ் அமெரிக்க அதிபரினால் கௌரவிக்கப்பட்டமை ஓர் உலகத் தலைவர் அந்தஸ்துக்கு அவரை உயர்த்திவிட்டிருக்கிறது.

தண்டாமையோடு தள்ளி வைக்கப்பட்டவர் பகிரங்கமாக கௌரவிக்கப்பட்டார் என்று பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை தலைப்பிட்டு எழுதியிருந்தது. அது ஒரு வெற்றிப் பயணம். பிரச்சார

உத்தி. தொலைக்காட்சியில் ஜெரி அடம்ஸ் அதிபர் கிளின்டனை வாயாரப் புகழ்ந்தார்.

அமெரிக்க அரசு கிளின்டனுடன் இறங்கி வர, பிரிட்டனில், காரிரூளில் கானகத்தே காதலனால் தனித்துவிடப்பட்ட காரிகையைப்போல பிரிட்டிஷ் அரசு மனம் வெதும்பிக்கொண்டிருந்தது. தனது உள்ளக்கிடக்கையை பிரிட்டனுக்கு விளக்க பிரதமர் மேஜருக்கு நேரடியாக அதிபர் கிளின்டன் தொலைபேசி அழைப்பு விடுத்தார். ஆனால், பிரிட்டிஷ் பிரதமர் தொலைபேசியில் பேசுவர மறுத்தார். இரு தலைவர்களின் கிளின்டனின் அழைப்புகளை மேஜர் இப்படி புறக்கணித்து மறுத்தது அரசியல் பண்பற்ற செயல் என்று பரவலாகக் கருதப்பட்டது.

காட்சி-3

பயங்கரவாதி களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தைகள்

நடாத்த பிரிட்டன் ஒருபோதும் தயாரில்லை என்பது பிரிட்டிஷ் அரசு கிளிப்பின்னை போல திரும்பத் திரும்பச் சொல்லிவரும் ஒன்று. மாக்கிரட் தச்சர் காலத்திலிருந்து அவர் கர்ஜனை செய்த சொற்றொடர் இது. ஆனால், அவருக்கு முன்னரேயே ஆயுதம் தாங்கிய போராளிகளுடன் பிரிட்டன் பேச அமர்ந்திருக்கிறது என்பதற்கு இந்திய, சென்ய, சைப்பிரஸ், சிம்பாப்வே, தென் ஆபிரிக்க வரலாறுகள் சான்று.

பிரிட்டிஷ் அமைச்சர் மட்ட பேச்சுவார்த்தை ஒன்று சின் பெயின் இயக்கத்துடன் நடத்தப்படுமுன்னதாக போர் நிறுத்தப்பட வேண்டும்; ஆயுதங்கள் கைவிடப்பட வேண்டும் என்பது பிரிட்டனின் நிபந்தனை. போர் நிறுத்தப்பட்டாயிற்று. ஆனால், ஐ.ஆர்.ஏ. இன்னமும் ஆயுதங்களைக் கைவிடவில்லை. எனவே, பேச்சு

சோவியத் யூனியன் என்ற பொது எதிரி இருந்த நாள்களில் அமெரிக்க - பிரிட்டிஷ் உறவுகள் மிகவும் சீராக இருந்தன. இன்று அந்த பொது எதிரி இல்லை. அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்குமிடையிலான விருப்பு வெறுப்புகளும் வெவ்வேறு திசைகளில் திரும்பிவிட்டன.

அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான உறவுகளில் இன்பகரமான கூடல்களும் பின்னர் வேதனை தரும் ஊடல்களும் ஏற்படுவது புதிதல்ல. உலகப்போர் காலத்தில் நேச நாடுகளாக ஒத்துழைத்த அந்த நாள் களிலேயே, அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுக்கும் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலுக்கும் இடையில் கசப்பு நிலை நிலவியதாக போர்க்கால ஆவணங்கள் அறிவிக்கின்றன. அதிபர் கிளின்டன் பிரிட்டனில் படித்து பட்டம் பெற்று, பிரிட்டனை நன்கு அறிந்திருந்தும், பிரிட்டனுடன் உறவுகளை கசப்படைய செய்வதில் அவர் ஆர்வமில்லை. அதே போல், பிரிட்டனை நன்கு அறிந்த இன்னொருவர் அதிபர் ஐசன்ஹோவர். பிரிட்டனின் விடயத்தில் 1950களில் மிகவும் கெடுபிடிகள் காட்டியவர்.

பிரிட்டன்மீது மிகுந்த அன்பு காட்டியவர் ஜோன் கெனடி. தனது வெள்ளை மாளிகை அதிகாரிகளை அலட்சியம் செய்து ஆலோசனைகளை உதறித் தள்ளிவிட்டு, பிரிட்டனுக்கு 'இடயசனை எடுக்கணைகளை வழங்க இணங்கியவர். அவரது நடவடிக்கையால் கடந்த 35 ஆண்டுகளாக அணு ஆயுத விடயங்களில் இரு நாடுகளும் கூட்டாக ஒத்துழைத்துவருகின்றன. 1970களில் பிரிட்டிஷ் பிரதமர் எட்வர்ட் ஹீத் ஐரோப்பிய நாடுகளுடன் உறவுகளை வளர்க்க விரும்பியதோடு, பிரிட்டிஷ் - அமெரிக்க உறவுகள் தளர்வடைய ஆரம்பித்தன. 1980களில் அமெரிக்காவில் ரேகன்; பிரிட்டனில் தச்சர். இருவருக்குமிடையில் இருந்தது கவர்ச்சியா? ஆகர்ஷ சத்தியா? காந்தமா? காதலா? எது என்பனவோ, பாதுகாப்பு, உள்வகுத்துறை விடயங்களில் தீவிர ஒத்துழைப்பு இரு நாடுகளிடையேயும் அப்போது நிலவியது. 1981இல் ஆர்ஜன்ரைனாவுடன் பிரிட்டன் போர்புரட்சியை புறப்பட்டுபோது அமெரிக்காவின் உள்வகுத்துறை உதவி மற்றும் உதவிகள் ஏற்கனவே அனுப்பப்பட்டன (வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவிக்க முன்னரேயே).

வார்த்தைகள் நடக்குமா?


அமைச்சர் மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தால் அதில் என்ன விடயங்கள் விவாதிப்பது என்று நிகழ்ச்சி நிரல் ஒன்றை பிரிட்டிஷ் அரசின் பெயினுக்கு அனுப்பி வைத்திருப்பது நல்ல செய்தியாகும்.

மறுபுறத்தில், வட அயர்லாந்தின் புரட்டஸ்தாந்து பயங்கரவாதிகளுடனும் பிரிட்டிஷ் அமைச்சர் பேசியிருக்கிறார். புரட்டஸ்தாந்து தரப்பில் அரசியல்வாதிகளும் சரி, பயங்கரவாதிகளும் சரி ஐ.ஆர்.ஏ. போர் நிறுத்தம் கண்டு சதிசெய்க்கப்போயிருக்கிறார்கள். 25 வருட கால யுத்தத்தின்போது கலங்காத இவர்கள் கடந்த ஏழு மாத யுத்த நிறுத்தம் கண்டு அதிர்ந்துபோயிருக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசு அவர்களுக்கு எதனை விட்டுக் கொடுக்கப்போகிறது என்பது பற்றி

இவர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

புரட்டஸ்தாந்து அரசியல் தலைமைப் பீடம் நடுத்தர வர்க்க மக்களையே பிரதிநிதித்துவம் வகிக்கிறது; குண்டுகளைத் தயாரித்து, கொலைகளைச் செய்து, சிறைசென்று வேதனைப்படும் கீழ் மட்டத்தினரை - தொழிலாள வர்க்கத்தினரை இது பிரதிநிதித்துவம் செய்வதில்லை என்பது இப்போது புதிதாக காணப்பட்டிருக்கும் குறைபாடு. இந்தக் குமைச்சல்களினால் ஒரு சில தொழிலாள வர்க்கத்தினர் தமக்கென சில ஆதரவாளர்களைத் திரட்டி, பழமைவாத நடுத்தர வர்க்கத்தினரை எதிர்த்து வருகிறார்கள். தலைவர்கள் என தம்மைக் கருதும் இப்போதைய

தலைவர்கள் தமது கொள்கைகளை எம்மீது திணித்து விட்டு தமது பெரும் ஆடம்பர வாசஸ் தலங்களுக்கு சென்றுவிடுகிறார்கள்; நாங்களோ எமது குடிசைகளுக்குத் திரும்புகிறோம். எமது எதிரியான கத்தோலிக்க ஐ.ஆர்.ஏ. யுடன் பேசுவதில் தவறில்லை; எமது சின்னஞ்சிறிய அயர்லாந்தில் அமைதியை



டேவிட் எர்வின்

ஏற்படுத்த ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு அரசியல் பேசவேண்டுமானால், நாம் அதற்கும் தயார் என்று கூறிவருகிறார்கள் டேவிட் எர்வின் தலைமையிலான தொழிலாள வர்க்க புரட்டஸ்தாந்து போராளிகள். ஐ.ஆர்.ஏ.யுடன் பேச தயார் என்று அறிவித்துவிட்ட இந்த புரட்டஸ்தாந்து போராளிகளைத் தேடி தொலைக்

காட்சி நிருபர்கள் படையெடுக்கிறார்கள். காலம் காலமாக கத்தோலிக்க மக்கள்மீது துவேஷ உணர்ச்சியை தூண்டிவிட்டுக் கொண்டிருந்த இயன் பெயின்சி, றொபின்சன் போன்ற தலைவர்களை உதறிவிட்டு, டேவிட் எர்வின் போன்ற புதிய அரசியல் வாதிகளை, பங்கரவாதத்தைக் கடைப்பிடித்து அதிலிருந்து அரசியலுக்கு வந்து சமாதானம் பேசத் தயாராகிவிட்ட புதிய அரசியல் வாதிகளை மக்கள் செவிமடுக்க தயாராகிவிட்டார்கள்.

ஐ.ஆர்.ஏ.யுடன் சமரசம் பேசத் தயாராகிக்கொண்டிருக்கும் பிரிட்டிஷ் அரசும் புரட்டஸ்தாந்து தரப்பில் யாருடன் அமர்ந்து பேசுவது என்பதை உணர்ந்து வருகிறது.

எது எவ்வாறாயினும் வட அயர்லாந்தில் சமாதானம் நாளை காலையிலேயே ஏற்பட்டுவிடப் போவதில்லை. இன்னமும் கடக்கவேண்டிய பாதை கரடு முரடானது என்பதை எல்லோருமே உணர்ந்திருந்தாலும் புதிய வட அயர்லாந்து ஒன்று உருவாகிக்கொண்டிருப்பதை தமது மனக்கண்களில் கண்டு மகிழ்கிறார்கள். □

VETTI & CO

SOLICITORS

For
IMMIGRATION & NATIONALITY MATTERS
HOME OFFICE & AIRPORT INTERVIEWS
ASYLUM APPLICATION - WORK PERMITS
WORKING HOLIDAYS - WELFARE BENEFITS
POLICE INTERVIEWS
CRIMINAL & CIVIL LITIGATION
LEGAL AID WORKS UNDERTAKEN

400 - 402 BRIXTON ROAD, BRIXTON, LONDON SW9 7AW
TEL: 0171-274 0100, FAX: 0171- 738 4655
(Nearest Tube: Brixton - Victoria line)

மொராஜி தேசாய்: ஓர் அரசியல் திருப்பம்

அவர்கள் வயதுபோன இரு மடையர்கள்.
யார் அவர்கள்?
ஒருவர் இந்தியப் பிரதமராகவிருந்த மொராஜி தேசாய்; மற்றையவர் இலங்கை ஜனாதிபதியாகவிருந்த ஜே. ஆர். ஜயவர்த்தன.
சொன்னவர் இந்திரா காந்தி. அப்போது அவர் எதிர்க்கட்சியிலிருந்தார்.
மொராஜி தேசாய் பிரதமராகவிருந்த அக் காலத்தில், இந்திய



குடியரசு தினத்தையொட்டி இலங்கையிலிருந்து ஒரு பாராளுமன்ற தூதுக்குழு புதுடி ல்லி சென்றிருந்தது. காமினி திசாநாயக்க தலைமையில் சென்ற அக் குழுவில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வி. தர்மலிங்கமும் ஒருவராகவிருந்தார்.

குடியரசு தினத்தன்று இரவு ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விருந்து வைபவத்தில் காமினி திசாநாயக்கவுக்குத் தெரியாமல் இந்திரா காந்தியுடன் திரு தர்மலிங்கம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம்தான் இந்திரா காந்தி இப்படிக்கூறியிருந்தார்.

1977 பொதுத்தேர்தலில் இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்க தோல்வியடைந்து ஜே. ஆர். ஜயவர்த்தன பிரதமரானதும், டி.லல் - கொழும்பு உறவிலும் சற்று விரிசல் ஏற்பட்டது. அரசியல் கொள்கைகள் எப்படியோ ஆனால், 'நேரு - பண்டாரநாயக்க குடும்ப உறவு' என்ற ஒன்று எப்போதுமே உரிமைகோரப்படுகிறது.

பின்னர், இந்திரா காந்தியும் தோல்விகண்டு மொராஜி தேசாய் பிரதமரானதும் இலங்கையுடனான அந்த உறவு மீண்டும் நெருக்கமடைந்தது.

இந்தோ - பாகிஸ்தான் உறவில் மொராஜி தேசாயினுடைய ஆட்சிக் காலம் 'சமாதானம் நிறைந்த பொற்காலம்' என்று வர்ணிக்கப்படுகிறது. அதேவேளை, இலங்கைத் தமிழர் தொடர்பிலும் 'அகில இந்திய ரீதியில் இந்தியா ஒன்றுப்பட்ட ஒரு விடயம்' என்று ஒரு கட்டத்தில் பேசப்பட்ட ஒரு நிலைக்குக் கால்கோள் அமைத்ததும் மொராஜி காலத்தில்தான். அது நிகழ்ந்த விதமும் கூட சுவாரஸ்யமானது.

இலங்கையில் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகி, இளைஞர்களின் வன்முறை நடவடிக்கைகளும் துரிதமடைந்துகொண்டிருந்த அக்காலத்தில், இந்தியாவில் தமிழகத்தில்கூட இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அக்கறையோ, அல்லது பிரச்சனை பற்றிய அறிவோ அதிகம் இருக்கவில்லை. மாறாக, சென்னை 'இந்து' அக்காலங்களில் இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு எதிரான, தாக்கமான பல ஆசிரிய தலையங்கங்களையும் எழுதிக்கொண்டிருந்தது. அந்த தலையங்கங்களை இலங்கை அரசு தகவல்திணைக்களம் நூல் வடிவில் மறுபிரசுரம் செய்து விநியோகித்தது. அப்போது மொராஜி தேசாய் இலங்கைக்கு விஜயம் செய்தார். தமிழர் பிரச்சனையில் அவருக்கும் பெரும் அக்கறை இருக்கவில்லை. அவரின் அந்த விஜயத்தை தமிழர் பிரச்சனைக்கு எதிரான விதத்தில் பயன்படுத்தவும் இலங்கை அரசு முயற்சித்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த அ. அமிர்தலிங்கத்தின் அலுவலகம் எவ்வளவோ முயன்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் சம்பிரதாயபூர்வமான ஒரு சில நிமிடநேர சந்திப்பைத் தவிர வேறு சந்திப்பு ஏதற்கும் இந்திய அதிகாரிகளுடன் ஏற்பாடு செய்துகொள்ள இயலவில்லை. அந்த அளவுக்கு இலங்கை அரசின் வற்புறுத்தல்தான் அதற்குக் காரணமாகவிருந்தது. ஆனால், பின்னர் அமிர்தலிங்கமும் மொராஜி தேசாயும் மூன்று சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்டார்கள். அமிர்தலிங்கம்தான் அதனைச் சாதித்தார்.

பாராளுமன்றத்தில் மொராஜி தேசாய்க்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் அமிர்தலிங்கமும் பேசினார். அந்தப் பேச்சு மொராஜியின் மனத்தை ஈர்த்தது; மாற்றியது. இந்தியாவுக்கு வரும்படி அழைப்பொன்றையும் அவர் அமிர்தலிங்கத்துக்கு விடுத்தார். அந்த அழைப்பிலான அமிர்தலிங்கத்தின் இந்திய விஜயமே இந்தியாவில்

“இலங்கையில் தமிழர்களுடைய பிரச்சனை நியாயமான முறையில் தீர்க்கப்படவேண்டும்”

இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பில் கணிசமான அக்கறையை ஏற்படுத்த காரணமாக இருந்தது. 'இந்து'வும் தனது கொள்கையை முழுமையாக மாற்றிக்கொண்டது.

மொராஜி தேசாய் இலங்கையிலிருந்து புறப்படுமுன்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில், 'தமிழர்களுடைய பிரச்சனை நியாயமான முறையில் தீர்க்கப்படவேண்டும்' என்று சொன்னார்.

இந்தியாவின் நடவடிக்கைகளில் பின்னர் ஏற்பட்ட குழப்பங்கள் கவலையளிப்பனதான்.

ஆக, 1986 லீப் வருடத்தில், பெப்ரவரி 29 ஆம் தேதி குஜராத் தில் வறிய குடும்பம் ஒன்றில் பிறந்த மொரார்ஜி தேசாய், இந்திய சுதந்திரப் போராட்டத்தோடு இணைந்து அறியப்பட்ட மிகப் பிரபலமானவர்களின் வரிசையில் இறுதியானவராக அவருடைய நூறாவது வயதில் அண்மையில் காலமானார். நேருவையடுத்து இந்தியாவின் பிரதமராக வல்லவர் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் நேரு மறைந்து 13 ஆண்டுகளுக்குப் பின்னர் 1977 இல், இந்தியாவின் நான்காவது பிரதமராகத்தான் அவர் பதவியேற்க முடிந்தது. அப்போது அவருக்கு வயது 81. உலகில் வயதில் மிக மூத்த பிரதமர் என்பதோடு, காங்கிரஸ் கட்சியைச் சாராத இந்தியாவின் முதலாவது பிரதமராகவும் அவர் பதவியேற்றார்.

நேரு மறைந்ததும் 1964 இல் லால் பகதூர் சாஸ்திரியும், சாஸ்

இந்திய சுதந்திரப் போராட்டத்தோடு
இணைந்து அறியப்பட்ட
மிகப் பிரபலமானவர்களின்
வரிசையில் இறுதியானவர்

திரி மறைந்தபோது 1966 இல் இந்திரா காந்தியும் பிரதமர்களான போது 1967 இல் தலைமைப்பதவிக்காக இந்திரா காந்தியுடன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவுமிருந்தபோது 1969 இல் அமைச்சர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதும் அரசாங்கத்திலிருந்து அவர் வெளியேறியதுடன் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவடைந்தது. ஆனாலும், பங்களாதேஷ் யுத்தத்தின் பின்னர் 1971 தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் மிகுந்த

ஆதரவுடன் பதவிக்கு வந்தார். தேர்தல் முறைகேடுகளில் அலஹாபாத் மேல் நீதிமன்றம் இந்திரா காந்தியைக் குற்றவாளியாகக் கண்டதையடுத்து, அவருக்கும் அரசுக்கும் எதிரான மக்கள் எழுச்சி நடவடிக்கைகளில் 1975 இல் ஜெயபிரகாஷ் நாராயணுடன் இணைந்து ஈடுபட்டபோதுதான் இந்திரா காந்தியின் பிரசித்தமான அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, மொரார்ஜி உள்பட பல்லாயிரக்கணக்கானோர் சிறையிலிடப்பட்டார்கள். 18 மாத சிறைவாசத்தின் பின்னர், 1977 ஜனவரியில் அவசரகால நிலை நீக்கப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக விடுதலைசெய்யப்பட்டார். அதே ஆண்டு மார்ச்சில் நடைபெற்றதேர்தல் மொரார்ஜி பிரதமரானார்.

நூறு வயதுவரை வாழ்ந்த மொரார்ஜி தேசாயின் சிறுநீர் அருந்தும் வழக்கம் பலர் மத்தியிலும் ஒருமாதிரியாகப் பேசப்படும் ஒன்றாகவே எப்போதும் இருந்தது. அமெரிக்க தொலைக்காட்சி நிருபர் ஒருவர் இதுபற்றிக் கேட்டபோது, 'உங்கள் நாட்டில் இருநய நோய்க்கு மருந்தாக மற்றையவர்களின் சிறுநீரை நீங்கள் அருந்துகிறீர்கள்; நான் என்னுடைய சிறுநீரையே அருந்துகிறேன்' என்று சற்று கோபமாகவேதான் அவர் பதிலளித்தார். ஆனால், அவரின் இலங்கை விஜயத்தின்போது அவர் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தன்னுடைய ஆரோக்கிய வாழ்வின் இரகசியம் அது என்றார்.

'ஈழநாடு' ஆசிரியர் கே. பி. ஹரனும் அந்தப் பத்திரிகையாளர் மாநாட்டுக்கு வந்திருந்தார். பலரும் அவரின் இந்த சிறுநீர் சிகிச்சை குறித்து கேட்க ஆவலாக இருந்தபோதும் ஹரன்தான் அதனைப் பக்குவமாகக் கேட்டார். பக்குவமாகவே பதிலளித்தார் மொரார்ஜி.

ஆக, திரு தர்மலிங்கத்திடம் இந்திரா காந்தி கூறியது 'அரசியல்'. மக்கள் செல்வாக்கைப் பெற்ற ஒரு பெரும் தலைவராக மொரார்ஜி தேசாய் இருக்கவில்லை; ஆனால், மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒருவராகவே அவர் விளங்கினார். □

— மாஸி

The travel agency which makes sure that
their passengers are really taken care of

Skylink

NON-STOP FLIGHTS
TO COLOMBO
ON EVERY SATURDAY
SPECIAL BAGGAGE ALLOWANCE OF
40 KILOS
TO COLOMBO AND SOUTH INDIA
PLEASE CONTACT: TRISHA, SHEELA OR SIVA

Skylink

10-16 Rathbone Street

TEL: 0171-396 9944 OR 0171-396 9922

London W1 P1 AH

வழக்காகிப் போன வாழ்க்கை

காதைத் திருகினாலும் கக்கத்தைக் கிள்ளினாலும் முனகலோ முறுவலோ இல்லாமல் நாற்காலியில் நாள்களைக் கடத்தும் பிரதமர் 'நரசம் மா ராவ்'. யாரும் எதையும் செய்வதற்கு முன்னால் அவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று துள்ளிக் குதித்து அநாகரிக வார்த்தைகளை அள்ளி வீசும் தமிழக முதல்வர் ஜெயலலிதா. காலம் கனிவதற்கு முன்பு தேவையில்லாத வார்த்தைகளை உதிர்த்துவிட்ட காரணத்தினால், செயல்பட்ட பொழுது அவதூறுக்கு உள்ளாகும் ஆளுநர் சென்னா ரெட்டி. ஆக்குவதைக் காட்டிலும் அழிப்பதில் திறமைசாலியான விடாக்கண்டர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி. அலுவலகங்களுக்கு ஏதோ ஒரு நேரம் வந்துசென்றால் போதும் என்று காலம் கடத்தும் அதிகார வர்க்கம். ஆட்சி யாளர்களுக்கு மட்டுமே எடு பிடி களாகிப் போய்விட்ட காவல் துறையினர். அழுகிய முட்டைகள், கற்கள், கைத்தடி கள், கறுப்புக் கொடிகள், 'ஒழிக' முழக்கத்



வழக்குத் தொடர சுப் பிரமணியம் சுவாமி ஆளுநர் சென்னா ரெட்டியின் அனுமதியைப் பெற்றிருக்கிறார். அனுமதி வழங்க ஆளுநருக்கு உரிமை இல்லை என்று ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் வழக்குத்

யாரும் எதையும் செய்வதற்கு முன்னால் அவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று துள்ளிக் குதித்து அநாகரிக வார்த்தைகளை அள்ளி வீசும் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

தொடர்ந்தார். காழ்ப்புணர்வு காரணமாக அவர் அனுமதி அளித்திருக்கிறார் என்ற வாதம் உயர் நீதிமன்றத்தில் எடுபடவில்லை. எதிர் வழக்கு தள்ளுபடியானது. அம்மையார் உச்ச நீதிமன்றம் செல்லவிருக்கிறார். மனு தாரர் என்ற முறையில் தன் தரப்பைச் சொல்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் 'சட்டம் இப்படி இருக்கவேண்டும்' என்று அவர் 'வியாக்கியானம்' அளித்திருக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அது பற்றியெல்லாம் ஜெயலலிதா அலட்டிக்கொள்ளப் போவதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேவதை நான்; அரசியல் நிர்ணயச் சட்டப் பிசாசுகள் ஆளுநர், ஜனாதிபதி உள்பட யாரும் என்னை எதுவும் செய்யமுடியாது என்று அவர் சொன்னால், அது வாதம் அல்ல, விதண்டா வாதம் என்று எடுத்துச் சொல்லும் துணிவு அம்மையாரின் வழக்கறிஞர்களுக்கு இல்லை. இயற்றப்பட்டுள்ள சட்டங்களின் வட்டத்தினுள்ள்தான் நிற்க வேண்டும் என்று அரசியல் சாசனம் சொன்னால் ஜெயலலிதா சொல்கிறார்: 'நான் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவன்' என்று.

இப்படிப்பட்ட நபரை ஊழல் குற்றச் சாட்டுகளுக்காக கூண்டில் ஏற்ற படாத



ஆக்குவதைக் காட்டிலும் அழிப்பதில் திறமைசாலியான விடாக்கண்டர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி.


பாடு படுகிறார் சுப்பிரமணியம் சுவாமி. அற்பமான, பொருத்தமில்லாத காரணங்களுக்காக அவர்மீது வழக்குத் தொடர மறைமுகமாக முயன்றார் ஜெயலலிதா. காவல்துறை உயர் அதிகாரிகள் தாம்



காலம் கனிவதற்கு முன்பு தேவையில்லாத வார்த்தைகளை உதிர்த்துவிட்ட காரணத்தினால், செயல்பட்ட பொழுது அவதூறுக்கு உள்ளாகும் ஆளுநர் சென்னா ரெட்டி.

துக்கே பழகிப் போன தொண்டர்களின் திருத் தொண்டை; மர்மக் கதைகளைப் போலச் செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள். இவை எல்லாவற்றையும் மீறி மக்கள் தமிழ் நாட்டில் ஒழுங்காகச் சாப்பிடுகிறார்களோ இல்லையோ, சீராக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். காரணம், கடவுள் கொடுத்திருக்கும் காற்று மண்டலத்தை இவர்கள் இன்னமும் வேலி கட்டி, கூறு போட்டு, குத்தகைக்கு விட்டுவிடவில்லை. மற்றபடி, கோவில் வாசலில் காலணிகளைக் கழற்றிவிட்டுச் செல்லவும், பொதுக் கழிப்பறைகளுக்குச் செல்லக் கட்டணம் செலுத்துவது முதல் கோட்டையில் கோப்புக்ளைத் தூரத்துவது வரை எல்லா இடங்களிலும் அரசியல் மற்றும் அதன் உடன் பிறப்பாகிய லஞ்சம். இதுதான் இன்றைய தமிழ்நாடு. அரசுக்குச் சொந்தமான நிலத்தினைத் தான் பங்குதாரராக உள்ள பதிப் பகத்துக்கு குறைந்த விலையில் கிரயம் செய்தது; வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் கமிஷன் என்ற சில புகார்களின் அடிப்படையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது

பாரிசில்
அனைத்து இலங்கை, இந்திய பொருள்களுக்கு
காயத்திரி



புதிய ஹார்லிக்ஸ்
புத்துணர்வும், ஆரோக்கியமும் தருகிறது

GAYATHIRI

210 RUE DU FG. SAINT DENIS,

75010 PARIS

TEL: 42 09 22 43

Metro: La Chapelle Ou Gare Du Nord



லீலா உற்பத்திப் பொருள்களுக்கான
மொத்த இறக்குமதியாளர்கள்,
விற்பனையாளர்கள்

காக்கி உடுப்பு போட்டுக்கொண்டிருப்பதே ஜெயலலிதாவுக்குப் பணிசெய்து கிடப்பதற்கே என்ற கொத்தடிமைத்தனம் மிகுந்து, போகுமிடமெல்லாம் சுவாமியைத் துரத்தினார்கள். ஏறிய விமானத்திலிருந்து இறக்க முயன்றார்கள். கல்லடி, சொல்லடி என்று சுவாமி எதிர்க்கப்பட்ட பொழுதெல்லாம் ஆளும் கட்சியின் விசுவாசிகளாகக் காவல் துறையினர் கண்களை மூடிக்கொண்டு கைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். வேட்டி, சேலையைத் தூக்கிக்கொண்டு குதித்தாடுவது தமக்கு மானம்போகும் சமாச்சாரம் என்று அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் நினைக்கவில்லை. சுவாமியை அவமானப்படுத்துவதாக நினைத்துச் செயல்படுகிறார்கள்.

இதற்கிடையே ஜெயலலிதா பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கூப்பாடு போடுகிறார்கள். சுவாமியைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. தலைவர் ராமதாஸ் என்று வரிசையாக ஆளுநரிடம் முதல்வர் பற்றி புகார் பட்டியல் கொடுத்து வழக்குத் தொடர அனுமதி கேட்டிருக்கிறார்கள். தொடர்ந்து பலர் இப்படிச் செய்தால் புகார், வழக்கு அனுமதி என்பதே கேலிக் கூத்தாகிவிடும். எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் சுவாமிக்குத் துணையாகவிருந்தால் போதும், ஜெயலலிதாவை வீழ்த்திவிடலாம். எதிர்க்கட்சிகள் என்பவை சாலை ஓரங்களில் மட்டுமே. சட்ட சபையில் அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த ஒருசிலரும் கொட்டாவிவிடவாயைத் திறந்தால் போதும் - கொட்டாவி, குறட்டை ஒலியை எல்லாம் சபைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட்டு, சம்பந்தப்பட்டவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே வீசி வருகிறார் சாபநாயகர் மன்னிக்கவும் சபாநாயகர் முத்தம்யா. அதுமட்டு மல்ல, ஆளுநரைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மாநில சட்ட சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அதை ஜனாதிபதிக்கும் அனுப்பியிருக்கிறது. பாவம் ஜனாதிபதி, இது விஷயத்தில் அவர் ஜெயலலிதா மனம் கோணாமல் முடிவு எடுக்கவில்லை என்றால் நாட்டுக்கு ஜனாதிபதி தேவையில்லை என்று சட்டசபை தீர்மானம் நிறைவேற்றி, அதை ஐக்கியநாடுகள் சபைக்கு அனுப்பிவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவையெல்லாம் வெளியே தெரிய வரும் கூத்துக்கள். ஆனால், உள்ளூர்குள்ளே பல அமைச்சர்களும் அதிகாரிகளும் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாமிது வழக்கு தொடரப்பட்டால் மந்திரிகளில் பலர் அப்ரூவர்கள் ஆக மாறலாம். அதி காரிகளில் சிலர் குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்களைத்தர முன்வரலாம். முன்னாள் நபுகையான முதல்வர் அந்தச் சமயத்தில் எப்படி நாடகமாடப் போகிறார்

ரோ தெரியாது. ஏற்கனவே சென்னா ரெட்டிமீது அவதூறு கிளப்பி இருக்கிறார். அதாவது, இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னா ரெட்டி தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என்று பாதுகாப்பான வார்த்தைகளில் சொல்

ரின் அடிவருடிகள் சென்னா ரெட்டியை 'சப்பாணி, கிண்டியின் நொண்டி' என்று பொதுக் கூட்டங்களில் வெகு நாகரிகமாக விமரிசித்திருக்கிறார்கள். இதுதான் இன்று தமிழ்நாட்டின் அரசியல் நாகரிகம்.

தெற்கே இவ்வளவு நடந்துகொண்டிருக்கிறது. டெல்லியில் நரசிம்ம ராவ் கொஞ்சமும் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. அதற்காக அவர் தமிழ்நாடு பற்றிக் கவலைப்படவில்லை என்று சொல்லிவிட்டு முடியாது. அவருக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. அவரது நான்காவியே ஆடிக்கொண்டிருக்கிறது. ஆட்டுபவர்கள் சொந்தக் கட்சிக்காரர்கள். இவ்வளவு காலமும் எதிர்க்கட்சிகளின் பலவீனத்தில் ஆட்சியில் தொடர்ந்து வந்திருக்கும் நரசிம்ம ராவ், சொந்தக் கட்சிக்காரர்களின் எதிர்ப்பினால் பதவிவிலக நேரிடலாம். அப்படிப்பட்ட முயற்சிகளுக்கு ஜெயலலிதா மறைமுகமாக ஆக்கமும் ஊக்கமும் அளித்துவருகிறார் என்று நம்புவதற்கு நிறையவே இடமிருக்கிறது. இதே விஷயத்தில் சில தேசியக் கட்சிகள் தம்பிழைப்புக்காக ஜெயலலிதாவுக்குத் தமிழகத்திலும் மாநிலம் தாண்டியும் மறைமுக ஆதரவை அளித்துவருகின்றன. அவரது அ.இ.அ.தி.மு.க. தேசிய முன்னணியில் சேர்த்துக்கொள்ளப்படலாம். அதை தி.மு.க. எதிர்க்கிறது. அந்த எதிர்ப்பு எடுபடாமல் போகலாம். அதற்காக தி.மு.க. வருத்தப்படாமலும் இருக்கலாம். புதிய கூட்டணிகள் உருவாகலாம். அந்த அளவுக்கு காலச் சக்கரம் இங்கு தலைகீழாகச் சுழலுகிறது. எந்த தி.மு.க. ஆட்சியை விடுதலைப் புலிகளுடனான அதீத, தேசத் துரோக உறவு கொண்டவர்கள் என்று பதவி நீக்கம் செய்யப் பாடுபட்டாரோ அதே தி.மு.க.வுடன் இன்று புது உறவு காண்கிறார் சுப்பிரமணியம் சுவாமி. எந்த அ.இ.அ.தி.மு.க. வைப் பதவியில் ஏற்ற உறுதுணையாக இருந்தாரோ அந்த ஆட்சியை அகற்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார். புலிகள் - ஜெயலலிதா மறைமுக உறவு பற்றிப் புதிய தகவல்கள் வெளிப்பட்டாலும் வியப்பதற்கில்லை. புலிகளோ, எலிகளோ, தமிழ்நாட்டின் தலைவிதியைத் தமிழர்கள் நிர்ணயிப்பதில்லை என்றாகிவிட்ட பிறகு, யார் தலையில் யார் கைவைத்தால் என்ன?

தமது விதி, வேதனை, வேடிக்கை எல்லாமுமே அரசியல், கீழ்த்தரமான அரசியல் என்று நொந்துபோய் நான்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள் கனக விஜயர் முடித்தலை நெறித்த மறத் தமிழர்கள் மின் மாணிக்க வாரிகள்கள். அதே தமிழ் மக்கள் நினைவில் கொள்ளவேண்டிய ஒர் அரசியல் சாத்திர அமர வாக்கியம் எது தெரியுமா? 'மக்களின் தகுதிகளுக்கேற்பவே தலைவர்கள் கிடைப்பார்கள்.'

எனவே, அரசியல்வாதிகளை நொந்து கொள்வதில் என்ன பயன்? □

●●●
காக்கி உடுப்பு போட்டுக் கொண்டிருப்பதே ஜெயலலிதாவுக்குப் பணிசெய்து கிடப்பதற்கே என்ற கொத்தடிமைத்தனம்

●●●
இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னா ரெட்டி தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என்று பாதுகாப்பான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார்.

●●●
இவ்வளவு காலமும் எதிர்க்கட்சிகளின் பலவீனத்தில் ஆட்சியில் தொடர்ந்து வந்திருக்கும் நரசிம்ம ராவ், சொந்தக் கட்சிக்காரர்களின் எதிர்ப்பினால் பதவிவிலக நேரிடலாம்.

●●●
மக்களின் தகுதிகளுக்கேற்பவே தலைவர்கள் கிடைப்பார்கள்." எனவே, அரசியல்வாதிகளை நொந்து கொள்வதில் என்ன பயன்?

வியிருக்கிறார். அதாவது, 'சுவர்ணர்' என்னெனக்கையைப் பிடித்து இழுத்தார்' என்பதை அதே வார்த்தைகளில் அல்லாமல் வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார். ஒர் அமைச்சர் உள்பட அம்மையா

போரில் குளிப்பினும் சோராத யாழ்ப்பாணம்

அடிமாற்றப்பட்ட பொருளாதார வாழ்வு

1990

ஜூனில் 'சமு யுத்தம் - 2' ஆரம்பமானதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணச் சமூக வாழ்வு அடி மாற்றப் பட்டு, புதிய பரிமாணங்களை எடுக்க ஆரம்பித்தது. யாழ்ப்பாண பொருளாதார வாழ்வில் வேளாண்மையும், மீன்பிடியும் பிரதான தொழில்களாக இருந்தன. ஏனைய தொழில் சார்ந்தவர்களோடு, அரசு, கூட்டுறவுத் துறை ஊழியர்களும் பெருமளவினராக இருந்தார்கள். முக்கியமாக, காங்கேசன்துறை சீமெந்து ஆலை ஆயிரக்கணக்கானவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் வாய்ப்பை வழங்கி வந்தது.

சமு யுத்தம் 2 முடிவடைந்தபோது, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கரையோரப் பிரதேசங்களும், வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் வேளாண்மை நிலங்களும் அகப்பட்டன. முக்கியமாக, மயிலிட்டி, காங்கேசன்துறை, பலாலி, கீரிமலை, மாதகல் என நீண்ட கடலோரப் பகுதிகளும், கொல்லங்கலட்டி, பன்னாலை, தெல்லிப்பழை, வசாவிளான், ஆதி மயிலிட்டி, பலாலி போன்ற வேளாண்மை நிலங்கள் கொண்ட பிரதேசங்களும் இராணுவத்தின் பிடிக்குள் சிக்கின. பின்னர், வடமராட்சி கிழக்கு பிரதேசமும், தீவுப் பகுதியும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உள்பட்டன.

இவ்வாறு இராணுவம் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து வெளியேறிய மீனவர்கள் பலர் தமது தொழில் உபகரணங்களை இழந்து வந்திருந்தனர். வேறு சிலர் கடற் தடைச்சட்டத்தின் மத்தியில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு, கடற்படையினரின் தாக்குதல்களில் தமது உடைமைகளை இழந்திருந்தனர். உயிர்களைக்கூட அவர்களில் சிலர் தமது 'வயிற்றுக்காக' இழந்தனர்.

தமது சொந்த இடங்களில் கமத் தொழில் செய்தவர்கள் இடம் பெயர்ந்து உறவினர், நண்பர்களது வீடுகளிலும், முகாம்களிலும் தங்கியிருந்தனர். அவர்களில் பலருக்கு கமச் செய்கைக்கு நிலம் கிடைக்கவில்லை. கிடைத்தவர்களும் மண்ணெய் விலையேற்றம், சந்தைப்படுத்த இயலாமை போன்ற காரணங்களால் நஷ்டமடைந்தனர்.

காங்கேசன்துறை சீமெந்து ஆலை இயங்காமையையடுத்து பலர் வேலையிழந்தபோது, வேறு பலருக்கு அரைவாசி சம்பளமே கிடைத்தது.

சீமெந்து இல்லாததால் கட்டடத் தொழிலாளர் பாதிப்படைந்தனர். அலுமினியம், இரும்புப் பொருள்கள், கடதாசி எல்லாமே தடை செய்யப்பட்டதால் எண்ணற்ற தொழில்கள்

கைவிடப்பட்டன. பல தொழிலகங்களுக்கு மூடுவிழா நிகழ்ந்தது.

இந்தப் பகைப்புலத்திற்கான யாழ்ப்பாணத்தில் புதிதாக தொழில்கள் முளைத்தன. நிவாரண 'அம்மாப் பச்சை' அரிசியுடன் காலந்தள்ள முடியாத குடும்பங்களுக்கு புதிதாகத் தொழில்கள் தேவைப்பட்டன. எத் தொழிலைச் செய்வதானாலும் யாழ்குடாநாட்டுக்குள்ளேயே செய்யவேண்டும். யாழ்ப்பாணத்தைச் சுற்றிலும் இராணுவ வேலி. அதற்குள்ளாக, கடற்புலிகளின்



படங்கள்: தி. தவயாலன்

பாதுகாப்புடன் கிளாலி பாதை மட்டுமே ஏனைய பகுதிகளுடன் குடாநாட்டை இணைக்கும் ஒரே வழி.

இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்ற புதிய தொழில்களின் தலையாயது மிதிவண்டி விறகு வியாபாரம். அதிகாலை இரண்டு மணிக்கு யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதிகளிலிருந்து மிதி வண்டிகள் புறப்படும். கடுமையான காற்றையும், குளிர், மழையையும் எதிர்த்து ஐம்பது மைல்கள் அவர்கள் பயணப்படுவார்கள். சைக்கிளின் பின் 'சுரியரி'ல் நீண்ட நான்கு தடிகள் உயரமாக நிமிர்த்திக் கட்டப்பட்டிருக்கும். ஒரு கோடரியும், கத்தியும், குடி நீர்ப் போத்தலும் அவர்களுடன் இருக்கும். ஐம்பது மைல் பயணம் வடமராட்சி கிழக்கிலோ அல்லது தென்மராட்சிப் பக்கமோ நிற்கும். அங்குள்ள பற்றைகளை வெட்டுவார்கள். இக்கிரி முள் தைக்க, புல்லாந்தி உடலைக் கிழிக்க பற்றைகளுள் நுழைந்து அவர்கள் விறகுகளை வெட்டி எடுத்துச் சேர்ப்பார்கள். கண்டல், பொற்பத்தை, மஞ்சமுன்னா, புளி எல்லாமே விறகாகும். வேறு சிலர் பனை, தென்னை மட்டைகள் போன்றவற்றையும் வாங்கி வருவார்கள்.

இப்படி, அதிகாலையில் புறப்பட்டவர்கள் விறகுகளை எடுத்துவந்து, அவற்றை விற்று, பின்னர் வீடு திரும்ப சிலசமயங்களில் இரவு ஒன்பது மணி ஆகும். தென்மராட்சிப் பகுதியில் பத்து சதம் விறகு தென்னம் மட்டைகள் இப்பொழுது இரண்டு, மூன்று ரூபா வரை விற்கிறது. அவை, யாழ்ப்பாண நகரத்தில் நான்கு, ஐந்து ரூபா என்று விலை போகின்றன.

யாழ்ப்பாண வீதிகளில் அநேகம் விறகு வியாபாரிகளைத் தான் தரிசிக்கமுடியும். ஒரு 'காலத்தின் குறியீடாக' இவர்கள்

யாழ்ப்பாணத்துச்
சிறுவர்கள்
படைத்த அற்புதம்

மௌனத்தில்
வடிந்த கண்ணீர்

சௌஜனா

ஒவ்வொரு கலாச்சாரத்திலும் குழந்தைகள்தான் அதி உன்னத சொத்துக்கள். முழுச் சமுதாயத்தினதும் அக்கறையும் ஈடுபாடும் இவ்வரும்பெரும் சொத்துக்களை நோக்கிச் செலுத்தப்படவேண்டும். அருட்திரு என். எம். சவேரி அடிகளாரின் திருமறைக் கலாமன்றத்தைச் சேர்ந்த 12 வயதுக்குட்பட்ட 14 சிறுவர்கள் கொழும்பு, ஜோன் டி சில்வா மண்டபத்தில் மேடையேற்றிய சிறுவர் நாடகத்தில் இழையோடும் பின்னணிக் கருத்து இது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்தடைய இக் குழந்தைகள் 36 மணி நேர பயணத்தை மேற்கொண்டிருந்தனர். யுத்தத்தால் சின்னாபின்னப்படுத்தப்பட்டிருக்கும் யாழ்ப்பாண வாழ்ச்சையே இந் நாடகத்தின் களம். இந்த அரங்க தயாரிப்பு, வார்த்தைகளே இல்லாத ஒரு நாடகமாகும்; உண்மைதான். செயற்பாடுகள் வார்த்தைகளைவிட உரத்துப் பேசுகின்றன. ஒரு வார்த்தையேனும் உதிர்க்காமல் வெஷ் தாக்குதல்களாலும் தரை, கடல், வான் வழியாகவும் தொடரும் இராணுவத் தாக்குதலில் ஒவ்வொரு குழந்தையும் எவ்வாறு பாதிப்படைகிறதென்பதை மிகவும் அற்புதமாகத் தங்களின் அசைவியக்கத்தில், நடிப்பில் வெளிப்படுத்தி, சபையோரை இறுதிவரை இறுகப்பிணித்த இச் சிறுவர்களின் நடிப்பாற்றல் உண்மையிலேயே மனதைத் தொடுவதாக இருந்தது. பார்வையாளர்களில் ஒருவர் சொன்னார்: 'கொழும்பில் இதனை மேடையேற்றுவதன்மூலம் இக் குழந்தைகள் சமாதானத்தினதும் புரிந்துணர்வினதும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார்கள்.'

முதலாவது காட்சியில் குழந்தைகள் அனைவரும் குதூகலித்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். திடீரென்று மேடையை இருள் கவலிக் கொள்கிறது. மின்னல்போல் ஒரு வெளிச்சம்; பயங்கர இரைச்சல். மீண்டும் மேடையில் ஒளி மெல்லிதாக படர்கையில், வீழ்ந்துகிடந்த குழந்தைகள் ஒவ்வொருவராக எழுகிறார்கள். ஆனால், கண்ணிழந்தவர்களாக, கையிழந்தவர்களாக, காலிழந்தவர்களாக, இப்படி அவர்கள் இப்போது அங்கவீனர்களாக்கப்பட்டுவிட்டார்கள்.. தமக்கு நேர்ந்துவிட்ட கதியை எண்ணி அவர்கள் அழுகிறார்கள். அவர்களிடையே ஒரு சிறுவன், அந்த உக்கிரத்தைப் புரிந்துகொள்ளமுடியாமல் சிரித்தும் முகத்தைச் சுழித்தும் நின்றனுகொண்டிருக்கிறான். நடந்ததே புரியாமல் அவனின் மூளை பாதிப்படைந்து போயிற்று. தங்கள் உணர்வுகளை, மன எழுச்சிகளை அழகாக வெளிப்படுத்தினார்கள் அச்சிறுவர்கள். அவர்களின் வேதனை நன்கே புரிந்தது அது பார்வையாளர் கணிகளில் நீர்த் திவலைகளாக வெளிப்பட்டன.



அடையாளங் கொண்டு நிற்கிறார்கள். விறகு மட்டுமல்ல, தேங்காய் வியாபாரம் போன்றனவும் மிதி வண்டிகளிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. புத்தூரைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவனொருவன் ஒரு விறகு வியாபாரி. தனது குடும்ப வறுமையைப் போக்குவதற்காக விறகு வியாபாரத்தில் ஈடுபடுகிறான்.

எங்கட வாழ்க்கையை இண்டைக்கு இதுதான் நிச்சயிக்குது. நாளைக்கு உலையேத்த வேணுமெண்டா இண்டைக்கு யாவாரம் நடக்கவேணும்' என்கிறார் பலாலியிலிருந்து இடம் பெயர்ந்து வந்த விறகு வியாபாரி சின்னராசா.

நான் அகதியா வந்தபிறகு அளவெட்டியில் தோட்டஞ் செய்தன்; நட்டந்தான் வந்தது. அதை விட்டிட்டு இப்ப இதைச் செய்யிறன், இதை நட்டமெண்டு மில்லை, லாபமெண்டு மில்லை; ஏதோ, வயித்துப்பாட்டைப் பார்க்க உழைக்கத்தானே வேணும் என்று பெருமூச்செறிந்தார் மயிலிட்டி வாசியான முருகையா என்ற தேங்காய் வியாபாரி.

தொழில்கள் இப்படி புதிது புதிதாய் மாறியது போல, யாழ்ப்பாணச் சமூகச் செயல்பாடுகளும் மாறித்தான்விட்டன. மின் மோட்டார்கள் ஆக்கிரமிக்க ஒதுங்கிக் கிடந்த நீர் இறைக்கும் இயந்திரங்கள், சூத்திரங்கள், பட்டை துலா எல்லாம் புதிய வேகமெடுத்துள்ளன. ஒரு காலத்தில் செம்மண் தெருக்களில் புழுதி கிளப் பிக்கொண்டு ஒடி, பின் அச்சாணி உடைந்து கிடந்த மாட்டு வண்டிகள் அலங்காரப் பணமைகளாகி, வீதிகளில் உலா வருகின்றன. சைக்கிள் ரிக்ஷாக்களும் கூட முக்கிய இடத்தை வகிக்கத் தலைப்பட்டுள்ளன.

'தேவைதான் கண்டு பிடிப்புகளின் அன்னை' பற்றறி, எரி பொருள் என தடைகள் பல வந்தபோது, அத்தடைகளை உடைத்துப் புதிய கண்டு பிடிப்புகள் பல தோற்றம் பெற்றன. அதி லொன்று, ஜாம் போத்தல் விளக்கு. இதை, 'காற்றையும் வென்று போத்தலுள் நின்று கண் சிமிட்டு கிறது...' என்று கவிஞர் ஒருவர் குறிப்பிட்டார். இச் சிக்கனவிளக்கு, மண்ணெய்

நிவாரண அம்மாப் பச்சை அரிசியுடன் காலந்தள்ள முடியாத குடும்பங்களுக்கு புதிதாகத் தொழில்கள் தேவைப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்ற புதிய தொழில்களுள் தலையாயது மிதிவண்டி விறகு வியாபாரம். அதிகாலை இரண்டு மணிக்கு யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதிகளிலிருந்து மிதி வண்டிகள் புறப்படும். கடுமையான காற்றையும், குளிர், மழையையும் எதிர்த்து ஐம்பது மைல்கள் அவர்கள் பயணப்படுவார்கள்.

பற்றறி, எரி பொருள் என தடைகள் பல வந்தபோது, அத்தடைகளை உடைத்துப் புதிய கண்டுபிடிப்புகள் பல தோற்றம் பெற்றன. அதி லொன்று, ஜாம் போத்தல் விளக்கு.

விலை வானளவு உயர்ந்திருந்தபோது மக்களுக்குக் கைகொடுத்தது. அதே போன்று, பற்றறி தடையைடுத்து, காற்றாலை, சைக்கிள் சக்கரம் மூலம் சிறிய டைனமோக்களை இயங்கச் செய்து, ஆடலோட்ட மின்னை நேரோட்டமாக்கி வானொலி கேட்டார்கள். விறகுத் தட்டுப் பாட்டை கருத்தில் கொண்டு இரட்டைச் சூட்டடுப்பு போன்ற சிக்கன அடுப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சீமெந்துக்கு மாற்றீடாக உள்நூலில் சீமெந்துக் கலவை தயாரிக் கப்படுகிறது.

போர் யாழ்ப்பாணத்தில் விளைத்த அநர்த்தங்கள் அநந்தம். ஆயினும், அப் போரில் அது சேர்ந்து போய்விடவில்லை. தன்னுடைய இருப்பைப்பேண அது பல வழிகளிலும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது.

உலகை ஆக்கிரமிக்கும் ஆங்கிலம்

அடுத்த நூற்றாண்டில் 600 மொழிகள் அருகிவிடும்

பொன். பாலசுந்தரம்

ஆங்கிலம் அடுத்த நூற்றாண்டில் உலக மொழியாகிவிடும் என்று வேல்ஸ் இளவரசர் சான்ஸ் தெரிவித்திருக்கிறார். உலகளாவிய பிரிட்டிஷ் நூலக சேவையின் 2000ஆம் ஆண்டில் ஆங்கிலம் என்ற திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்துப் பேசுகையில் அவர் இப்படிக்கூறியிருப்பது உலக மக்களின் சிந்தனையை ஈர்ப்பதாகும்.

ஆங்கிலத்தின் உலகரீதியான வளர்ச்சிக்காக பிரிட்டிஷ் நூலக சேவை 50 கோடி பவுண்டுகளை ஒதுக்கியிருக்கிறது. வர்த்தகம், பொதுசனத் தொடர்பு, வேலைவாய்ப்பு, சர்வதேச நட்பு, விண்வெளி ஆய்வு, விஞ்ஞான அபிவிருத்திபோன்ற இன்னும் பல்வேறு துறைகளிலும் ஆங்கில அறிவு அவசியம் என்பது இன்று பெரும்பாலான உலக நாடுகளின் நம்பிக்கையாக இருக்கிறது. இதுவும் இந்த ஆங்கில உலகாதிக்கத்துக்கு உந்துகோலாகிறது. உலகின் அஞ்சல் போக்குவரத்தை அவதானிக்கையில் ஐந்தில் மூன்றுபங்கு மக்கள் ஆங்கிலத்தையே உபயோகிக்கின்றனர். கம்பியூட்டர் பாவனையில் ஐந்தில் நான்கு பங்கு ஆங்கில மயமாக இருக்கிறது.

ஆங்கிலம், அது வேர்கொள்ளும் இடங்களின் மண்வாசனைக்குச் சொந்தமான கலாச்சார பாரம்பரியங்களில் ஆதிக்கம் செலுத்தாமல் ஒதுங்கிக்கொண்டால், அடுத்த நூற்றாண்டு ஓர் ஆங்கில மயமான யுகமாக ஆகிவிடலாமென்று மொழிவல்லுநர்கள் கருதுகிறார்கள்.

உலகில், பெரும் அரசியல் சாம்ராஜ்யமாக விளங்கியதும், அந்தஸ்து பெற்றிருந்ததும் பிரிட்டன் தான். சரித்திர கவடிகளைப் புரட்டுகிற போது, 1497ஆம் ஆண்டில் ஜோன் காபொற் என்பவர் அந்திய மண்ணாசை கொண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு அஸ்திவாரமிட்டார். இது படிப்படியாக 18, 19ஆம் நூற்றாண்டுகளில் மலர்ச்சி கண்டது. அதன் பலாபலன்கள்தாம் இந்திய உபகண்டமும், ஆபிரிக்கக் கண்டமும் பிரித்தானிய முடியாட்சிக்கு அடிபணிந்தமை. 1897ஆம் ஆண்டு, பிரிட்டனின் மகாராணி விக்டோரியா தங்கவிழாவைக் கொண்டாடியபோது, இந்த சாம்ராஜ்ய ஆசைக்கும் அது பூர்த்தி விழாவாக அமைந்தது.

உலகின் மண்வளம் மட்டுமல்ல,


பிரமாண்டமான மனித வளமும் பிரித்தானிய ஆட்சியுள் அப்போது வந்தது. அப்போதைய 370 மில்லியன் மக்கள் தொகையில் 50 மில்லியன் வள்தான் வெள்ளையின மக்கள். மிகச்சிறுபான்மையினரான அவர்கள் மிகப் பெரும்பான்மையோர்மீது சவாரிசெய்த காலம் தான் அது. 'விக்டோரியா ராணியின் மகுடத்தில்தான் உலகமே தங்கியிருக்கிறது' என்று வெள்ளைக்காரர்கள் மார்த்தட்டிய காலம். இந்தியாவும், ஆபிரிக்காவும் அவரது முடியை அலங்கரித்த வைரங்கள் என்று அவர்கள் கூறிப் பெருமைப்பட்டார்கள்.

பிரிட்டனின் ஏவுகணைகளான அந்தக்கால வைஸ்ராய்களும், ஆராய்ச்சியாளர்களும், புத்திஜீவிகளும் - இவர்களுள் முக்கியமாக லிவிங்ஸ்டன், பேர்டன், சிசில் ரோட்ஸ் போன்றவர்கள் நாடுபிடிப்பதுடன் மட்டும் திருப்திப்பட்டுவிடாது தம் மொழியையும் அறிமுகப்படுத்தினார்கள். ஆங்கில மொழியைக் கற்றுத்தானாகவேண்டும் என்ற ஒரு வலுக்கட்டாய நிலை, வற்புறுத்தல் எதுவுமில்லாமலேயே ஏற்படத் தொடங்கியது. சிறிய, பெரிய நாடுகள் என்ற பேதமின்றி, நிலைகொண்ட நாடுகளெல்லாவற்றிலும் ஆங்கில மொழி ஆதிக்கத்துக்கு வித்திடப்பட்டது. அது இன்று விருட்சமாகியுள்ளது. பல்வேறு இனத்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தமது தாய் மொழியோடு ஆங்கிலத்தையும் ஒரு துணை மொழியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது, ஆங்கிலத்தை ஒரு வலுப்பெற்ற மொழியாகவும், வாய்ப்பான மொழியாகவும், வாழ்க்கைக்கு அவசியமான ஒரு மொழியாகவும், சர்வதேச தொடர்பு மொழியாகவும் ஆக்கியது.

இப்படி வேருன்றிய ஆங்கில மொழி, இன்று சனத்தொகையில் குறைந்த மக்களின் சொந்த மொழியை விழுங்கி, கடலில் திமிங்கிலம்போல ஆகிவருவது தெரியவந்திருக்கிறது. அமெரிக்க அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள ஓர் ஏற்பாடு இதற்கு ஆதாரமாகும். 'அமெரிக்காவின் ஒரே மொழியாக ஆங்கிலம்தான் இருக்கவேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த ஏற்பாடு சட்டமாகிறது. அதே வேளை, இதர மொழி

என்ன பேசுகிறார்கள்

முதல் மொழி



Source: Cambridge Encyclopedia of Language

களுக்கும், அம் மொழிகள் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் செலவுசெய்யப் பட்டுவந்த பணம் உடனடியாக நிறுத்தப் படவேண்டும் என்றும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

அமெரிக்காவில் பல மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அம் மொழிகளைப் பேசுபவர்கள் காலப்போக்கில் அமெரிக்க ஆங்கில சாகரத்தில் மூழ்கிவிட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இதற்கு தென்ன மெரிக்கா நல்லதொர் உதாரணமாகும். பல மொழிபேசும், பல கலாச்சாரங்களுக்கு வாரிசான மக்கள் அங்கு வாழ்கிறார்கள். ஒரு காலத்தில் 2 ஆயிரம் மொழிகள் அங்கு வழக்கில் இருந்தன. சிறிய சனத் தொகையினராக இருந்தாலும் மொழிப்பற்றில்லாதவர்களாக எவரும் வாழ்ந்திருக்கமாட்டார்கள். அப்படியிருந்தும், ஆங்கிலத்துக்குத் தாக்குப் பிடிக்கமுடியாமல் அதன் ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், காலப்போக்கில் 600 மொழிகள் மாத்திரமே எஞ்சியிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 600 மொழிகளின் எதிர்காலங்களிலும் கூட நம்பிக்கையின்மையே ஏற்படுகிறது. ஆங்காங்கே ஆதிவாசிகள் பேசும் மொழிகளை விட, உலகில் முக்கியமாக இன்று 6000 மொழிகள் வழக்கிலிருப்பதாக கணிப்பிடப்பட்டிருக்கிறது. அடுத்த நூற்றாண்டில் 10 வீதமான மொழிகள் அருகிவிடு மென அமெரிக்காவில் நடைபெற்ற மொழியியல் மாநாடொன்றில் அறிஞர்கள் சுருத்து தெரிவித்திருக்கிறார்கள். மொழிகள் அழிந்துவரும் வேகம் முன்னரெப்போதும் இல்லாத ஒரு காலகட்டத்தை அடைந்துள்ளதாக அலாஸ்காவின் தாய்மொழி ஆராய்ச்சி நிலைய பொறுப்பாளர் பேராசிரியர் மைக்கல் குரோஸ் கூறுகிறார். 'சனத்தொகைப் பெருக்கம் பெருமளவில் உயர்கிறது; ஆனால், மொழிகளின் வளர்ச்சியோ கீழ்நோக்கியே செல்வது வேதனையளிக்கிறது' என்கிறார் இவர்.

உலக மொழி ஒன்றைநாடி உலகம் சென்றுகொண்டிருக்கிறது. அந்த மொழி ஆங்கிலமாகத்தான் இருக்கப்போகிறது' என்கிறார் மியாமி பல்கலைக்கழக ஆய்வாளர் கலாநிதி கிம்பிள் ஒல்வர். இவர் தெரிவித்துள்ள சுருத்து புலம் பெயர்ந்தும், பலமற்றும், உலக வலம் வந்துகொண்டிருக்கும் தமிழ் மக்களின் வாழ்வுக்கும் சிந்தனையாக அமைகிறது.

புலம் பெயர்ந்து இதர நாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தம் தாய்மொழியை இள வயதில் கற்றுக்கொள்வதில்லை; பேசுவதில்லை. இது காலப்போக்கில் தாய்மொழி மறைந்து, பிற மொழி சொந்த மொழிபோலாகிவிடும் நிலையை ஏற்படுத்தும். இம் மாறுதலை பெரும்பாலும் இப்போது அவதானிக்கக்கூடியதாகவே இருக்கிறது. கலாநிதி ஒல்வரின் ஆய்வும் இதைத்தான் பிரதிபலிக்கின்றது.

வருடத்துக்கு ஒரு மொழி என்ற அளவில் அமெரிக்காவில் மொழிகள் அருகிவருவதாகவும், இவற்றில் சிலவற்றையாவது காப்பாற்றிவிட வேண்டும் என்றும் கலிபோர்னிய பல்கலைக் கழக பேராசிரியர் லீன் கிளர்ன் ஆசைப்படுகிறார்.

இப்படி, மொழியை இழப்பவர்கள் ஆங்கில மொழிக்குள் தஞ்சம் புகுந்துவிடுகின்றனர். அமெரிக்காவில் மட்டும்தான் இந்த ஆங்கில ஆதிக்கம் வலுவடைகிறது என்று கூறிவிடுவதற்கில்லை. உலகம் முழுமையுமே அது பொதுவாக

நடைபெறுகிறது. விஞ்ஞான ரீதியில் மிகவேக வளர்ச்சி கண்டு வரும் உலகின் தொடர் புசாதன சேவை, கம்பியூட்டர் யுகம், வர்த்தகம், விண் வெளி ஆய்வுகள்-இப்படி எதற்குமே ஆங்கிலமே உபயோகத்தில் இருக்கிறது. ஜப்பான் மொழியைப் பேசும் ஜப்பானியர்களோ, ஆங்கில அறிவிருந் தாலும் பேசும் பின்னிற்கும் பிரெஞ்சுக் காரர்களோ, ஜேர்மனியர்களோ உலக நாடுகளின் இணைப்புக்கு ஆங்கிலத்தைத்தான் பாவிக்கிறார்கள். இவை தவிர, மத்திய கிழக்கு நாடுகளைப் பார்த்தால், வர்த்தக ரீதியில் வளரும் நாடுகள் இவை. சர்வதேச மட்டத்தில் அவர்களுக்கு தொடர்பு அவசியமாகிறது. இவற்றின் எண்ணெய் வாணிபம் ஆங்கில நாடுகளுடனேயே தொடர்பைக் கொண்டிருக்கிறது. வங்கிசனின் கம்பியூட்டர்கள் ஆங்கில மொழியிலேயே இயங்குகின்றன. ஆங்கிலத்தைக் கைவிட்டால் நாட்டுக்கே பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற நிலை. இதற்காக அரபு மொழியைக் கைவிட்டு ஆங்கிலத்தை அவர்கள் தழுவிக்கொள்ளப்போகிறார்கள் என்பதல்ல. ஆனால், அங்குள்ள ஆங்கில ஆதிக்கத்தை இது வெளிக்காட்டுகிறது.

இனி, இந்தியாவைப் பார்த்தால், ஆங்கிலமே இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் என்று குரல் எழுப்பப்பட்ட காலத்தை மறந்துவிட இயலாது. இந்தி மொழியை தேசத்தில் ஒரே மொழியாக ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் ஆங்கிலம் இருந்தால் பரவாயில்லை என்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் சமாதானம் 'ஆங்கிலம் உலக மொழி' என்பதுதான்.

இந்தியா இன்று வளர்ச்சிப் பாதையில் வேகமாகச் செல்லும் ஒரு நாடாக கணிக்கப்படுகிறது. இதற்கு ஆங்கிலம் அவசியமென்பது மட்டுமல்ல, முக்கியமானது என்பதும் வெளிநாடுகளால் உணர்த்தப்படுகிறது. ஆங்கிலம் எப்படி ஒரு தென்னிந்திய மாநிலத்தை செல்வம் நிறைந்த மாநிலமாக மாற்றியிருக்கிறது என்பது இதற்கு உதாரணமாகக் காட்டப்படுகிறது. அது கேரள மாநிலம். சில வருடங்களுக்கு முன்னர்வரை வறுமையான ஒன்றாகத்தானிருந்தது. ஆனால், ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் அளித்து, அங்குள்ளவர்கள் படிக்க ஆரம்பித்ததும் அந்த மொழியறிவின் வாயிலாக வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் பெற வசதி கிடைத்துவிட்டதாக கணிக்கிறார்கள். இது வெளிநாட்டவர் கணிப்பாக இருந்தாலும் அது உண்மையென்பதும் தெரிகிறது. ஆங்கிலத்தை உலக மொழியாக ஆக்கிவிட

விரும்புகிறவர்களின் சமாதானம் இதுதான்; 'ஓர் இனம் ஆங்கிலத்தைத் தனது மொழியாக ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. அப்படி ஏற்றுக்கொண்டாலும், அவர்களின் சொந்த கலாச்சார, பாரம்பரியங்களை அது அழித்துவிடாது' - என்பதே.

இதுதவிர, ஆங்கில மொழியில் 26 எழுத்துக்களே உள்ளன; சுலபமானது. அதனால் தான் அதனைச் சர்வதேச மொழியாக ஏற்றுக்கொள்ள உலக நாடுகளும், மக்களும் விரும்புகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

வரப்போகும் நூற்றாண்டில் 3 ஆயிரம் மொழிகள் ஆங்கிலத்துக்கு வழிவிடலாமென்று மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு 20 வருடங்களிலும் 600 மொழிகள் இறந்துவிடுகின்றன என்று அந்நிய முது மொழி ஒன்று உரைக்கிறது. □

பிரித்தானிய ஆட்சி நிலைகொண்ட நாடுகளெல்லாவற்றிலும் ஆங்கில மொழி ஆதிக்கத்துக்கு வித்திடப்பட்டது. அது இன்று விருட்சமாகியுள்ளது. பல்வேறு இனத்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தமது தாய் மொழிபோடு ஆங்கிலத்தையும் ஒரு துணை மொழியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தென்னமெரிக்காவில் ஒரு காலத்தில் 2 ஆயிரம் மொழிகள் அங்கு வழக்கில் இருந்தன. சிறிய சனத் தொகையினராக இருந்தாலும் மொழிப்பற்றில்லாதவர்களாக எவரும் வாழ்ந்திருக்கமாட்டார்கள். அப்படியிருந்தும், ஆங்கிலத்துக்குத் தாக்குப் பிடிக்கமுடியாமல் அதன் ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், காலப்போக்கில் 600 மொழிகள் மாத்திரமே எஞ்சியிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

HILLS TRAVEL

Special Fares to Worldwide Destinations
on schedule Airlines

COLOMBO

APRIL 95 - JUNE 95

Airline	Return
AIR LANKA (Non-stop)	£410
ROYAL JORDANIAN	£395
GULF AIR	£405
KUWAIT AIRWAYS	£390
EMIRATES	£490

MADRAS

APRIL 95 - JUNE 95

Airline	Return
AIR LANKA	£410
GULF AIR	£405
BRITISH AIRWAYS	£455
LUFTHANSA	£405
AIR INDIA	£410

Special Fare to Bangalore

Airline	Return
AIR-INDIA	£410

APRIL - JUNE

SUMMER 1995 FARES TO COLOMBO

AIR LANKA

	Return
02 JULY - 10 JULY	£445
11 JULY - 22 JULY	£555
23 JULY - 31 JULY	£600
01 AUG - 10 AUG	£555
11 AUG - 31 AUG	£445
01 SEPT - 30 NOV	£430

ROYAL JORDANIAN

	Return
01 JULY - 10 AUG	£495
11 AUG - 31 AUG	£445
01 SEPT - 08 DEC	£430
09 DEC - 25 DEC	£525
27 DEC - 31 DEC	£445

30 Kg baggage allowance
Special discount for 3 or more tickets

Call *Raj Puspanandan* on


TEL: 0171 434 4242

14 Hills Place, Oxford Circus, London W1R 1AF

என்ன சாப்பாடு?

பரைய நனைவுகள்

சோ. சிவபாதசுந்தரம்



அன்றொரு நாள், குரோய்டன் லண்டன் ரோடி லுள்ள தமிழ்க் கடையில் கத்தரிக்காய், புடலங்காய், வெண்ணைக் காய், காராமணி, சாம்பார் வெண்காயம் (சர வெண்காயம்), பச்சை மிளகாய், வல்லாரை, கறிவேப்பிலை, கொத்த மல்லித் தளை முதலியவற்றை வாங்கிக்கொண்டு பஸ் ஏறி வரும்போது, நாற்பத்தெட்டு வருடங்களுக்கு முன்பு லண்டனில் நானும் மனைவியும் வசித்திருந்த நாள்களில், சைவச் சாப்பாட்டுக்காரராகிய நாங்கள் எதிர்கொண்ட வேடிக்கையான அநுபவங்கள் நினைவுக்கு வந்தன.

1947 ஆம் ஆண்டு இலங்கை வானொலி தமிழ்ப்பிரிவு நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவுருந்த என்னை, லண்டன் பி.பி.ஸி. பிரதிநிதி ஒருவர் தமிழ் ஒலிபரப்புக்காகத் தேர்ந்தெடுத்த விஷயம் சிங்கள அதிகார வர்க்கத்துக்குப் பிடிக்கவில்லை என்பது தெரிந்த விஷயந்தான். திறை சேரியில் அப்போதிருந்த எனது நண்பர் தியாகராஜாவின் மூலமாக அந்தச் செய்தி எனக்குக் கிடைத்தது. அப்போது கொழும்பு ரைமஸ் பத்திரிகையில் நிருபராயிருந்த லக்ஷ்மன் சில்வா என்ற சிங்கள நண்பருடன் பேசும்போது, 'பி.பி.ஸி நிறுவனத்துக்கு இலங்கை வானொலியிலிருந்து ஒருவரைப் பயிற்சிக்காக அனுப்ப இருக்கிறார்கள் என்று கேள்வி என்று காதோடு காதாக சொல்லி வைத்தேன். அவ்வளவுதான், அந்த வாரம் வெள்ளிக்கிழமை ரைமஸ் இதழ் கலை, விமர்சனப் பகுதியில், பெரிய தலைப்பில், 'வானொலித் தமிழ் அறிவிப்பாளர் சிவபாதசுந்தரம் லண்டன் பி.பி.ஸி.க்குச் செல் கிறார்' என்ற செய்தி பகிரங்கமாகியது. தமிழ்ப் பகுதிக்கு ஓர் ஆள் தேவை என்று கேட்டதாலும், தமிழ் அறிவிப்பாளர்களாக இருந்த இருவரில் நான் 'சீனியர்' என்ற காரணத்தாலும் என் பெயர் சிபார்சு செய்யப்பட்டிருந்தது, அவசர அவசரமாக காரியங்கள் நடந்தன. மூன்று வருட ஒப்பந்தம் கையெழுத்தாகியது. என்னுடன் ரோடியோ நிகழ்ச்சிகள் நிகழ்த்திய என் மனைவி, ஒரு வயதுப் பெண் குழந்தையைப் பிரிந்து உடனே என்னுடன் பிரயாணப்பட்ட முடியாதாகையால் மூன்று மாதம் கழித்து வரலாம் என்று ஏற்பாடாகியது. அதனால், லண்டன் வாழ்க்கைக்குத் தேவையான நம்மூர்ச் சாமான்களையெல்லாம் மனைவி மூலம் எடுத்து வரலாம் என்ற ஏற்பாட்டில், நான் இரண்டு சூட்கேசுகளுடன், செப்டம்பர் மாதம் முதல் தேதி, வுஸ்டர்ஷயர் என்ற கப்பலில் ஏறினேன். பம்பாய், போட் சையில் எல்லாம் தாமதித்து, இருபத்தேழு நாள் கழித்து விவர்பூல் துறைமுகத்தில் சேர்ந்தது கப்பல்.

ஆரம்பத்தில் இரண்டு வாரம் பி.பி.ஸி. தலைமை நிலையமான போடலன்ட் பிளேஸ் கட்டிடத்து மாடியில் தங்கியிருந்தபோதும், பின்னர் வேறு இலங்கை மாணவர் சிலருடன் ஒரு டிக்கில் தங்கியிருந்தபோதும், வாய்க்கு ருசி தராத உணவைச் சமாளித்துக்கொண்டு ஊரிலிருந்து எனது மனைவியுடன் வரப்போகும் சாப்பாட்டுச் சாமான்களுக்காகக் காத்திருந்தேன். மூன்று மாதம் கழித்து மனைவியுடன் மூன்று பெரிய மரப் பெட்டிகள் வந்திறங்கின. ஊர் அரிசி, அரிசி மா, பலவகையான காய்கறி வற்றல்கள், பருப்பு வகைகள், சமையலுக்கு வேண்டிய பலவகைப் பாத்திரங்கள், தோசைக் கல், இட்லிப் பாத்திரம், புட்டுக் குழல், இடியப்ப உரல், தட்டுகள் - இப்படியாக, புதுக்குடும்பம் நடத்துவதற்கேற்ற பொருள் பண்டங்கள் வந்து சேர்ந்தன. ஏழ்ஸ்கோட்டில் ஒற்றையறை வாடகையில் இருந்து மாறி, பாண்டலில் மூன்று அறை

கொண்ட வீட்டில் மாறியதும் எங்கள் இல்லத்தை நாடி இலங்கை, இந்திய நண்பர்கள் வார இறுதியில் சோறும், கறியும் சாப்பிட்டு மகிழப் படையெடுப்பது வாடிக்கையாயிற்று. யுத்தத்துக்குப் பிறகு அரிசி கிடைக்காமலிருந்து பின்னர் ரேஷனில் கொடுத்தார்கள். நமது மாணவர் கூட்டம் தமது பெயருக்குக் கிடைக்கும் ரேஷன் அரிசியை எங்களிடம் சமர்ப்பித்துவிடுவார்கள்.

தோசையும், இட்லியும் தயாரிக்க உபகரணமிருந்தும், உழுந்தை அரைக்க ஆட்டுக் கல்லுக்கு என்ன செய்வது என்ற பிரச்சனை இருந்தது. கொழும்பிலே பிரதம இரசாயன பரிசோதகராயிருந்த குலநாயகம் அப்போது லண்டனில் உயர் பட்டப் பயிற்சிக்காக வந்திருந்தார். அவரும் நானும் ஒரே கப்பலில் தான் வந்தோம். அபூர்வமான அநுபவங்களைச் சொல்லுவார். உழுந்தை அரைப்பதற்கு அவர்தான் உபாயம் சொல்லித் தந்தார். ஊறப்போட்டு அரைப்பதும் ஒன்றுதான். அரைத்துப்போட்டு ஊறப்போடுவதும் ஒன்றுதான் என்ற தந்திர வாக்கியத்தைச் சொன்ன அந்த நண்பர் விளக்கினார்: சுலபமாகக் கிடைக்கும் காப்பிக்கொட்டை அரைக்கும் கிரைண்டரிலே உழுந்தை அரைத்து, செமலீனா என்ற ரவையை சேர்த்து ரொட்டிக் கடையில் கிடைக்கும் யீஸ்டில் சிறிது சேர்த்து சூடான இடத்தில் வைத்திருந்தால் தோசை மாவோ, இட்லி மாவோ ரொடியாகிவிடும். இந்த அற்புதமான யோசனையில் அந்த நாள்களில் எங்கள் வீட்டில் தோசையும் இட்லியும் பிரசித்தம்.

பி.பி.ஸி. தமிழோசை ஒலிபரப்பு அந்த நாள்களில் ஒக்ஸ் போட்ஸ்ரீட்டில் இருந்தது. எனது வேலையை முடித்த பின்னர், கடைகளைச் சுற்றிப்பார்ப்பேன். ஒரு நாள் எதிர்பாராத வகையில் 'சோகோ' பகுதிக்குச் சென்றபோது ஒரு கடை வாசலில் கத்தரிக்காயும் குடமிளகாயும் இருக்கக் கண்டேன். பிரான்சின் தென்கரையிலிருந்து வந்தவை. விலை சொல்லத் தேவையில்லை. ஆசை விடவில்லை, வாங்கினேன். ஆனால், அபூர்வமாகத்தான் கிடைக்கும். பாண்சில் எங்கள் தெருவிலிருந்த ஒரு கடையில்தான் ரேஷன் வாங்குவோம். ஒருநாள் அங்கு போனபோது கடை வாசலில் தோட்டத்தொழிலுக்குத் தேவையான பொருள்கள் செடிகளோடு, ஒரு மரப்பெட்டி நிரம்ப சின்ன வெண்காயம் இருக்கக்கண்டேன். இது என்ன என்று விசாரித்தபோது, 'அது தோட்டத்தில் அழகுக்கு நடப்பதும் பல்பு. ஷலட்' என்று சொல்வோம் என்றார் கடைக்காரர். விலையோ மிகவும் குறைச்சல். நமது சாம்பாருக்கும், சொதிக்கும், வெந்தயக் குழம்புக்கும் இன்றியமையாத தோழன் என்பதை சொல்லாமல் இரண்டு ஆறாத்தல் வாங்கிச் சென்றேன்.

பதினென்று ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்தபோது, செளத் ஆலில் பஞ்சாபியரின் கடைகளில் நமக்கு வேண்டிய சரக்குச் சாமான்களும் சில காய்கறிகளும் கிடைத்தன. பின்னர் இலங்கைத் தமிழர்கள் இடம் பெயர்ந்து வரத் தொடங்கியதும் அவர்களுக்குத் தேவையான சகலவிதமான பொருள்களும் இப்போது தெருவுக்குத் தெரு தமிழ்க் கடைகளில் கிடைக்கின்றன. கொழும்பில் பத்து கடைகளைத் தேடிச் செல்லவேண்டிய வேலையை இங்கே ஒரு கடையிலேயே முடித்துக்கொள்ளலாம். பிரான்சிலும் ஜேர்மனியிலும் சுவிற்சர்லாந்திலும் இதே பந்தாவென்பதை விளம்பரங்களிலிருந்து தெரியலாம். கனடாத் தமிழர் அநுபவம் 'அசல் யாழ்ப்பாணம்' என்று சொல்கிறார்கள்; போய்ப் பார்க்கவேண்டும். □

மூன்று திரைப்படங்கள்

யமுனா ராஜேந்திரன்

பூ லான் தேவி (Bandit Queen) திரைப்படம் தொடர்பாக வெளியான விவாதங்கள், விமர்சனங்கள், விவகாரங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கின்ற போது அது தொடர்பாக மூன்று முக்கியமான -மையமான விடயங்கள் தெரியவருகின்றன.

1. இது இந்திய கிராமப்புறங்களில் பாலியல் மற்றும் ஜாதீய வன்முறை தொடர்பான படம்.

2. உண்மை வாழ்வுக்கும் அதன் அடிப்படையில் சினிமா புனைவுக்கும் இடையிலான பிரச்சனையை தூண்டியிருக்கும் படம்.

3. இந்தியா மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் அடிப்படையான, நிஜமான பிரச்சனைகள் சினிமாவில் முன்வைக்கப்படும்போது அது எதிர்கொள்ளும் அரசியல், தணிக்கைப் பிரச்சனைகள் பற்றிய விவாதத்தைத் தொடக்கியிருக்கும் படம்.

இம் மூன்று பிரச்சனைகளையும் ஒவ்வொன்றாக இங்கு பார்க்கலாம்.

முதலில் இதை முழுக்க முழுக்க ஒரு சினிமாக்கதையாக கருதிக் கொள்வோம். நிஜப் பெயர்களை மறந்துவிடுவோம்.

பாலியல் மற்றும் ஜாதீய வன்முறையின் அழகியல்

கதை உத்தரப் பிரதேசத்தின் சம்பல் நதிப் பள்ளத்தாக்கின் கிராமங்களுக்கிடையில் நிகழ்கிறது. மேல்ஜாதி தாக்கர்கள், கீழ் ஜாதி மல்லாக்கர்கள், பொலிஸ், பால்ய விவாகம், கீழ்ஜாதி பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறை போன்றவற்றைப் படம் சொல்கிறது.

இந்தியாவில் இன்றும் நிலவும் நடைமுறைதான் என்ன?

பெண்கள் திருட்டுக் குற்றம் சுமத்தப் பட்டதற்காக முகத்திலும் உடலிலும் பச்சை குத்தப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு தெருக்களில் உள்வலமாக இழுத்துச் செல்லப்பட்டது சமீபகால வரலாறு. தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் 44 அரிஜனப் பெண்களும் குழந்தைகளும் கூலி



இந்தியாவில் தடைசெய்யப்பட்ட

1 பண்டிற் குயீன்

66

நான் பலாத்காரப்படுத்தப்படும் காட்சி மறுபடி பார்க்கப்படுவதை நான் விரும்ப வில்லை. இப்படம் இந்தியாவில் திரையிடப்பட்டால் நான் தீக்குளித்து இறப்பேன்.

99

- பூலான் தேவி



உயர்வு கேட்டதற்காக மேல்ஜாதி (கோபாலகிருஷ்ண நாயுடு) காரர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது வரலாறு.

பத்மினி போன்ற பெண்கள் பலாத்காரப்படுத்தப்படுவதும், பொலிஸ் நிலையத்தில் அவர்கள் பலாத்காரப்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டதும் மிகமிகச் சமீபத்திய காலத்தில்தான். ஜீவனாம்சம் மறுக்கப்பட்ட ஷபானு; உடன் கட்டையேற நிர்ப்பந்திக்கப்பட்டு உயிரோடு கொழுத்தப்பட்ட ரூப்கள் வர்; இந்திரா காந்தி இறந்தபோது சூறையாடப்பட்ட சீக்கிய பெண்களின் உடல்கள்; பம்பாய் கலவரத்தில், அயோத்தி கலவரத்தில் பலாத்காரப்படுத்தப்பட்ட முஸ்லிம் பெண்களின் வேதனை எல்லாமே சமகால இந்திய வரலாறுதான்.

அபர்ணா சென்னின் 'சதி' படமும், தீபா தன்ராஜின் What happened to this city படமும் அனந்த பட்டவர்த்தனின் Father, Son and Holywar படமும் இதே பாலியல், மத, ஜாதீய வன்முறையைத்தான் தத்தமது தளங்களில் முன்வைக்கின்றன.

பூலான்தேவி படம் கதை நிகழ்கின்ற காலத்திலும், பாத்திரங்களிலும் மட்டும் தங்கியிராது, பிரச்சனைகளின் வேர்களுக்குப் பின்நோக்கிப் போகின்றது. அவர்களின் அன்றாட வாழ்வுப் பழக்கவழக்கங்களுக்குள், அவர்கள் உரையாடும் சொற்றொடர்களுக்குள், அவர்களின் நிறுவன அமைப்புகளுக்குள் நிலவும் பாலியல், ஜாதீய வன்முறையை தோலுரிக் கிறது.

ஒரு காட்சி: பஞ்சாயத்து கூடியிருக்கிறது. பூலானைப் பலாத்காரப்படுத்திய மேல்ஜாதி தலைவன் மகன் சொல்கிறான்: 'பூலான்தான் கூப்பிட்டாள். அவளுக்கு நான் தேவைப்படுகிறேன் என்று சொன்னான்' என்கிறான்.

பூலான் ஊரிலிருந்து ஒதுக்கிவைக்கப்படுகிறாள்.

ஓர் உரையாடல்: பொலிசுக்கு பூலானைக் காட்டிக் கொடுக்கும் ஸ்ரீராம் மெக்காபோனில் பொலிஸ்படை புடைசூழ பேசுகிறான்.

'பூலான், எங்கே போயிருந்தாலும் வந்துவிடு. என்மீது வந்து உட்கார்'.

பஞ்சாயத்து, பொலிஸ், மேல்ஜாதி

தாக்கர் தமது அமைப்பு மூலமும் சொற்கள் மூலமும் செய்ய விளைவது ஒன்றேதான்: பாலியல் வன்முறை. இப்படத்தில் உடல் சார்ந்த பாலியல் வன்முறை பல்வேறு சந்தர்ப்பங்களில் காட்சி ரூபமாகிறது.

1. பதினொரு வயது சிறுமி பூலான் அவளது 34 வயது கணவனால் பலாத்காரப்படுத்தப்படுகிறாள்.



2. திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு பொலிஸ் நிலையத்தில் காவலர்களால் பலாத்காரம் செய்யப்படுகிறாள்.

3. பெமாய் கிராமத்துக்கு மேல்ஜாதி கொள்ளையர்களால் இழுத்துவரப்பட்டு முழுக் கொள்ளைக்கூட்ட ஆண்களாலும் பலாத்காரப்படுத்தப்படுகிறாள்.

4. மேல்ஜாதிக்காரர்களின் கையாள்களான கொள்ளையர்களால் கடத்தப்பட்டு மலைப் பூமுதியில் சூரியன் எரிக்க பலாத்காரப்படுத்தப்படுகிறாள்.

இந்தக் காட்சிகளில் ஒன்றில் கூட ரசனை நோக்கம் இல்லை. சின்ட்லர் லிஸ்ட் படத்தில் gas chamber க்குப் போகிற பெண்களின் நிர்வாணம் எழுப்பும் வேத

னையும் கோபமுமே இந்தக் காட்சிகளிலும் எழுகிறது. Close up காட்சிகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. பாலுறவு அநுபவம் காட்டப்படவில்லை. ஆண் உடல்களின் brutality தான் காட்டப்பட்டிருக்கிறது.

மொழிசார்ந்த வன்முறையும்சரி, உடல் சார்ந்த வன்முறையும்சரி இந்த இரண்டு விதமான பாலியல் வன்முறைகளும் பூலான் எனும் கீழ்ஜாதிப் பெண்ணின் மீது மேல்ஜாதி ஆதிக்கம் எனும் ஜாதீய வன்முறையின் வழியேதான் நிகழ்கிறது.

இங்கே வன்முறை என்பது ஒரு பெண்ணாக அவளது ஆன்மாவை, ஆன்மீக பலத்தை முற்றிலும் உடைத்து நொறுக்கும் ஆதிக்கமாக நிகழ்கிறது. இவற்றை எதிர்த்துப் பேசிய ஒரு பெண், செயல்பட்ட ஒரு பெண்ணின் கோபமான எதிர்ப்புணர்வு, வாழ்வு, நியாயம் சார்ந்த வன்முறை சினிமாவாகியிருக்கிறது. 11 வயதில் தன்னைப் பலாத்காரப்படுத்திய கணவனை இரத்தம் சொட்டச் சொட்ட அடித்து நிம்மதி கொள்கிறாள். தன் உடலை, ஆன்மாவை சிதறடித்த முழுக்கிராமமும் பார்க்க, அக்கிராமத்து ஆண்கள் கொல்லப்படுகிறார்கள். உறைந்த இரத்த வெள்ளத்தின் நடுவே அழுக்கையை நிறுத்திய அமைதியான நிர்வாணக் குழந்தையொன்று நடந்துபோகிறது.

பூலான் தேவியென்றால் 'பூக்களின் கடவுள்' என்று பொருள். சம்பல் நதிக்கிராமத்து மக்கள் அவளை வெறி கொண்ட காளிமாதாவாகவே பார்த்தார்கள். பெமாய் கிராமத்தில் அவளது முழு ஆடைகளையும் களைந்து விட்டு, கூந்தலைப் பிடித்து உலுக்கிச் சித்திரவதை செய்யும்போது தாக்கர் ஸ்ரீராம் சொல்வான்: 'பூலான் தேவியாம் இவள். கீழ்ஜாதி மக்களின் கடவுளாம் இவள்; கீழ்ஜாதி மக்களின் கடவுளுக்கு இதுதான் சதி'.

படம் தொடங்கும்போது 'மனுஸ் மிருதியிலிருந்து ஒரு மேற்கோள் காட்டப்படுகிறது. 'பெண்களும் மிருகங்களும் அடிக் கப்படுவதற்குப் பிறந்தவர்கள்'.

படத்தின் இறுதியில் 11 வயது சிறுமி பூலான் தேவி கமராவை நோக்கப் பார்த்து (நம்மைப் பார்த்து) சொல்வான்: 'நான் பூலான் தேவி. சகோதரியுடன் கலவிசெய்

பவர்களே - நான்தான் அவன்.

சினிமாவின் இலக்கணத்துள் சினிமா மொழியின் ஆளுமைக்குள் அசலான, தீவிரமான படம் பூலான் தேவி. நல்லர்த் பட்டே அலிகானின் இசை பூலான் தேவியின் கோபத்தையும் ஆவேசத்தையும் உக்கிரத்துடன் மறுபடைப்புச் செய்திருக்கிறது. பூலான் பலாத்காரப்படுத்தப்படும் இடங்களில் வானம் பூமி அதிர்ந்துவிட ஒங்கி ஒலிக்கும் அந்த தீனக் குரல், அந்த வேதனைக் சுதறல் நெஞ்சத்தைப் பிளந்துவிடுகிறது. அசோக் மேத்தாவின் கமரா நதி

யின் சலசலப்பை, சம்பல் பள்ளத்தாக்கின் வெம்மையை ஒரிடத்தும் நின்று நிலைக்காது, ரசனை காட்டாது, பூலானின் கோபமே போன்று வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஜீவனுள்ள ஒளிப் பதிவு.



சேக் கபூர்

சே

கர் கபூர் இங்கிலாந்தில் பயின்ற பட்டய கணக்காளர். பூலான் தேவி அவருடைய மூன்றாவது படம். முதல் படம் மஸூம். 1983இல் வெளியான இப்படம் மத் தியதரவர்க்க வயது வந்தவர்களின் அறவியல் ஒழுக்க நியதிகளுக்கிடையில் அகப்பட்ட ஒரு குழந்தையின் அநுபவங்கள் பற்றியது. இவரது இரண்டாவது படம் 'மிஸ்டர் இந்தியா' ஸ்ரீதேவி, அனில் கபூர், ஒம்பூரி நடத்து வெளியான வியாபார ரீதியில் வெற்றிபெற்ற படம். இதை ஒரு குழந்தைகள் கற்பனைப் படம் என்கிறார் கபூர். பாக்கியராஜ், நடத்து வெளியான 'இரத்தத் தின் இரத்தமே' இப்படத்தின் தமிழ்த் தழுவுவே.

முரண்பாடுகளின் உருவமாக மனிதனைக் காணும் கபூர், தன்னுள் இருந்த முரண்பாடுகளை வெளிப்படுத்திய இரு துருவங்கள்தான் இப் படங்கள். ஒன்று தீவிரமான பிரச்சனைப் படம். மற்றையது, வியாபார நோக்கிலானது. இந்த முரண்பாடுகளைக் கடந்துபோக முயல்கிறவர் கபூர். லண்டன் சனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சியான On the other Hand நிகழ்வில் பிரிட்டிஷ் சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளைப் பேசியவர். பாம்பாய் திரைப்பட உலகில் நம்பிக்கையற்று பெர்டால்ட் பிரெக்ட், இப்சன், மில்லர் நாடகங்களில் நடத்தவர். கோவிந்த் நிஷ்வானியின் 'திருஷ்டி' பட நாயகன். புகழ்வாய்ந்த பம்பாய் பிரபலங்களை ஒதுக்கி, சீமா பிஸ்வாஸ் எனும் நாடக நடிகையை தனது பூலான் தேவியில் நடிக்க வைத்தவர்.

மாலா சென் எனும் பெண்ணிலைவாதியால் எழுதப்பட்ட நூலும், திரைப்படத்துக்கான திரைக்கதையும் தன்னிடம் வந்ததும், அதைப்படித்துப் பார்த்தபோது பூலான் தேவியின் வாழ்க்கைப் பிரச்சனையின் பின் வேரோடியிருக்கும் ஜாதீய ஆதிக்கமும், பாலியல் ரீதியான வன்முறையும் பற்றிய புதிய தரிசனங்களை அவை தனக்குத் தந்ததாக சொல்கிறார்.

பூலான் தேவியின் விடுதலைக்கு முயன்றவர் மாலா சென். சனல் 4 Asian Films commissioning Editor பருக் தோண்டியின் முன்னாள் மனைவி; இப்போது அவரது நண்பர். இவர்தான் பூலான் தேவிக்கான வழக்கறிஞரை அமர்த்தியவர். பூலான் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட சிறைக் குறிப்புகளின் துணை கொண்டு எழுதப்பட்ட இவரது Indian Bandit Queen நூலை அடிப்படையாகக்கொண்டே திரைக் கதை அமைக்கப்பட்டது.

நாவரை மணினேர பிரதி பருக் தோண்டியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் இரண்டுமணினேரத்துக்கு அது ஆக்கப்பட்டது. இக் கதைபற்றி கபூரிடம் சொல்லப்பட்டபோது இதனை ஒரு விவரண நாடகமாக அல்லது முழுக்கதைப்படமாகவே தர விரும்புவதாக அவர் சொல்லியிருக்கிறார்.

வரலாற்றின் அடிப்படைகளைக் கொண்டிருந்தாலும் இப் படம் படம் வரலாறு அல்ல. அந்த வரலாறு நிகழ்ந்த காலகட்

இரண்டாவது பிரச்சனை; பூலான்தேவியின் உண்மை வாழ்வுக்கும் சினிமாக்கதைக்கும் உள்ள முரண்பாடு தொடர்பாக எழும் பிரச்சனை.

பூலான் தேவியின் பிரச்சனை இதுதான்: 'நான் விக்ரமோடு அவனின் மேலிருந்து கலவிசெய்வதான காட்சியொன்று வருகிறது; அம்மாதிரி நான் நடந்துகொள்ளவில்லை. 22பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பெமாய் கிராமத்தில் நான் இருக்கவில்லை. பெமாய் கிராமத்தில் நான் பலாத்காரம் செய்யப்பட்டதை மறுபடியும் நான் பார்

டம் பற்றிய ஓர் அரசியல் சமூகச் சித்திரம். பூலான் தேவியின் பிரச்சனை முழு இந்தியக் கிராமங்களுடையதும், கீழ் ஜாதி மக்களுடையதுமான பிரச்சனை. பெண் ஒடுக்குமுறையும் மேல் ஜாதி ஆதிக்கமும் பற்றிய பிரச்சனை. பூலான் தேவியின் முக்கியத் துவம். அதை அப்பெனை எதிர்த்து நின்று போராடி நிமிர்ந்தான் என்பதுதான்.

பூலானின் வார்த்தைகளுக்குப்பின் கட்டமைக்கப்படாத சிந்தனைகளையும் சார்புத்தன்மை பெற்றிராத சொற்களையும் மீறி, அவன் சொல்லத்தவறிய - சொல்ல வேண்டிய - உணர்ந்து அநுபவித்த விடயங்களையேதான் இப்படத்தில் சொல்ல விரும்பியதாக குறிப்பிடுகிறார் கபூர்.

பூலான் தேவி கதையைச் சொல்லும் போக்கில் இந்திய சமூகத்துக்கும் இந்தியாவின் கிராமப் புறங்களில் சித்திரவதைப்படும் பெண்களுக்கும் ஒரு செய்தி சொல்லவும் விரும்பிய கபூர், படத்தின் துவக்கக் காட்சியிலிருந்து இறுதிக் காட்சிவரை ஜாதீய மேலாதிக்கம் மற்றும் பாலியல் வன்முறைகொகிராக போராடவேண்டிய அந்தச் செய்தியைச் சொல்லியிருக்கிறார். எந்தப் படைப்பும் அது நிலைகொண்டிருக்கும் காலத்தையும் பிரச்சனையின் உக்ரத்தையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் சொல்லாதுவிட்டால் அதில் அர்த்தமேதுமில்லை என்று குறிப்பிடும் கபூர், பூலான் தேவியின் தீராத கோபத்தை இப்படத்தின் அடிநாதமாக நான் கையாண்டேன் என்கிறார்.

ஆகவேதான், பூலான்தேவி சம்பந்தமான பிரச்சனை மூன்றாம் நபரின் கதைசொல்லல் பார்வையில் சொல்லப்படாமல் அவருடைய பார்வையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது என கபூர் குறிப்பிடுகிறார்.

பூலான்தேவியின் வாழ்க்கையை ஜாதீய, பாலியல் வன்முறையினூடே சொல்ல முயன்ற அவர், வேறொரு முக்கியமான பிரச்சனையையும் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. இப்படம் இந்தியரால் தயாரிக்கப்படவில்லை. லண்டன் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருப்பதால் இயல்பாகவே இதன் பார்வையாளர்கள் பெரும்பாலோர் மேலைத்தேயத்தவர்களே. இவர்கள் வர்க்க ஒடுக்குமுறையை புரிந்துகொள்கிற முறையில் ஜாதீய ஒடுக்குமுறையைப் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்பதுதான் அது. ஆகவேதான், படத்தின் ஒவ்வொரு பிரேமியும் இந்த ஜாதீய கட்டமைப்பின் முற்றிலும் விரவிய தன்மையையும் அதன் பயமுறுத்தலும் இருக்குமாறு காட்சிகளை அமைத்தேன் என்கிறார் கபூர்.

வர்க்கப் பிரச்சனை போலல்லாது, ஒரு குடும்பம் ஜாதீயப் பிரச்சனையிலிருந்து பல்வேறு தலைமுறைகளுக்கு தப்பித்துக் கொள்ளவே இயலாது என்பதையேதான் மேற்கத்திய பார்வையாளர்களுக்கு வலியுறுத்த விரும்பினேன் என்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதைத்தான் உலக அளவில் இப்படம் பெற்றிருக்கும் மதிப்பு சான்றுகிறது. □

கவோ, பார்வையாளர்கள் பார்ப்பதையோ நான் விரும்பவில்லை; அது பெண்ணுக்கு, இந்தியப் பெண்ணுக்கு அகௌரவமானது.
பலாத்காரப்படுத்தப்பட்டுவிடுவதென்பது

லான படம் என்கிற விளம் பரத்தைத் தவிர்ந்திருக்கலாம் என்கிறார் கபூர்; காலம் கடந்துவிட்டது.
இப்பிரச்சனையில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன:



இந்திய கலாச்சாரத்தில் அப் பெண்ணின் முழு வாழ்வுக்குமான அவச்செயலாக நிகழ்ந்துவிடுகிறது. சமூகம் அவளை மிகக் கேவலமாகவும் நடத்துகிறது. மேலும், பூலான் இப்போது கௌரவமான குடும்பத்துப் பெண்; வியாபாரியின், மேல் ஜாதிக்காரரின் மனைவி. அரசியல் கட்சியைத் துவக்கிவிட்டவர் (ஏசலைவன் படை).

சேகர் கபூர், பருத் தோண்டி, மாலா சென் போன்றவர்களால் வைக்கப்படும் விவாதம் இதுதான்: இப்படத்துக்கான கதைக்கு பூலானிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அதற்கான தொகையும் வழங்கப்பட்டது. நாங்கள் 'வாழ்க்கை வரலாற்றை' படமாக்கவில்லை; அந்த வாழ்க்கைக்குப் பின்னிருக்கிற சமூக வரலாற்றை சினிமா இலக்கணத்துக்குள், சினிமா பிரதிக்குள் (cinema text) சொல்லியிருக்கிறோம்.

பெமாயில் பூலான் இருந்ததற்கான கார்ட்சிகள் உண்டும். அக் காட்சியில் பூலான் எவரையும் கொலைசெய்ததாக நாங்கள் காட்டவில்லை. இருவரை முழங்கால்களில் சுடுவதாகத்தான் காட்டியிருக்கிறோம். மேலும், சினிமாவின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குமென்பது அபத்தம் என்கிறார் தோண்டி. உண்மைக் கதையின் அடிப்படையில்

1. பூலானின் கலாச்சாரம் சார்ந்த குடும்பப் பெண் அறவியல் பிரச்சனை.

2. தனது வழக்கு சம்பந்தமான சட்டப் பிரச்சனை.

விடுதலையை நோக்கமாகக் கொண்ட பெண்ணுக்கு பூலான் எழுப்பும் அறவியல் பிரச்சனை அத்தனை முக்கியமானதல்ல என்றே தோன்றும். தனது சிறுவயதில் பலாத்காரப்படுத்தப்பட்டு, கருச்சிதைவுக்கு உள்ளாகி, வஞ்சிக்கப்பட்டு மறுபடி வாழவை மீளமைத்துக்கொண்ட Opreh Winfrey அமெரிக்க மக்களுக்கு அண்டை வீட்டு உண்மைப் பெண். Judie Foster மது விடுதியில் பல ஆண்டுகளால் பலாத்காரப் படுத்தப்படுவதாக Accused படத்தில் நடித்திருக்கிறார். சீமா பிஸ்வாஸ் பூலானாகவே மாறி பலாத்காரப் படுத்தப்பட்டிருக்கிறார். நிர்வாணமாக கிராமச் சதுக்கத்தில் நடந்திருக்கிறார். இந்திய கலாச்சார அளவு கோல்களின்படி நடி

கைகள் எல்லோருமே ஒழுக்கங்கெட்டவர்கள். கொஞ்சம் உடல் தெரிந்தாலும் அவச்செயல் செய்தவர்கள். சனாதனியான காந்தி கூட பலாத்காரப்படுத்தப்பட்டவர்களை விமர்சித்தோரை, ஒதுக்கித் தள்ளியோரை நிராகரித்தவர். கீழஜாதி ஒடுக்கப்பட்ட மக்களிடையில் இந்த பலாத்காரப்படுத்தலை எதிர்த்து வாழ்வது அவச்செயல் அல்ல; ஏனெனில் அவர்கள் விடுதலையை விழைபவர்கள்; போராடுபவர்கள். பூலான் தேவியின் பிரச்சனை அவரது அரசியல் நோக்கங்கள்; வியாபாரியான மேல் ஜாதி கணவன்; குடும்பப் பெண் வடிவம் ஆகியன சார்ந்தது. இந்த அறவியல் பிரச்சனை, கோடானுகோடி இந்தியப் பெண்கள் தொடர்பான இப்படத்தை வெளியிட்ட முடியாது செய்வது உண்மையில் இந்திய மக்களின் துரதிருஷ்டமே. மேலாக பணம் தான் அடிப்படையாக பிரச்சனை என்பதை அவரது மேல்ஜாதிக்கணவர் நிரூபிக்கிறார்.

சட்டப் பிரச்சனை சம்பந்த

தமாக சொல்லப்படும் வாதமும் அபத்தமானதே. பூலான் தேவியீது கமத்தப்பட்டிருக்கும் 48 குற்றங்கள் இன்னமும் விசாரணையில் இருக்கின்றன. அவைபற்றியோ, பெமாய் பற்றியோ இப்படம் எதுவும் இறுதியாகச் சொல்லவில்லை. அந்த சம்பவங்கள் பற்றிய விவாதங்களுக்குள்ளும் விளக்கங்களுக்குள்ளும் இப்படம் போகவில்லை. இப் பிரச்சனைக்குப் பின்னுள்ள இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியலையும், பாரதீய ஜனதா கட்சியின் அரசியலையும் தான் இப்போது கேள்விக்குள்ளாக்குகிறார்கள் சேகர் கபூரும், பருத் தோண்டி போன்றவர்களும்.

மூன்றாவதான பிரச்சனை; தணிக்கைக்குழு, அரசியல்வாதிகள், இந்திய மக்களின் நிஜமான வாழ்வுபற்றிய சினிமா தொடர்பான பிரச்சனை. இப்படத்தில் இடம்பெறும் மூன்று காட்சிகள்தான் இந்தியத் தணிக்கைக் குழுவின் பிரச்சனை:

1. பெமாயில் 22 பேர் கொல்லப்படும் காட்சி.

2. பொலிஸ் நிலையத்திலும் பின்னர் பெமாய் கிராமத்திலும் பூலான் பலாத்காரப்படுத்தப்படும் காட்சிகள்.

3. பூலானும் விக்ரமும் தொடர்பான கலவிக் காட்சி.

இந்திய, தெலுங்கு, தமிழ் மசாலா சினிமாக்களை எடுத்துக்கொண்டால், ஐம்பது பேரை ஒருவன் கண்மண தெரியாமல் சுட்டுக் கொல்வான். தலை வேறு, முண்டம் வேறு, கை வேறு, கால் வேறாக வெட்டிக் கொல்வார்கள். அண்மித்த காட்சிக



“இப்படத்தை எதிர்ப்பவர்கள் ஜாதி ஆதிக்கக்காரர்களாகவோ, பாரதிய ஜனதாக்கட்சியின் ஆதரவாளர்களாகவோ தான் இருக்கமுடியும்”

ளில் ஆடைகளை ஒவ்வொன்றாக கிழித்து கற்பழிப்பார்கள். ரசனையாக (suggestive) ஒவ்வொரு உள்ளாடையாகக் கழற்றி பல் வேறு தினுசுகளில் சத்தம் போட்டுக் கொண்டு உறவு கொள்வார்கள். பொலிஸ் நிலையத்தில் வில்லன், பெண் பொலிஸ் அதிகாரியைப் பலாத்காரம் செய்வான். காந்தசால்திரா நிலைகளை நாயகனும் நாயகியும் ஆடை அணிந்தபடியிருந்தே நிகழ்த்திக் காட்டுவார்கள். இதை யெல்லாம் தணிக்கைக் குழு பெரிதாகக் கண்டுகொள்ளாது. இந்த உரிமைகளுக்காக நடிக நடிகையைர் ஊர்வலமும் போவார்கள்.

புலான்தேவி படத்தில் வருகிற இக்காட்சிகளில் ஒன்றில்கூட அண்மித்த காட்சிகள் (close up shots) இல்லை. பெண்

ணின் மாப்பு, நாபி, அடிவயிறு, மழையில் நனைந்த பின்புறம், மாப்புகளின் இடைவெளி (இவை யெல்லாம் இப்போது இந்தியப் படங்களில் இருக்கும் சமாச்சாரம்) போன்றவற்றைப் பற்றிய காட்சி ரூபம் இல்லை.

பெமாய் பலாத்காரக் காட்சி இருட்டில் அதன் வேதனையுடன், குரூரத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. குஜ்ஜார் பலாத்காரப்படுத்தும் காட்சியும் பெமாய் கிராமத்தில் நிர்வாணமாக அவமானப்படுத்தப்படும் காட்சியும் top shots (elevation shots) களாக மேலிருந்து long shots ஆக எடுக்கப்பட்டிருக்கிறது. கிளர்ச்சியூட்டும் படியான உடல் வெளிப்பாடுகள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

பெமாயில் 22 பேர் கட்டுக்கொல்லப்

படும் காட்சிகூட top shot ஆக எடுக்கப்பட்டிருக்கிறது. அதை action scene ஆக ஆக்கிவிடக்கூடாதென ஜாக்கிரதையாக செயல்பட்டிருக்கிறார்கள் சேகர் கபூரும், அசோக் மேத்தாவும். அக்காட்சியில் பூலான் வெறிகொண்டு கோபத்துடன் இயங்கும் காட்சி slow motion இல் மங்கலாகக் கப்பட்டு அதை ஒரு ரசனைமிக்க காட்சியாவதிலிருந்து தவிர்த்திருக்கிறார்கள். வாழ்வுக்கும் சாவுக்குமிடையிலான mythical quality ஐ காட்ட விரும்பியதாக குறிப்பிடுகிறார் சேகர். அக் காட்சியில் செயல்படும் ஒரே நபர் ஆக்ரோஷத்துடன் இயங்கும் பூலான்தேவிதான். அதுதவிர அக் காட்சி மங்கலாக்கப்பட்டுவிடுகிறது.

மேலிருந்து பூலான் கலவிகொள்ளும் காட்சி இரண்டு மனங்களின் குதாக

விவகாரங்களும் விவாதங்களும் விமர்சனங்களும்

1. பாலியல் வன்முறை, நிர்வாணம், படுகொலை போன்ற வற்றுக்காக இத் திரைப்படம் இந்தியாவில் தடைசெய்யப்படுகிறது. உலகெங்கும் திரையிடுவதும் தடையிடப்படுகிறது.
 - இந்திய நீதிமன்றம் (Sight and Sound Feb 1995)
2. பாலியல் பலாத்காரக் காட்சிகளையும், 22 பேர் கொல்லப்படும் காட்சிகளையும் நீக்கிவிட்டால் படத்தை வெளியிடலாம்.
 - இந்திய தணிக்கைக் குழு (Sight and Sound Feb 1995)
3. இப்படம் இந்தியாவில் திரையிடப்பட்டால் நான் தீக்குளித்து இறப்பேன்.
 - புலான் தேவி (Every Woman Feb 1995)
4. இப்படம் தணிக்கை வெட்டுக்களுடன் இந்தியாவில் திரையிடப்பட்டால் நான் சாகும்வரை உண்ணாவிருதும் இருப்பேன்.
 - இயக்குநர் சேகர் கபூர். (Guardian Feb. 16, 1995)
5. இப்படம் ஒஸ்கார் விருதுக்கான போட்டிக்காக இந்திய அரசின் படமாக தோவு செய்யப்படுகிறது.
 - Film Federation of India (Sight and Sound Feb. 1995)
6. புலான் தேவியின் வழக்கின்படி இப்படம் ஒஸ்கார் விருதுக்கு செல்வது தடைசெய்யப்படுகிறது.
 - இந்திய நீதிமன்றம். (Reuters News December 1995)
7. 22 பேர் கொல்லப்பட்ட பெமாயில் நான் இருக்க வில்லை. நான் பலாத்காரப்படுத்தப்படும் காட்சி மறுபடி பார்க்கப்படுவதை நான் விரும்பவில்லை. நான் விக்ரமோடு மேலிருந்து கல்விகொள்ளவில்லை. என்னை அகௌரவப்படுத்தியதன்மூலம் இவர்கள் இந்தியப் பெண்கள் எல்லோரையுமே அகௌரவப்படுத்தியுள்ளார்கள்.
 - புலான் தேவி (பிபிசி விவரணப்படம் Feb. 1995)
8. புலான் தேவிக்கு வெளியில் நடப்பது ஒன்றுமே தெரியாது. அவருக்கு அரசியல் தெரியாது. மேல்ஜாதிக்காரர்கள் அவரை ஆட்டிப் படைக்கிறார்கள்.
 - மாலா சென் (பிபிசி விவரணப்படம் Feb. 1995)
9. இப்படத்தை எதிர்ப்பவர்கள் ஜாதி ஆதிக்கக்காரர் களாகவோ, பாரதிய ஜனதாக்கட்சியின் ஆதரவாளர்களாகவோ தான் இருக்கமுடியும்.
 - பாருக் தோண்டி (Commissioning Editor, Chanal 4, 25 Sep 1995)
10. புலான் தேவி படக்காதவர்; விவரம் தெரியாதவர். அவரை ஏமாற்றி ஆவணங்களில் கையொப்பம் பெற்று விட்டார்கள் மாலா சென்னும் பாருக் தோண்டியும்.
 - அருந்ததி ரே (Electric Moon தயாரிப்பாளர் Sunday 11-17

Sep. 1994)

11. புலான் தேவி விவரமறியா அப்பாவி அல்ல. பலியானும் அல்ல. ஏழை விவசாயியும் அல்ல. இதுவெல்லாம் அரசியல் விளையாட்டு; இதற்குப் பலியாகும் குற்றவாளி. இவர் எதையும் எவருக்கும் செய்யக்கூடியவர்.
 - பாருக் தோண்டி (Sunday 25 Sept. 1994)
12. பூலானின் இப்போதைய கணவர் பெரும் வர்த்தகர்; மேல் ஜாதிக்காரர். அவர் படத் தயாரிப்பைவிட அதிகமான பணத்தையும், வசூலில் ஒரு பகுதியையும் கொடுத்தால் பிரச்சனையைச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளலாமென்று என்னைத் தொடர்புகொண்டார்.
 - சேகா கபூர் (Guardian, Feb. 16, 1995)
- மீரா நாயரின் சலாம் பாம்பேக்கு பின்னர் உலக அளவில் ஆக்கீகரிக்கப்படும் படம் புலான் தேவி. சலாம் பாம்பே போலவே இப்படமும் இதன் துணிச்சலான சித்தரிப்பு, சொந்த நாட்டைப் பற்றிய விமர்சனம் போன்றவற்றால் வெற்றி பெறுகிறது. இதன் கதையில் வலியுறுத்தப்பட்டிருக்கும் விடயம் உலகெங்குமுள்ள பெண்களுக்கு மிகவும் முக்கியமானது.
 - டெரக் மால்கம் (Guardian Feb. 16, 1995)
14. புலான் தேவியாக சீமா பிஸ்வாஸ் நடித்திருக்கிறார். சேகுவேராவுக்கும் ரொபின் ஹூடுக்கும் இடையில் எங்கேயோ நாம் காணக்கூடிய வர்க்கப்போராளி புலான் தேவி.
 - பிலிப் பிரெஞ் (Observer Feb. 12, 1995)
15. பண்டிற் குயின் காட்டு மிராண்டித்தனமான இந்திய ஜாதீய அமைப்பைத் தாக்குகிறது. இப்போதும் ஒடுக்கப்பட்ட கீழ்வர்க்கமான பெண்களின் பிரச்சனையைச் சொல்கிறது. இப்படம் நிலப்பிரபுத்துவ யுகத்துக்கு உரியதும் இன்றும் நடைமுறையில் உள்ளதுமான பாலியல் ரீதியில் துன்புறுத்தி இன்பம் காணும் காட்சிகளையும் உடல்ரீதியான துன்புறுத்தலையும் சித்தரிக்கிறது. இது ஒர் உண்மைக்கதை.
 - அலெக்ஸாந்தர் வாக்கர் (London Evening Standard Nov. 19994)
16. படம் முடிந்து வெளியே வந்தபோது சிலிர்ப்புடனும் மன தாக்கத்துடனும் தான் வந்தேன். நான் எடுத்துக்கொண்ட இறுதிச் செய்தி பெண் வெற்றி பெறுதல். தனது நிபந்தனைகளின்படி அமைப்பை எடுத்துக்கொண்ட ஒரு பெண் அந்த அமைப்பில் போராடி, வாழ்ந்து வெற்றிபெற்றிருக்கிறாள்; உணர்ச்சிபூர்வமானது.
 - பமேலா நோவிக்கா (Every Woman Feb. 1995)



லத்தை - ஒன்றிணைவை வலியுறுத்தும் வண்ணம் நிகழ்கிறது. அக்காட்சியின் குதூகலமும், உடல் சுதந்திரமும் பூலான் பலாத்காரப்படுத்தப்படும் வேதனை யான காட்சிகளுடன் ஒப்புநோக்கத்தக் கது.

பிரச்னை இதுதான்; இந்திய வாழ்வுக்கு பெண்ணுக்கு orgasm என்று ஒன்று இருப்பதையே தெரிந்துகொள்வது கூடாது. மேலிருந்து பெண் கலவிசெய்வது ஒழுக்கப்பிரச்னை. அவளது பாலியல் கிளர்ச்சியை வெளிப்படையாகக் காட்டுவது ஒழுக்கப் பிரச்னை.

தி. ஜானகிராமனின் 'மரப்பக்' வின் அம்மணி, தனது இறுதி நினைவுகளில் 'பெண் மேலே இருக்கும்' உலகம் வேண்டாம் என நினைப்பாள். இந்தியத் தணிக்கைக் குழுவிற்கு அதை இப்போது சத்தம் போட்டுச் சொல்லவேண்டும் போலிருக்கிறது.

இப்படத்தில் உணர்ச்சிபூர்வமான (sentimental) காட்சிகள் சிலவும் உண்டு.

பூலான் தேவி தலைமையேற்றுக் கொண்ட பின்னர் பஜ்ரம்பூரில் கொள்ளையொன்று நடத்தப்படுகிறது. அறிவிப்பு இது: 'பெண்களும் குழந்தைகளும் பயப்படவேண்டாம். அவர்கள் வீடுகளுள் சென்றுவிடுங்கள். ஏழைகளும் பயப்படத்தேவையில்லை.'

நகைக்கடைகள், பட்டுத்துணிக் கடைகள் குறையாடப்படுகின்றன. பொலிஸ் வாகனங்கள் சீறி வருகின்றன. கொள்ளையர்கள் தப்பிக்க ஓடுகிறார்கள். ஒரு வன் சுடப்பட்டு இறக்கிறான். பூலான் அமைதியாக நடந்து வருகிறான். முகத்தில் பெருமிதம். 'நான்தான் பூலான் தேவி. வாங்கடா, புடிங்கடா; நான்தான் பூலான் தேவி. ஒரு குழந்தை பரட்டைத் தலையுடன் ஓடிவருகிறது, பெண் குழந்தை. பூலான் கொள்ளையடித்த கால் சலங்கையை அக் குழந்தைக்கு அவளின் திருமணப் பரிசாக கொடுக்கிறான். 'என்னோடு வருகிறாயா' என்று கேட்கிறான். தாய் வந்து குழந்தையை அழைத்துக்கொள்ள, காலடியின் ஒசை கேட்கிறது.....

மற்றொரு காட்சி: பொலிஸ் நிலையத்தில் நடைபெறும் ஓர் உரையாடல். உரையாடலில் இடம்பெறுபவர்களும் பார்வையாளர்களும் கவனம் கொள்ளாத ஒரு சம்பவமும் அங்கே நிகழ்ந்துகொடிருக்கிறது. அமானுஷ்யமான பெண்ணின் தீனக் குரலும் சுதறலும் கேட்கக் கேட்க அவள் பொலிசாரால் அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள். காரணம் தெரியவில்லை. அவள் கோடானுகோடி இந்தியப் பெண்களில் ஒருத்தி. அவள் குரல்தான் அது.

பிற இந்திய மசாலா படங்கள் பாலியல் வன்முறையை ரசனை நோக்கில் காட்டும் படங்கள். குறிப்பான வரலாற்றுச் சம்பவங்களையோ, குறிப்பிட்ட பிரச்னை

பண்டிற் குயின்: கதையும் காட்சிகளும்

பூலான், 'மல்லா' (Malla) என்னும் கீழ் ஜாதி ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். ஆற்றில் சிறுமியரோடு நீராடிக்கொண்டிருக்கும்போது தனது பெற்றோரால் அழைக்கப்பெற்று, வாங்கிய கூடனுக்கு ஈடாக 34 வயது ஆணுக்கு மணமுடித்து வைக்கப்படுகிறாள். தான் வாழப்போன இடத்தில் கிணற்றில் நீர்ள்ளச் செல்கையில் மேல்ஜாதி தாக்கர் (Thakar) களுக்கும் கீழ்ஜாதி மல்லாக்களுக்கும் தனித் தனியே நீர் மொள்ள இடம் ஒதுக்கப்பட்டிருப்பதைக் காண்கிறாள். அதை எதிர்த்து கடுசொல் வீசுகிறாள் சிறுமி பூலான்.

அக் கிராமத்தின் சிறுவர்களால் மண்பானை உடைக்கப்பட்டு, வெறுங்கையோடு வீடுவரும் சிறுமி மாமியாரின் ஏச்சுக்குள்ளாகிறாள். கணவனால் அடிக்கப்பட்டு, சுதறக் சுதற பலாத்காரத்துக்கு உள்ளாகிறாள். கணவனை விட்டு ஓடிவரும் சிறுமியை பெற்றோர் ஏற்க மறுப்பதால் தனியே வாழத் தலைப்படுகிறாள்.

கூலிவேலை செய்து விறகு கமக்கும் அவள், அந்த ஊர் மேல்ஜாதி தலைவரின் மகனால் பலாத்காரப்படுத்தப்படுகிறாள். அவள் கூச்சலிடும்போது, தன்னை அவள் கலவிக்கு அழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, கிராமத்து ஆண்களால் அடிக்கப்படுகிறாள். பஞ்சாயத்து கூடி அவளைக் கேவலப்படுத்துகிறது. மேல்ஜாதிக்காரர்களால் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு சென்ற அவள், அங்கு காவலர்களால் திரும்ப திரும்ப பலாத்காரத்துக்குள்ளாகிறாள். மேல்ஜாதிக்காரர்களின் பாலியல் இச்சைகளுக்காக பணப் பிணையில் வெளிவரும் பூலான், மேல்ஜாதிக்காரர்களின் கையாளான குஜ்ஜார் எனும் கொள்ளைக்காரனால் பலவந்தமாக கடத்தப்பட்டு பலாத்காரப்படுத்தப்படுகிறாள். அக்குழுவிலிருக்கும் குஜ்ஜாரின் இரண்டாம் மட்டத் தலைவனும் கீழ்ஜாதி மல்லாவுமான விக்ரம், குஜ்ஜாரின் இந்த ஈனத்தனத்தை எதிர்க்கிறான். அவன் செவிமடுக்காதபோது அவனைச் சுட்டுக் கொன்றுவிட்டு அவன் குழுவிற்கு தலைமை ஏற்கிறான். விக்ரத்துக்கும் பூலான் தேவிக்கும் நேசம் துளிர் விடுகிறது.

நிஜமான கொள்ளைக்கூட்டத் தலைவர்களும் மேல்ஜாதிக்காரர்களும் பொலிசின் கூட்டாளிகளுமான லாலுராமும் ஸ்ரீராமும் விடுதலையாகிதாம் தலைமையை ஏற்கிறார்கள். விக்ரம் சுடப்படுகிறான். கன்பூருக்கு விக்ரத்தோடு வரும் பூலான் அவன் காயத்துக்கு வைத்தியம் செய்கிறாள். இருவரும் குலவி மகிழ்கிறார்கள்.

பூலான் தேவியும் விக்ரமும் மறுபடி, கூட்டத்தோடு இணைகிறார்கள். விக்ரம் சுடப்பட்டு இறக்கிறான். ஸ்ரீராம் பூலானை இழுத்துக்கொண்டு ஓடுகிறான். பெமாய் கிராமத்தின் இருண்ட குடிசையில் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் முழுக் கொள்ளைக்கூட்ட ஆண்களாலும், கிராமத்து ஆண்களாலும் குரூரமாக பலாத்காரப்படுத்தப்படுகிறாள். அக்கிராமத்து சதுக்கத்தில் நிர்வாணமாக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறாள்.

பூலான் அவளது உறவினனான கைலாசிடம் அடைக்கலமாகி, அவன் மூலம் மான்சிங் எனும் கொள்ளைக்காரனுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறாள். அவன் பெரும்பாலும் முஸ்லிம் மதத்தைச் சார்ந்த கொள்ளைக்காரர்களின் கூட்டத் தலைவனான பாபா முஸ்டாக்கின் தலைமையில் இயங்கும் கீழ்ஜாதியைச் சார்ந்தவன். முஸ்டாக்கின் பின்பலத்தோடு பூலான் தேவி மான்சிங்கின் உதவியுடன் தன் சொந்தக் கொள்ளைக் கூட்டத்தை உருவாக்குகிறாள். ஜங்கராஜ்பூரில் நடந்த அவளின் கூட்டத்தின் தாக்குதலின்பின் பூலான் தேவி எனப் பெயர் பெறுகிறாள் பூலான்.

லாலுராமும், ஸ்ரீராமும் பெமாய் கிராமத்தில் ஒரு திருமண வைபவத்தில் கலந்து கொள்வதாகக் சேன்விப்பட்டு அக் கிராமத்தைத் தாக்குகிறார்கள் பூலான் குழுவினர். அவர்கள் தப்பித்துவிடுகிறார்கள். 24 தாக்கர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

அரசும், பொலிசும் அவனை வேட்டையாடுகின்றன. ஸ்ரீராம் கொடுத்த தகவலின்படி அவளது ஆட்கள் தேடிக்கொல்லப்படுகிறார்கள். சரணடைந்தவர்கள் பொலிசாரால் கொல்லப்படுகிறார்கள்.

1983 பெப்ரவரி 12-ஆம் தேதி 10 ஆயிரம் பொதுமக்களின் முன், தனது நிபந்தனையின்படி மான்சிங்கும் பூலான் தேவியும் சரணடைகிறார்கள்.

இறுதிக் காட்சி: பதினாறு வயது பூலான் தேவி சொல்கிறாள்: 'நான் பூலான் தேவி; சகோதரியுடன் கலவி கொள்பவர்களே, நான்தான் அவள்.' □

முன்று பெண்கள்:

பூலான் தேவி

1983இல் தனது நிபந்தனைகளைப்படி சரணடைந்த பூலான் தேவி, 11 ஆண்டு களின் பின் 1994 பெப்ரவரியில் உயர் நீதிமன்றத்தின் சிறப்பு ஆணையின்படி விடுதலை செய்யப்பட்டாலும் அவர் மீதான வழக்குகள் இன்னமும் நீதிமன்றத்தில் இருக்கின்றன. இதில் மிக முக்கியமானது, பெமாய் கிராமத்தில் 22 மேல்ஜாதி தாக்கர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி. விடுதலை செய்யப்பட்டபோது பூலானின் வயது 34. ஐந்து ஆண்டுகள், 1979 - 1983 வரை அவர் சம்பல் நதிப் பள்ளத்தாக்கின் ஒடுக்கப்பட்ட மக்களின் காணி மாதாவாக இருந்தார். 1994இல் இரண்டாம் முறை உமத்திங் என்கிற மேல்ஜாதி இந்துவை மணந்துகொண்டுள்ளார். சேகர் கபூரின் சொற்களின்படி, பூலான் தேவி இன்னமும் படத்தைப் பார்க்கவே இல்லை. ஆனால், தலைகோருகிறார். இப்போது பூலான் தனது விடுதலைக்கு உதவியவரும், வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான மாலா சென்னை தான் சந்தித்ததே இல்லை என்கிறார். தான் பலாத்காரப்படுத்தப்பட்டவில்கலை என்கிறார்.

பூலானின் குடும்பப் பெண் பிரமையும், அரசியலில் இருக்கும் ஆசையும், கணவனின் பணம் சேர்க்கும் பண்பும்தான் அவரை இவ்வாறு கூற வைக்கின்றன என்கிறார்கள் விமர்சகர்கள்.

கனிதாபட்:

11 வயது பூலான் தேவியாக படத்தில் நடித்த சிறுமி கனிதாபட், பம்பாயின் சேரிப்புறத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டவர். அம்மாதிரியான திருமணக் காட்சிகள் நடப்பதை மறுத்துவிட்டார் சிறுமி. காரணம் கேட்டபோது, தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும் தனது கணவன் வீட்டுக்குத் தான் அனுப்பப்படவிருப்பதாகவும் பயத்துடன் சொல்லியிருக்கிறார் கனிதா. கனிதாவின் பயம் உண்மையில் அவள் வாழ்க்கையில் கணவனிடம் திரும்புவது பற்றிய பயம்தான் என்கிறார் கபூர்.

பலாத்காரப்படுத்தப்படும் காட்சியில் நடிக்க மறுத்துவிட்டபோது, கபூர் அக் காட்சி படப்பிடிப்பை ரத்துச் செய்துவிட்டு, சிறுமியைத் தன்னருகில் இருத்திக் கொண்டு மறையை படப் பிடிப்புகளை பார்க்கச் செய்திருக்கிறார். சீமா பிஸ்வாசின் நடிப்புக் காட்சிகள் அனைத்தையும் பார்த்தபின்னர் சிறுவயது பூலானாக தான் நடிக்கவேண்டியதை உணர்ந்த சிறுமி, தனது உண்மையான பயத்தையும் - நடுக்கத்தையும் எல்லா அற்புதமான நடிக்கையையும்போலவே நடிப்பாக வெளிக் கொணர்ந்தாள் என நினைவுகூர்கிறார் கபூர்.

சீமா பிஸ்வாஸ்:

சீமா பிஸ்வாஸ் நடிப்பு பயின்ற நாடக நடிக்கை. பெர்டால்ட் பிரெக்ட், இப்சன், மில்லர் போன்றோரின் நாடகங்களில் நடித்தவர். தான் பலாத்காரப்படுத்தப்படும் காட்சிகளிலும், நிர்வாணமாக மக்கள் கூட்டத்தின்முன் நடந்துபோகும் - சித்திரவீதைப்படுத்தப்படும் காட்சிகளிலும் அவரால் நடிக்கமுடியாது போய்விட்டது; துக்கம் தாளாது அழுதுவிட்டார். இந்திய வாழ்வில் பொது இடத்தில் பெண்ணின் நிர்வாணம் ஏற்படுத்தும் வேதனை - அவமானம் அத்தகையது. ஒரு பெண்ணை நடிப்புக்கும் வாழ்வுக்கும் இருக்கும் இடைவெளியை மறந்துவிட்டார் சீமா பிஸ்வாஸ். ஏனெனில், இந்திய சினிமாக்களில் நிர்வாணமாக வருவதும், பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுவதாக நடிப்பதும் இழிசெயல். அப்பெண்ணைக் கேவலமாகப் பார்ப்பதுதான் ரசிகனிலிருந்து, பத்திரிகையாளன், அரசியல்வாதியை வழுக்கம். மேலும், இந்திய சினிமா, நாடக பயிற்சிப் பள்ளிகளில் இத்தகைய நிஜத்துக்கும் நிழலுக்கும் இடையிலான முரண்பாடுகளை கற்பிப்பதும் இல்லை.

பெமாய் நிர்வாண இழிவு காட்சியின் மக்கள் கூட்டக் காட்சியை மட்டும் எடுத்து விட்டு, அந்த ஏற்பாட்டை ரத்துச் செய்துவிட்டார் கபூர். படம் முழுவதையும் எடுத்து விட்ட இறுதியில், இத்திரைப்படக் கலை ஒருவகை விளையாட்டு என்பதை சீமா உணர்ந்தபின், வாழ்வுக்கும் நடிப்புக்குமான இடைவெளியை படம் முழுவதும் அவர் உணர்ந்தபின், மக்கள் கூட்டத்தின் முன் அந்த நிர்வாணக் காட்சியை எடுத்து முடித்ததாக சொல்கிறார் கபூர்.

சீமா பிஸ்வாஸ் ஓர் அற்புதமான ஆளுமையுள்ள நடிக்கை என்பதை நிரூபித்திருக்கிறார். இப்படம் உலகின் சிறந்த படங்களில் ஒன்றாக தன்னை நிலைநாட்டிக்கொண்டிருப்பதற்குக் காரணம் சீமா பிஸ்வாசின் நடிப்புத்தான் என்கிறார் கார்டியன் விமர்சகர் டெரக் மால்கம். சீமா பிஸ்வாசும், சேகர் கபூரும் பிரேஞ்சு கேன்ஸ் திரைப்படவிழாவில் பூலான் தேவி திரையிடப்பட்டபோது கலந்துகொண்டார்கள். சீமாவுக்குக் கிடைத்த அங்கீகாரமும் பெருமிதமும் மனிதர்கள் எல்லோரும் பெருமிதப்படத் தக்கது. குறிப்பாக, இந்தியப் பெண்கள் பெருமிதப்படத் தக்கது என்பது முக்கியம்.

களையோ, குறிப்பிட்ட ஜாதிகளையோ பற்றி கேள்விக்கு உள்ளாக்காத படங்கள். ஆனால், பூலான் தேவி படம் 1970 - 80 களில் உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பள்ளத்தாக்கில் நிகழ்ந்து வந்த மேல்ஜாதி பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்த, கீழ்ஜாதி பெண் ணொருத்தியின் சமூக வரலாற்றுச் சித்திரம். புனைவுகள் புகைமூட்டம் போன்றவை. அது கண்களையும் சிந்தனையையும் மறைக்கும். நிஜத்தை அடிப்படையாகக்கொண்ட குறிப்பான சித்திரப்புகள் ஆதிக்கவர்க்கங்களை கேள்வி கேட்கும்; ஆட்டம் காணவைக்கும். அரசியலைச் சவாலுக்கு அழைக்கும். இதுதான் பூலான் தேவி படம் தணிக்கைக்குமுனின் முன்வைத் திருக்கும் மிகப் பெரும் நெருக்கடி.

காலனித்துவ எதிர்ப்பு, ஆதிக்க எதிர்ப்புச் சினிமாவை தோற்றுவித்த Cinema Novo இயக்கத்தின் பிதாமகரான பிரேசில் நாட்டு இயக்குநர் கிளாப் ரோச்சா சொல்வார்: 'காலனித்துவ ஆதிக்கத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட அழகியல், வன்முறையின் அழகியல்; பசியின் அழகியல்.'

மேல்ஜாதி ஆதிக்கத்தின் பாலியல் ஜாதி வன்முறை அழகியல்தான் இப்போது நிலவும் அழகியல். இந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் அழகியல் அதுதான். தணிக்கைக் குழுவின் அழகியலும் அதுவேதான். அதற்கு எதிரான எதிர் வன்முறை அழகியல்தான் பூலான் தேவி சினிமா முன்வைக்கும் அழகியல்.

இது, பசியினதும் வன்முறையினதும் போராட்டத்தினதும் அழகியல்; இதனை உலகெங்குமுள்ள நல்ல விமர்சகர்களும், இடதுசாரிகளும், பெண்ணிலைவா திகளும் உணர்ந்திருக்கிறார்கள். இப்படம் பற்றிய பிரச்சனைகளை சிந்திக்கையில் ஏற்படும் முழுமையான ஒரே ஆறுதல் இதுவேதான். □



“எந்தப் படைப்பும் அது நிலைகொண்டிருக்கும் காலத்தையும் பிரச்சனையின் உகர்த்தையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் சொல்லாதவிட்டால் அதில் அர்த்தமேதுமில்லை”

- சேகர் கபூர்



பமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. காதலனைத் தேடி ஓடிவரும் முஸ்லிம் பெண் பர்தாவை உதறுவது, நாஸர் வீடு தேடி வந்த முஸ்லிம் பெண் சீர்வரிசையுடன் வீட்டுக்குள் நுழைகையில் குழந்தைகள் மதிப்பீடுகளுக்கு கரம் பிடித்துக் கொள்வது, பம்பாய்க்கு வந்த புதுமண மகள் சந்தோஷத்துடன் சந்தையில் பொருள்கள் வாங்கிவருகையில் இடி

தமிழ் சினிமாவை புதிய பிரதேசங்களுக்குக் கொண்டு போயிருக்கிறார் மணிரத்தினம்

போல ஸ்வஸ்திக் சின்னங்களுடனும் இந்து வெறிக் கூச்சலுடனும் ஊர்வலம் நுழைவது, ஆணும் பெண்ணுமற்று, மதம் இனம் அற்று, அலி மனித உன்னதம் பற்றி குழந்தையிடம் உரையாடுவது, முஸ்லிம் சம்பந்தியைக் காப்பாற்றி குராணைப் பத்திரமாக எடுத்துத் திரும்பும் திருநெல்வேலி சைவப் பிள்ளை நாஸர் 'காஸ்' வெடித்து மரணமுறுவது என உன்னதமான வாழ்வின் க்ஷணங்கள் படத்தின் போக்கிலேயே நம்மை உலுக்கும் காட்சிகள்.

ஆயுத மோதல்களுக்கிடையிலும் உலகப் போர்களுக்கிடையிலும் பந்தாடப்படும் மனிதர்களின் வாழ்வையும், குழந்தைகளின் உலகையும் சித்தரிப்பதென்பது உலக சினிமாவில் நிகழ்ந்துவரும் முக்கியமான கருநிகழ்வு. வியட்நாம் யுத்தத்தில் காலிழந்த, வாழ்விழந்த மனிதர்களின் வாழ்வின் துயரம் பற்றிப் பேசும் Tom Cruis நடித்த Oliver Stone படம் Born 4th of July. ஆனந்தப் பட்டவர்த்தனின் இந்திய வாழ்வு பற்றிய Triology மத அடிப்படைவாதிகளின் பொய்முக்கத்தை திரை விலக்குகிறது.

இவ்வகையில் துன்பமயமான குழந்தைகளின் சிதறுண்ட உலகம் பற்றி இம் படம் பேசுகிறது. வாழ்வின் மேன்மை பற்றி, குழந்தைகளைக் கொல்வதில் எவருக்கு இவ்வுலகில் எதன்பெயரில் சம்மதம் என்று உரத்த குரலில் கேள்வி எழுப்புகிறது. ஒரு கொந்தளிப்பான பிரச்சனையை அக்கறையுடன் சொல்ல முயன்ற படத்தில் எதிர்மறை காயாக காண்கிற இரு விடயங்கள்:

1. படம் இந்து ஆண்மகனின் பார்வையில் சொல்லப்பட்டிருப்பதால் அதற்குரிய பலவீனங்களோடு படம் வந்திருக்கிறது.

2. மத அடிப்படைவாதம் பற்றி யதார்த்த நிகழ்வுகளிலிருந்து கேள்வி எழுப்பும்

மணிரத்தினத்தின்

2 பம்பாய்

பம்பாய் படம் கடைசியில் வந்தே விட்டது. இரண்டு வருடங்களாக தணிக்கைக்குழு, இந்திய அரசியல் வாதிகள், மத அடிப்படைவாதிகள், காவல் துறையினர் போன்றவர்களுக்கிடையில் இழுபட்டு, அந்தக் 'காயங்களுடன்' அது வெளிவந்திருக்கிறது. மணிரத்தினம், சினிமாவை தொழில்நுட்பச் சாதனமாகவும் சமூக விமர்சன ஊடகமாகவும் நன்கு உணர்ந்தவர். மெளனராகம், ரோஜா இப் போது பம்பாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவை புதிய பிரதேசங்களுக்குக் கொண்டு போயிருக்கிறார்.

பம்பாய், 1992-ஆம் ஆண்டு அயோத்தியில் இடிக்கப்பட்ட முஸ்லிம் பாபர் மசூதி குறையாடலைத் தொடர்ந்து பம்பாயில் 1992, 1993 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மதக் கலவரம் பற்றிப் பேசினாலும், இந்தியாவெங்கும் நிலவுகின்ற மத உணர்வுப் பட்டம் பற்றி விரிந்த அளவில் அது பேசுகிறது.

தமிழ்சுத்தின் நெல்லை மாவட்டம் மாங்குடியில் காதலர்களைப் பிரிக்கும் மத உணர்வு, பம்பாயில் மத அடிப்படைவாதிகளால் விசிறிவிடப்பட்ட மதவெறி, அரசியல் பூகம்பமாக வெடித்து ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பலி கொள்கிறது.

வரலாற்று ரீதியில் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் பின்னாலும் வேரோடிப்போன மதத் துவேஷத்தின் ஆழ் மனத்தைப் படம் பேசுகிறது. இந்து வாலிபனுக்கும் முஸ்லிம் யுவதிக்கும் ஏற்படும் காதலினூடே மதவெறியின் கொடுமை விவரிக்கப்படுகிறது. மதங்களின் அருவருப்பு தீண்டமுடியாத இரட்டைக் குழந்தைகளின் வாழ்வுக்கு நேர்கிற கொடுமான சோகம் குழந்தை இடிபாடுகளிடையில் மதவெறியினால் சிந்தப்படும் இரத்த நெடியும், நிணமும் நானும் தெருக்களுக்கிடையில் மனிதம் மாண்டு போயிருப்பதை படம் கோபத்துடன், தார்மிக ஆவேசத்துடன் விசாரணை செய்கிறது.

இயல்பான மனிதர்கள், இயல்பான அளவான குணசித்திர விவரிப்பு, ரஹ்மானின் இந்துஸ்தானி - அராபிய synthetic இசை, ராஜீவ் மேனனின் காமரா என தொழில்நுட்பமெனும் அளவில் படம் புதிய சர்வதேச எல்லைகளைத் தொடுகிறது. படம் தொடங்கிய அரைமணிநேரக் காட்சிகள் அழகும், குதூகலமும், கடல் அலைகளின் நீர்த் தெளிப்பும், ஆங்காரமும், நளினமும் கொண்டவை. நாஸர், மணிஷா கொய்ராலா, அரவிந்தாமி, மற்றும் முஸ்லிம் தந்தையாக வருபவர் போன்றோரின் நடிப்பு வாழ்க்கையாகியிருக்கிறது.

படத்தில் சில காட்சிகள் மிகமிக நுட்ப



படம் யதார்த்தத்துக்கு மாறாக மனம் திருந்தும் மதத் தலைவர்கள் உபதேசத்தால் மாறிவிடும் மக்கள் கூட்டம்பற்றி விருப்பார்வத்துடன் படத்தை முடித்து வைக்கிறது.

சமீபத்திய இந்து-முஸ்லிம் பிரச்சனையின் அடிப்படைத் தீக் கங்கு, அயோத்தி பாபர் மசூதி இடிப்புப் பிரச்சனைதான். இது இந்துக்களின் வெறியாட்டம். இதைத் தொடர்ந்துதான் பம்பாய்க் கலவரங்கள். இப்படத்தில் கலவரக் காட்சி அமைப்புக்களும் சூறையாடுதலும் மிகத் தெளிவான காட்சிகளாக சித்தரிக்கப்பட்டிருப்பது மூன்று காட்சிகளில்:

1. பம்பாயில் பாபர் மசூதி இடிப்புப்பைத் தொடர்ந்து முஸ்லிம்கள் (குல்லா அணிந்தவர்களாக சித்தரிக்கப்படுகிறது) சூறையாடலில் இறங்குகிறார்கள்.

2. ஸ்வஸ்திக் சின்னம் போட்ட வீட்டில் சக்கர நாற்காலியில் இருக்கும் குழந்தை உள்பட மனிதர்கள் எரிக்கப்படுகிறார்கள். எரிந்தவர் முஸ்லிம். எரிக்கப்பட்டவர்கள் இந்துக்கள்.

3. அரவிந்தசாமியின் குழந்தை, மற்றும் நாஸரைக் கொல்ல வருபவர்கள் நீண்டவாள்கள் ஏந்திய முஸ்லிம்கள்.

இக்காட்சிகள் தெளிவான மனிதர்கள் அடையாளம் காணக்கூடிய தனிக் காட்சிகள். இந்துக்கள் சூறையாடும் காட்சிகள் கூட்டமாக, முகங்களற்று, தொடர்ந்த காட்சியமைப்பு அடுக்குகளாகவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. மசூதி இடிக்கப்பட்ட காட்சிகள் cinematic காட்சி ரூபமாக இல்லை. பத்திரிகைச் செய்திகளாகவும் symbolic shots ஆகவுமே இருக்கின்றன.

ஆக, ஸ்தூலமாக சூறையாடல் காட்சிகளில் சித்தரிக்கப்பட்ட சம்பவங்கள் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டவை. இந்துக்களின் சூறையாடல் மங்கலாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் கொந்தளிப்பான பிரச்சனையை சமநிலையுடன் சித்தரிக்க முயன்றிருக்கும் மனிதரத்தினத்தின் நேர்மையில் நாம் சந்தேகப்படமுடியாது. ஆயினும் இந்த சமனற்ற சித்தரிப்பு இந்து இளைஞனின் வழி கதை சொல்லல் மூலம் நேர்ந்திருக்கிறது. இந்நிலையோடு மேலும் சிக்கலடைந்திருப்பதற்கான காரணமாக இந்திய தணிக்கைக்குழுவின் தலையீடுகள், சிவசேனைத் தலைவர் பால்

தாக்கரேயின் தலையீடுகள், பம்பாய் பொலிஸ்துறை போன்றவை இருக்கக் கூடும் என்றே கருத முடிகிறது.

இந்து மதத் தலைவரின் பாத்திரமே முற்றிலும் நீக்கப்படவேண்டுமென பால் தாக்கரேயினால் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது. வசனங்கள், காட்சிகள் வெட்டப்பட்டிருக்கின்றன. இந்தவகையில் வெட்டப்பட்ட காயங்கள் தான் படத்தின் சமத்துவமற்ற நிலைக்கான ஒரு காரணமாக இருந்திருக்கிறது. பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஏன் அதிகமாக முஸ்லிம்கள் மட்டுமே கொல்லப்பட்டார்கள் என்கிற கேள்வியெல்லாம் நியாயமாக படத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது.

படத்தின் இறுதிக்காட்சி நம்பிக்கையளிப்பதாகவும் மானுட நேயத்தை உயர்த்திப் பிடிப்பதாகவும்தான் இருந்திருக்கவேண்டும். கலைஞனின் நோக்கமும் இறுதியில் அதுவேதான். வலியுறுத்தப்பட வேண்டிய தேசபக்தியும் ஒருமைப்பாடும் அல்ல, மாறாக மானுட நேயம், மானுட அன்பு, மானுட நேயத்தில் கிளை விடுவதுதான் ஒருமைப்பாடும் தேசபக்தியும்.

உபதேசங்களில் தீர்வு வந்துவிடமுடியாது. சமாதானத்துக் கான பாதை மிக நீண்டது.

இறுதிக்காட்சிகளில் குங்குமப் பொட்டிட்ட பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்றும் முஸ்லிம் பெண்ணின் ஆவேசம்; வேறுபாடற்ற மனிதரைக் காக்கும் அலியின் உத்வேகம்; மசூதியில் அடைக்கலமான இந்துவைக் காக்கும் முஸ்லிம் பெரியவர்; தன்னைக் கொல்லக் கூச்சலிடும் அரவிந்தசாமியின் தார்மீகக் கோபம் போன்றவை மானுட நேயத்திலிருந்து எழுவன. தேசபக்தி பற்றிய உபதேசம் அரசியல். உயிர்வாழ்தலின் மசத்துவம் பற்றிய ஆவேசம் - மானுடப் பெருமிதம் - மனித நேயம். ஆவேசமும் தார்மீக நியாயமும் கொண்ட மனிதர்கள் திரையில் நிறைவதோடு படம் முடிந்திருந்தால் அது படைப்பாயிருக்கும். தேசபக்தி பற்றிய உபதேசத்தோடு உரத்த பாடலுடன் படம் முடிவதால் பிரச்சாரத்தின் எல்லை யைப் படம் தொடுகின்றது. தீர்வு அரசியல்வாதியின் வேலை. மானுட நேயமே கலைஞனின் உலகு. மனிதரத்தினம் அசலான படைப்புகளைத் தரவல்லவர் என்பதை பம்பாய் படம் மறுபடியொருமுறை நமது நம்பிக்கையைப் புதுப்பிக்கக் கோடுகிறது. □



தி. ஜானகிராமனின்

மோகமுள்

A Time to Dance எனும் நாவல் மெல்வின் பிராக்கினால் (Melvyn Bragg) எழுதப்பெற்றது. பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிறுவனத்தின் திரைப்படம் இது. மெல்வின் பிராக் மிகச் சிறந்த நாவலாசிரியர். நவீன ஆங்கில விமர்சகர். தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர். அறிவாளி. போரிஸ் பாஸ்டர்நாக் பற்றிய திரைப்படம், வனஸா ரெட்கிரேவ், ஜூடி போஸ்டர் போன்றவர்களுடனான இவரது நேர்முகங்கள் புகழ்வாய்ந்தவை.

A time to dance திரைப்படம் ஓர் ஆங்கிலேய கிராமிய நகரத்தில் நிகழும் கதை. அமைதியாக வாழ்ந்துவரும் ஒரு மத்தியதர வர்க்க வங்கி அதிகாரி தனது வீட்டிலேயே தனக்கேயான மிகப்பெரும் நூல்நிலையம் கொண்டவர். அவருக்கு அன்பான, அவர் மிக நேசிக்கும் நோயாளி மனைவி. இவர்களது வாழ்வில் குறுக்கிடுகிறார் பள்ளி செல்லும் ஓர் இளம்பெண். அவரிடம் புத்தகங்கள் வாங்குவதும் அப்பெண் அவருக்கு புதிய உலகங்களை அறிமுகப்படுத்துகிறாள். குதூகல

மும், இளமையும், புல்வெளிகளும், கவிதையும் நிறைந்த உலகம் அது. அவள் தரும் உடல் சார்ந்த அநுபவம் அவரது உடலளவிலும் ஆன்மீக அளவிலும் உன்மத்த உலகங்களுள் அவரை மிக்கவைக்கிறது. பிரமிப்பும் சந்தோஷமும் பரவலும் நிறைந்த புது உலகம் அவரை அறவியல் கடந்த மனிதனாக ஆக்கிவிடுகிறது. புற உலகம் அவரை அதன் குருரத்துடன் தாக்குகிறது. அப்பெண்ணின் புறநகர்க்குடும்பம் அவ

மானுட ஜீவனின் மாறாத துயரம்

ரிடமிருந்து பணம் பறிக்கிறது. அவரால் கர்ப்பமுறும் அப்பெண் அவருக்கு அறிவித்துக்கொள்ளாமல் கருச்சிதைவு செய்கிறாள். அவளைத் தேடி அம்மனிதர் அலைகிறார். மத்தியதர வயதுக்காலத்தில்

தன் உடலையும் ஜீவனையும் மறு கண்டு பிடிப்புச் செய்து தருகிறாள் அப்பெண். அப்பெண் இப்போது அவரைக் காண மறுத்து, விலகி ஓடுகிறாள். ஒரு சந்தைக் கடையில் அவளைக் கண்டுவிட்ட அவர், அவள் பின்னே கதறி கொண்டே ஓடுகிறார். தெருக்கள் தாண்டி, சாலை வண்டிகளைத் தாண்டி, குடியிருப்புகளைத் தாண்டி பைத்தியம் பிடித்த மனிதர் மாதிரி அவள் பின்னே அவர் ஓடிக்கொண்டிருக்கிறார். அவர் அந் நகரத்தின் மரியாதை மிக்க, மிகப்படித்த, அன்பான சுணவனாயிருக்கும் பிறரைத் துன்புறுத்தாத மனிதர். என்ன நேர்ந்து விட்டது அவருக்கு?

ஆண், பெண் உறவில் உறுத்திக்கொண்டிருக்கும் மோகமுள் ஏற்படுத்தும் ரணம் உலகெங்கும் ஒன்றுதான் என்பதை இப்படம் நிரூபணம் செய்கிறது.

ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' இந்து, 'மோகமுள்' யமுனா, 'மரப்புக' அம்மணி போன்றவர்கள் சனாதனிகளுக்கும், ஒழுக்கவாதிகளுக்கும் எப்போதுமே பிரச்சனைகளுக்கிரியவர்களாகவே இருப்பார்கள். ஜானகிராமன் பற்றிய ஜெயகாந்தனின் காட்டமான ஒழுக்கவாத விமர்சனத்தின் அதிரல் இன்னமும் ஞாபகமிருக்கிறது. சங்கீதம், தேவதாசி முறை, தன் வயதுக்கு அதிகமான பெண்ணின் மீதான மோகம் போன்றவை பற்றிய சித்தரிப்புகள் தமிழ் சினிமாவில் ஏற்கனவே உண்டு.

கே. விஸ்வநாதத்தின் சங்கராபரணம், சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி, ராக தேவதை; கே. பாலசந்தரின் சிந்துபைரவி, அபூர்வராகங்கள் போன்றவை அவை.

சங்கராபரணத்தில் தேவதாசி முறை, சிந்துபைரவியில் திருமணம் மீறிய பாலுறவு, அபூர்வ ராகங்களில் தன் வயதுக்கு மேலான மத்தியதர வயதுப் பெண்ணிடம் மோகம் போன்றவை சொல்லப்பட்டிருக்கிறது. இப்படங்களின் இசை பற்றிய தெய்வீகப்படுத்தல், ஆத்மாநுபவம் பற்றிப் பேசப்பட்டிருக்கிறது. தேவதாசி வாழ்வின் துயரம் பேசப்பட்டிருக்கிறது. இசை பற்றிய தெய்வீகத் தன்மை தமிழ் சினிமாவின் மரபான உணர்ச்சி நாடகக் காட்சிகள் (melodrama) காதல் பாடல்கள், விலகல்கள் வழி இப்படங்களில் வெளியி



டப்பட்டிருந்தது. கே. விஸ்வநாதத்தின் பெரும்பாலான படங்கள் தெலுங்குப் படங்கள். சங்கராபரணம் தவிர, அனைத்தும் மொழிமாற்றம் செய்யப்பட்டவை. சங்கராபரணம் அதே தெலுங்குக் கீர்த்தனைகளுடனேயே தமிழில் மிக நன்றாக ஒடிய படம். பாலசந்தரின் படங்கள் அசலான தமிழ்ப் படங்கள்.

இச் சூழலில்தான் மோகமுள் படம் ஏற்கனவே இருந்துவரும் தமிழ் சினிமா சங்கீதப் படங்களின் சூழலுக்குள் நுழைகிறது. ஏற்கனவே சொல்லப்பட்ட படங்கள் அனைத்துமே சினிமா இயக்குநர்களால் சினிமாவுகென்றே அவர்களின் சினிமா மொழி

மோகமுள் அப்படியானது அல்ல. மோகமுள் ஆண் பெண் உறவு பற்றிய தீவிரமான சித்தரிப்பு. காட்சி அல்ல, புறநிலை அசைவுகள் அல்ல, எழுத்து. கற்பிதங்களுக்கும் அவரவர் தனிமனித அநுபவ விரிப்புக்கும் இடம் தரும் வடிவம் எழுத்து. தத்தமது உலகங்களை விரித்துக் கொண்டே போகும் வாய்ப்பு இலக்கிய வடிவத்தில் உண்டு.

திரைப்படம் ஒரு காட்சிரூப வடிவம். புறநிலை அசைவுகளும், இயற்கையும், சப்தமும் செயல்படும் உலகம். உள்மன உலகை, நெருக்கடிசுணை சப்தத்தின் மூலம் நிசப்தத்தின் மூலம் வடிவச் சித்தரிப்புகள் மூலம் காட்சிரூபப் படுத்த வேண்டும். இந்தக் காட்சிரூபப் படுத்தல் உணர்வலைகளை எழுப்ப வல்லதாயிருத்தல் வேண்டும்.

ஜானகிராமனின் நாவல் ஜீவனுடன் அதன் தத்துவ விசாரணையுடன் தீவிரமாகச் செயல்படும்போது தமிழ் சினிமா மரபு melodrama நிராகரிக்கப்பட வேண்டும். சினிமாவை காட்சிரூப சாதனமாகக் கையாளத் தெரிந்தவன் நாடக மேடைச் சித்தரிப்பை நிராகரிக்க வேண்டும். இதை இரண்டு விடயங்களின் மூலமே சாதிக்க முடியும்:

1. நாவலின் ஜீவனுள்ள உரையாடல்கள் அப்படியே கையாளப்படுதல்.

ஆண் பெண்ணில் பிரமிப்பதும், பெண் ஆணில் பிரமிப்பதும், நிசப்தம் சப்தத்தில் கரைவதும், மொளனத்தில் சலனம் அர்த்தம் கொள்வதும் கால மாற்றத்தில் முடிந்துவிடுகிற விடயமா?

அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டு சொல்லப்பட்ட படங்கள். பார்வையாளனுக்கு அக் கதைகள் பற்றிய முன்மதிப்பீடுகளோ, எதிர்பார்ப்புகளோ அப்படங்கள் பற்றி இல்லை. ஆனால், ஜானகிராமனின்


2. அகத்தின் உணர்ச்சிகளை அதீதப்படுத்திய அசைவுகளின் மூலம் காண்பிப்பதைத் தவிர்த்து, close up காட்சிகளின் மூலம் மனதின் சலனத்தை நிதானமாக வெளிப்படுத்தும் புற உருவை (பிரதானமாக முகத்தை) பார்வையாளனின் மன உணர்வு விரிப்புக்குக் கொண்டுபோவது.

இது இரண்டு அம்சங்களின் முக்கியத்துவத்தையும் மிகச் சரியாக ஞான. ராஜசேகரன் உணர்ந்திருக்கிறார். யமுனாவாக வரும் அர்ச்சனா ஜோக்லேசுக்கு நவரச முகம், அலட்சியமான அனாவசியமான துக்கம் ஆழ்வோடிய கண்கள். பாபுவாக வரும் அபிஷேக்குக்கு திரிசங்கு சொர்க்க

இருக்க முடிகிறது?

யமுனா சொல்கிறாள்: 'முப்பத்திரண்டு வயதில் என்ன மாதிரியான கிளர்ச்சிகளை - எதிர்பார்ப்புகளை நான் கொண்டிருக்க முடியுமென நீ எதிர்பார்க்கிறாய்?' அப்போது கமரா யமுனாவின் முகத் துக்குப் போகிறது. முதிர்ந்த முகம். கண் களைச் சுற்றிலும் சுருநிழல் படிந்த ஆழமான குழிந்த கண்கள். இந்த கட்டம் பேசும் உணர்வுகள் ஆயிரம், ஆயிரம்.

2. பாபுவைத் தேடி யமுனா வரும் இறுதிக் காட்சி. கூடல் முடிந்தபின் யமுனா கேட்கிறாள்: 'இதற்குத் தானா எல்லாம்?' இவை அப்படியே நாவலில் வரும்



பாபுவினதும் பிரச்சனை 1950களோடு முடிந்துவிடும் மோகமா? ஆண் பெண்ணில் பிரமிப்பதும், பெண் ஆணில் பிரமிப்பதும், நிசப்தம் சப்தத்தில் கரைவதும், மௌனத்தில் சலனம் அர்த்தம் கொள்வதும் கால மாற்றத்தில் முடிந்து விடுகிற விடயமா?

பெண்ணிலைவாதம் போன்ற சிந்தனைப் போக்குகளோ, ஆணாதிக்கம் போன்ற கருத்தமைவுகளோ இப்பிரச்சனைகளைக் கடந்து போய்விடுகின்றனவா? மோகம் என்பது தான் என்ன? இப் பிரச்சனை பிறர் சொல்வதுபோல் மத்திய தர வர்க்கத்தின் மூளைசார்ந்த பிரச்சனையா? தன்னில் கழிவி ரக்கம் கொள் ளும் 'மோகமுள்' யமுனா 'அம்மாவந்தாளி'ல் மரபை உதறும் இந்துவாகி, 'மரப் பக்' அம் மணியின்மூலம் தன் விடுதலைச் சிறகை விரித்துக் கொள்கிறாள்...

விடுதலையிடத்தில் முடிவு கள், தீர்வுகள் இல்லை. ஜானகி ராமனி டத்தில் ஜான. ராஜசேகரனிடத்தில் வாழ்வினிடம் இல்லை.

மோகமுள் மானுட ஜீவனின் மாறாத துயரம். இனையராஜா தன் இசை மூலமும்; கமரா கலைஞன் நிழல் அடர்ந்த கிராமத்துச் சாலைகளையும் தோட்டங்களையும் நீர்த்துளியில் தெறிக்கும் ஒளியையும் படித்துறையின் அழகையும் உயிருள்ள மனிதர்களையும் தன் ஒளிக்குள் அகப்படுத்தியதன் மூலமும் இந்தத் துயரத்தை மிகுந்த கனமுள்ளதாக ஆக்கியிருக்கிறார்கள். □

- 'பண்டிற் குயின்' தொடர்பாக பூலான் தேவிக்கும் சனல் - 4, பிரெஞ்சு பதிப்பகம் ஆகியவற்றுக்குமிடையே மார்ச் இறுதிப் பகுதியில் சில உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
 1. சனல் - 4 நிறுவனம் பூலான் தேவிக்கு 40 ஆயிரம் ஸ்ரோலிங் பவுண்ட் (20 லட்சம் இந்திய ரூபா) வழங்கவேண்டும்.
 2. பூலான் தேவி குறியிடும் சில காட்சிகளை நீக்கவேண்டும்.
 3. படத்தின் ஆரம்பத்தில் 'இது ஓர் உண்மைக் கதை' என்றிருப்பதை நீக்கி விட்டு, 'மாலா சென்னின் நாலைத் தழுவியது' என்று வேண்டுமானால் குறியிடலாம்.
 4. பிரெஞ்சு பதிப்பகம் இனிமேல் வெளியிடும் வெளியீடு மீதோ, திரைப்படம் மீதோ சனல் 4 எவ்வித தடையோ, நிபந்தனையோ விதிக்கக்கூடாது
- 'பம்பாய்' திரைப்படம் பம்பாயிலும் ஆந்திரா, கர்நாடகாவிலும் திரையிடப்படுவது வாஸ்பெறப்பட்டிருக்கிறது. கர்நாடக சட்டசபையில் மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஒருவர், இத் திரைப்படம் எவ்வித தணிக்கைக்கும் உள்ளாக்கப்படாமல் முழுமையாகவே திரையிடப்படவேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.
- 'மோகமுள்' தமிழ்நாட்டில் முன்காட்சிகளாக பல தடவைகள் திரையிடப்பட்டபோதும், வியாபார ரீதியில் இதனைத் திரையிடுவதில் இன்னமும் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கின்றன.

நிலையை நிறுவும் முகம், குரல், உடலமைப்பு. ஜானகிராமன் நாவலில் எழுப்பிய அதே உணர்ச்சிகளை அநுபவ சுதந்திர விரிவை ராஜசேகரன் சினிமா வடிவத்துக்குள் மிகுந்த சிரத்தையுடன் சாதித்துக்காட்டியிருக்கிறார். இரண்டு காட்சிகளை உதாரணமாகச் சுட்டலாம்:

1. திருமணம் திரும்ப திரும்ப தள்ளிப் போவதைப் பற்றிய தோல்வியுணர்வு சிறிதுமற்று, திருமண வாழ்வு பற்றிய கிளர்ச்சியற்று இருக்கும் யமுனாவை பாபு கேட்கிறான்: 'எப்படி உன்னால் இப்படி

ஜானகிராமனின் வார்த்தைகள்.

A classic love story of 1950's என்று விளம்பரத்தில் இருக்கிறது. பிராமணிய சமூக அமைப்புக்குள் சரிந்து வரும் மதிப்பீடுகள், ஆத்மாநுபவம் வியாபாரமாகி வரும் சூழல், தேவதாசி முறையின் கொடுமை, அதை நிதானமாகக் காத்துவரும் பிராமணிய அமைப்பின் ஆதிக்கம், மனிதரைத் தூக்கியெறியும் அதன் காரியத்தன்மை போன்றவை 1950இன் பிரத்தியேகத் தன்மையுடன் இப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. யமுனாவினதும்

VINNEY VIGNES

CERTIFIED ACCOUNTANTS & REGISTERED AUDITORS

COMPLETE ACCOUNTANCY AND TAXATION SERVICES

84 Ilford Lane
Ilford, Essex IG1 2LA

Tel: 081-553 5876

Fax: 081-553 3721

Mobile: 0956 277112

புதர் மறைவிலிருந்து அந்தக் கண்கள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தன. கண்கள் மட்டும்தான் தெரிந்தன. ஏனைய பிரதேசங்களை செடி கொடிகள் மறைத்திருந்தன. அந்தப் பார்வையின் அகோரம் கூடுவதுபோல் தெரிந்தது. கண்களில் தெரிந்த வேட்கை அவனை வேட்டை ஆடிவிடும்போல் பட்டது. ஆயினும், அவனுள் அச்சம் எழவில்லை. ஆனால், அந்தப் பார்வையைச் சந்திக்கக் கூடாதென்று ஒரு சிறு குறுக்கம் மட்டும் மேலெழுகிறது. இருந்தும் அந்தக் குறுக்கம் கூட வலுக்கொண்டிருக்கவில்லை. ஏனெனில், வழமையான வேட்டைக்காரன்போல், அந்தக் குறுக்கத்தை உதறிக் கொண்டு அதன் பார்வையை எதிர்கொண்டு வெறித்து நோக்கவேண்டும் போன்ற வேட்கை அதன் பார்வையால் தூண்டப்படுகிறது. அதன் தூண்டுதலால் கிளர்வுற்று அவன் தனது கள்ளப் பார்வையை எறிந்தபோது, அதன் விழிகளில் குரூரமான வெற்றி முறுவல் தெரிந்தது. அப்போதெல்லாம் அதன் மீசையின் கம்பி மயிர்கள் நிமிர்ந்தெழுந்து மின்னுவதை அவனால் கற்பனை பண்ணமுடிந்தது.

அதிகாலையிலிருந்தே அது அப்பிரதேசத்தில்தான் இருந்திருக்கவேண்டும். ஆனால், அவன் அதைக் கண்டுகொண்டது காலை வெயில் ஏறிய பின்னர்தான். காலையிலிருந்தே யாரோ அவனைத் தொடர்ந்து பின்னால் வந்துகொண்டிருப்பது போன்ற உணர்வு எழுந்துகொண்டதான் இருந்தது. வழமையாக அவன் போன்ற வேட்டைக்காரர்களுக்கு ஏற்படும் உணர்வு இது. அவன் இந்த உணர்வுகளின் பித்தலாட்டங்களை நன்கு அறிந்தவன். அதனால் அதற்கு முக்கியத்துவம் அளிக்காது அவனது வேலையில் கருத்தாய் இருந்தான். இருந்தாலும் அவனை ஏதோ முன்னால் கனமாக அழுத்துவது போன்ற உணர்வு அடிக்கடி எழுந்ததும் நிமிர்ந்தான். அவ்வளவுதான் அந்தக் கண்கள்! ஒரு பத்து யார் தூரத்துக்கப்பால் ஆழமான புதர் மறைவில் அவனையே குறிவைத்துப் பார்த்துக் கொண்டிருந்தன!

அவன் நிலை தர்மசங்கடமாய்ப் போய் விட்டது. அவன் தேடிக்கொண்டு வந்த, அவனால் குறிவைக்கப்பட வேண்டிய ஒன்று அவன் எதிர்பார்த்திராத வழியில் அவனில் குறிவைத்துக் கொண்டிருந்தது! அதன் விழிகளில் இருந்து பாய்ந்த நரைத்த குரூரம் அவனை நிலைதளரச் செய்தது. அவனது தற்பாதுகாப்புக்கான சகல ஆயுதங்களும் அவனிடம் அந்நேரம் இருந்தும் அவற்றை நீட்ட முடியாது போய்விட்ட எதிர்பாராத இக்கட்டு. காரணம், அவன் தன்னைச் சுதாகரித்துக்கொள்ளுமுன்னரே, அது தயார் நிலையில் தன்னை நீட்டிக்கொண்டு நிற்பதை அதன் விழிகள் அறிவித்துவிட்டன. இன்னும் அதனிட



மிருந்து Hands Up என்ற குரல் எழவேண்டியது மட்டும்தான் பாக்கி. அதற்குள் அவன் தனது தற்பாதுகாப்புக்கான தந்திரோபாய பின்னடிப்புகளைச் செய்யலாம்.

என்றாலும் அவனுக்குப் பயம் எழவில்லை.

இது ஒரு பெரும் சவாலாகவே பட்டது. ஏனென்றால் இந்த அனுபவம் அவனுக்குப் புதிதல்ல. அத்தோடு அவனது எதிரியும் புதியவரல்ல. அவனுக்குப் பழக்கப்பட்ட எதிரி. அதேபோல் இது எதிர்பாராத எதிர்கொள்ளல் ஆயினும், இதுவும் முன்னர் நிகழ்ந்த ஆயிரம் எதிர்பாராத நிகழ்வுகள் போல், பழக்கப்பட்ட ஒரு எதிர்பாராத நிகழ்வு. அவன் உஷாரானான்.

அவன் அதைத் தாக்குமுன் அது அவனை நோக்கி வைத்திருக்கும் குறியிலிருந்து தப்பவேண்டும். அதன் குறியிலிருந்து தப்புவதற்கு அவனது நிலைதளர்பாத மனோதிடம் தேவை. அதன் பின்னர்

தான் அதைத் தாக்குவதற்குரிய நிலையைத் தீர்மானிக்கலாம். ஆரம்பத்தில் மனோதிடம் ஏராளமாக இருப்பதுபோலவே படும். அதை எதிர்பாராது சந்தித்தால்கூட சமாளித்துவிடலாம் என்கிற பலத்த நம்பிக்கை எப்போதுமே இருக்கும். ஆனால், அதை இப்படி திடீர் என சந்திக்கும் ஒவ்வொரு சமயமும் அவனது அந்த நம்பிக்கை சொல்லாமல் கொள்ளாமல் காலை வாரிவிடுவது அவனது அனுபவங்களில் ஒன்று. காரணம், அந்தப் பார்வையே அதன் ஆயுதங்களில் பலமான ஒன்று. பாய்ந்து அது எதனையும் கீறிக் கிழித்து குதறுவதற்கு முதல் அதன் பார்வையாலேயே செயலிழக்கச் செய்துவிடும்! அத்தகைய ஒரு மனோவசிய சத்தி அந்தப் பார்வைக்கு திட்டிப் பாய்பின் விடம் என்பார்களே, அது மாதிரி அதை எதிர்கொண்டவுடனேயே தலைக்கு விஷம் ஏறுவதுபோல் கிறுகிறுவென தலை சுழல ஆரம்பித்

துவிடும்! அதன்பின் அதற்கு தாக்குதல் இலகு.

இதில் அவனுக்கு நிரம்ப அனுபவம். அவன் அதன் பார்வையை எதிர் கொள்ளும் ஒவ்வொரு சமயமும் அதற்கு எதிராக தன்னை சுயமனோவசியம் செய்துகொள்ளுவான். அது அவனுக்கொரு சவால்! ஒரு பலப்பீர்டீசை! வேண்டுமென்றே அதன் பார்வையை எதிர் கொண்டு தன்னைச் சுயமனோவசியம் படுத்திக் கொள்ளுவான்.

அவனையும் அதற்கு நன்றாகத் தெரியும்.

அவன் கொஞ்சம் கஷ்டமான பேர் வழி என்று அதற்குத் தெரியும்.

மேலும், அவனது வேட்டையாடல் முறை மற்றவர்களில் இருந்து வித்தியாசமானது என்றும் அது அறியும். அவனது பொறியில் பலதடவை சிக்கி தோலுரிபடு முன் தப்பித்தோடியிருக்கிறது. அதே போல் அவனும் வேட்டையாடத் தொடங்கிய நாளிலிருந்து அதனிடம் சிக்கி குற்று யிருக்கும் குறை உயிருமாய் தப்பிப்பிழைத்த நாட்களும் உண்டு.

அவன் தனது பால் பண்ணையைச் சுற்றி கட்டை நாட்டி முள்ளுக்கம்பி வேலி அறைந்திருந்தான். காட்டுப் பிரதேசமான தால் விலங்குகளின் தாக்குதலை எதிர் பார்த்தே அவன் அப்படி கட்டுக்கோப்பாக வேலி போட்டிருந்தான். எனினும், கறவைகளின் மொச்சையில் மோப்பங் கொண்டு அவற்றைத் தாக்க விலங்குகள் வருவதுண்டு. ஒநாய், கரடி, சிறுத்தை, இன்னும் சிலவற்றுக்குப் பின்னால் நரிகளின் பரிவாரம் தொடர்வதும் உண்டு, அவைகள் விட்ட எச்சங்களை சுவை பார்க்க.

அவனது மிகுந்த பாதுகாப்பு அடைப்புக்களையும் மீறிக்கொண்டு இது ஒருநாள் அவனது பண்ணையைத் தாக்கிற்று. இனிமேல் எந்தவித விலங்குகளின் தாக்குதலும் நடைபெறாது என்று அவன் திடமாக நினைத்தபோதுதான் அது தாக்கிற்று. அந்தத் தாக்குதல் அவனை வெகுவாகப் பாதித்தது. அது அவனையே மொட்டையடித்து சாணிதப்பி சந்தியில் நிறுத்தியதுபோல் அவனுக்குப் பட்டது. அவ்வளவு அடைப்புக்களையும் மீறி அவன் சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அதன் தாக்குதல்!

காவல் போட்டதையும் மீறி, ஓர் உடைப்பு நிகழ்ந்த பின்னர், அதில் அது ஒரு சுவை கண்டது. தொடர்ந்து இடைக்கிடை அதன் தாக்குதல். அவனுக்கு தன்மேலேயே ஆத்திரம் பீறிடுகிறது. அதன் ஒவ்வொரு தாக்குதலோடும் அவனது இயலாமையும் வலுவின்மையும் நிர்வாணமாகக் கப்படுவதுபோல்....

அது எப்படிப் பதுங்கிப் பதுங்கி வருகிறது!

அது பதுங்கும்போது சிறுத்தை மாதிரித்தான் இருக்கிறது. ஆனால், அது எப்

போதுமே சிறுத்தையாக இருந்துவிட்டால் விட்டது தொல்லை, அதை வேட்டையாடுவது சலபம். சிறுத்தைக்குரிய தடங்களிலேயே வைத்துத் தீர்த்துவிடலாம். இதுவோ எல்லா விலங்குகளின் தந்திரங்களையும் நேரத்திற்கேற்ப, சூழலுக்கேற்ப தனதாக்கிக் கொள்கிறது; ஆயுதமாகப் பாவிக்கிறது; அதுதான் எல்லா முட்டுக்கட்டைகளுக்கும் முக்கிய காரணம்.

ஒருமுறை அதை அவன் துரத்திக் கொண்டு போனபோது, அது பார்த்திருக்கக்கூடியதாக ஒரு புதருக்குள் மறைந்தது. அவன் உடனே சிறிதும் தாமதியாது, வெகு பிரயத்தனப்பட்டு, அடிக்குமேல் அடி வைத்து, நழுவி நழுவிச் சென்று அந்தப் புதரை நோக்கிக் குறிவைத்தபோது, திடீரென அது நரிபோல் இன்னொரு புதர் வழியே வெளிவந்து கூக்காட்டி அவனைக் கேலி செய்தது! இன்னொருமுறை, அதைமிக லாவகமாக வளைத்து, உச்சந்தலையில் ஒரே போடாகப் போடலா மென்று ஆயத்தமானபோது, திடீரென அது அவன் வளர்ப்பு நாய் போல் வாலைக்குழைத்து அவன் கால்களை நக்க வரும் தோரணையில் நின்றபோது, அப்பாடா, விட்டது தொல்லை! ஒருபடியாக ஆளை அமத்திவிட்டேன்' என்று அவன் பெருமூச்சு விட்டு ஓய்வதற்குள், அது ஒரு கழிப்பு கழித்து, அடுப்பில் காய்ச்சப்பட்ட

பிய்த்தெடுத்த கேள்விகள்.

அது மிருகந்தான் என்பதை பின்னர் அறிந்தான்.

அத்தோடு அது மிருகங்களில் சிறுத்தை என்பதையும் அறிந்தான்.

அதுமட்டுமல்ல, அது எத்தனையோ பண்ணைகளைத் தாக்கி அனுபவப்பட்டது; கள்ளப்பட்டது.

அதனால் அது தன் காரியத்தை சாதித்துக்கொள்ளும் முயற்சியில் பலவிதமான தந்திரங்களையும் பலவற்றின் தந்திரங்களையும் சூழலுக்கேற்ப தனதாக்கிக்கொள்ளும் திறமை மிக்கது. இதை, அவன் அதை வேட்டையாடத் தொடங்கிய நாளிலிருந்து படிப்படியாக புரியத் தொடங்கியிருந்தான். அத்தோடு அதன் தந்திரோபாய நுணுக்கங்களில் சுவையும் கண்டிருந்தான். அதனால் அதற்கெதிராக ஆயுதம் தூக்கும் ஒவ்வொரு சமயமும் அவனுக்குள் ஓர் கிளர்ச்சி.

அவன் இதற்கு அனுபவப்பட்டாத ஆரம்பகாலத்தில், அதன் தாக்குதல்களைத் தாங்கமுடியாதபோது, எல்லாரும் செய்வதுபோலவே, ஓர் உயர்ந்த மரத்தின்மேல் கொட்டில் ஒன்று அமைத்து, இரவும் பகலும் அதற்குள் இருந்து காவல் புரிந்தான். அதனை முறியடிப்பதற்காக தவம் கிடந்தான். அது ஆயுதம் சகிதமாக அவன் இருக்கும் காவல் தலத்தைக் கண்டிருக்கவேண்



அவனை ஏதோ முன்னால் கனமாக அழுத்துவது போன்ற உணர்வு அடிக்கடி எழுந்ததும் நிமிர்ந்தான்.

அவ்வளவுதான் அந்தக் கண்கள்! ஒரு பத்து யார் தூரத்துக்கப்பால் ஆழமான புதர் மறைவில் அவனையே குறி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தன!

டுக்கொண்டிருந்த பால் சட்டியைக் கவிழ்த்து நக்கிவிட்டு ஓடிற்று! நள்ளிரவில் அது திடீரெனத் தாக்கும்போது கரடி போல் அது தன் குரூர நகங்களைக் காட்டத் தவறாது. எதிர்பாராத விதமாக, இப்படிப் புதர் மறைவில், நேருக்குநேர் சந்தித்துக்கொள்ளும்போது, அது அந்தத் திட்டிப் பாம்புபோல் தன் பார்வையாலேயே யாரையும் செயலிழக்க வைத்துவிடும்!

இது என்ன மிருகமா? அல்லது வேறே தாவதா?

இதை வேட்டையாடுவதற்குரிய வழி முறைகள் என்ன?

இவைதான் இதனோடு அவன் போராடிய ஆரம்பகாலத்தில் அவனைப்

டும். உயர ஒரு மரத்தின்மேல் கொட்டில் அமைத்து, தன்னைக் கொல்லுதற்காக அவன் தவம் கிடப்பதை கண்டதாலோ என்னவோ, அதன் தலைகாட்டல் அவன் பண்ணைப்பக்கம் நிகழவில்லை. இது அவனுக்கு ஒரு தைரியத்தையும் சந்தோஷத்தையும் அளித்தது. இனி ஆள் தலை காட்டமாட்டார். அவன் தனக்குள் நம்பிக்கை கொண்டான். ஆனால், அவனுக்குள் அந்த நம்பிக்கை பலமாக இறுகிக் கொண்டு வந்தபோது, ஒரு நாள் நள்ளிரவு திடீரென பற்றைகளின் பக்கமிருந்து 'சரேலெ' என்று ஒரு சத்தம். அவன் திடுக்கிட்டு விழித்து துவக்கைத் தூக்குவதற்குள் அது அவன் மரக்கொட்டில்லை நோக்கி

பாய்ந்து எழுவது அவனது மங்கிய கொட்டில் விளக்கொளியில் ஆடியது. ஆனால், அடுத்த விநாடி அதன் பாய்ச்சல் அவனிருந்த கொட்டிலை எட்டமுடியாது சிறிதளவு வழுவிப்போக, அது அந்தரித்து மீண்டும் 'தொபீர்' என்று நிலத்தில் விழுந்து, அதன் அந்த விழுக்காட்டு ஒசையே அதைப் பயமுறுத்த அது காட்டுள் பாய்ந்து மறைந்தது.

எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் நடந்தேறின.

இத்தனைக்கும் அவன் வாய் அவனை அறியாது தேவாரம் பாடி, கைகள் ஆகாயத்தை நோக்கி சப்தவெடி எழுப்பி அவனை அவனாக தெளிவித்துக் கொண்டிருந்தன.

மீண்டும் ஓர் நாளிரவு இப்படி நிகழ்ந்தது. இம்முறை கொட்டிலை நோக்கிய அதன் பாய்ச்சல் தவறியபோது அவன் தயாராய் இருந்து அதற்குக் குறி வைத்தான். ஆனால், அது தப்பிவிட்டது.

அதன் பின்னர் அது அவன் மரக் கொட்டில் பக்கமோ அவனது பண்ணைப் பக்கமோ தலைகாட்டவே இல்லை.

இந்த நிலை ஆரம்பத்தில் அவனுக்கு சந்தோசத்தை அளித்தாலும் பின்னர் போகப்போக அவனுக்கு அது சந்தோச மின்மையையும் ஒரு தரக்குறைவையும் தருவதுபோலவே பட்டது.

அது ஏன் தலைமறைவாயிற்று?

உண்மையில் அது தன் தோல்வியால்

இந்தக் குசுகுசுப்பு அவன் மனதை அதிகம் தொல்லைப்படுத்தத் தொடங்குவதுபோல் பட்டதும் அவன் தனது மரக் கொட்டில் காவல் தலத்தை மூடிவிட்டு கீழே இறங்கி ஊடாட வெளிக்கிட்டான்.

பல நாட்கள் ஒன்றுமே நடக்கவில்லை.

அப்போது அது போய்விட்டது? இனி அது வரமாட்டாது?

அவனைத் தொந்தரவு செய்த அந்தக் 'குசுகுசு'ப்பெல்லாம் வெறும் மனப்பிராந்தி?

அப்படியானால் அவனளவில் அதை ஜெயித்துவிட்டான். இனி 'தம்பிப்பிள்ளை' தலைகாட்ட மாட்டார்.

அவனது நம்பிக்கை உறுதிகொண்டது.

ஆனால், எதில் அவன் உறுதியாக நம்புகிறானோ அதில் ஒட்டை விழுவது போல் அதற்கு எதிராக ஒன்று நிகழும். அந்த ஒட்டையில்தான் கணவைத்துப் பார்த்தால் உலக இயக்கமே தெரிவது போல எல்லாவற்றையுமே நிறைவாகச் செய்துவிட்டோம்; எல்லாம் மங்களமாகவே முடிந்துவிட்டது என்று நிம்மதியாக மனம் சாயும்போதுதான் எங்காவது ஒரு குறை அல்லது ஓர் அமங்கல நிகழ்வு தருத் திக்கொண்டு வெளிவரும். அது எமக்கு அப்போது ஒரு குறையாக அல்லது அமங்கலமாகத் தெரிந்தாலும் அதுவே அடுத்தகட்ட வளர்ச்சியின் மங்கல கும்பமாக அல்லது மங்கலத் திருப்புமுனையாக

அனுபவம் கொள்கிறான். அத்தோடு அதை வேட்டையாடும் நுணுக்கங்கள் பற்றியும் தேர்ந்துகொள்கிறான்.

அதன்பின்னர் இப்போது அதை நேருக்குநேர் சந்திக்கும் திராணி. முன்னர் மரவீடு கட்டிக்கொண்டு அதை வேட்டையாடத் தவங்கிடந்த காலம் அவனுக்கு ஒரு குழந்தைப்பிள்ளைத் தனமாகவே பட்டது. இன்றைய நிலையில் நிலத்தில் இறங்காமல் ஒதுங்கியபடி உயர இருந்துகொண்டு அதை வேட்டையாட நினைத்தது ஆண்மையாகவோ அல்லது மனித வாழ்க்கையாகவோ அவனுக்குப் படவில்லை. அந்த மிருகத்தை அது பதுங்கிப் பதுங்கிப் பாயும் மண்ணிலேயே, அதன் களத்திலேயே சந்திக்கவேண்டும். அவனை சதா நச்சரித்துக்கொண்டிருந்த அந்த குசுகுசுப்பில் அர்த்தம் இருப்பதையே இப்போ அவன் கண்டான். அந்தக் குசுகுசுப்பு அவனை மனிதனாக்கும் மங்கல அழைப்பாகவே இப்போ பட்டது. அடுத்தடுத்து அதன் தாக்குதலுக்கு இலக்கான பின்னரே அவனுக்கு சித்தித்தது. இது அப்போது அவனது மரவீட்டுக் காவல் அனுபவத்தோடு ஒப்பிடுகையில் தோல்வியாகவும் துக்கமாகவும் தோற்றினாலும் அது என் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனை மட்டுமல்ல, ஒரு முற்போக்கான பெரும் பாய்ச்சல் என்றுதான் இப்போது நான் எடுத்துக் கொள்கிறேன்.

இதன்பின் இதன் வேட்டையில் எனக்கு சுவை பிறக்கிறது.

அதைச் சந்திப்பதில் ஒரு திகில் நிறைந்த பெரும் ஆவல்.

அதை அதன் களத்திலேயே சந்திக்கும் வைராக்கியம், வீரம், அதற்கான நுணுக்கங்களில் தேர்வு.

என்றாலும் அவனுக்கு அதனை பூரணமாக அடக்கி வெற்றிகொள்ள முடியவில்லைத்தான். அது தனது தந்திரங்களில் மிகுந்த நெகிழ்வும், நுட்பமும் கொண்டதாகையால் அவன் அடிக்கடி அதற்கு களப்பலி கொடுத்துக்கொண்டுதான் இருந்தான். ஆனால், முன்னரைப் போலல்ல. சாதாரண சில்லறை இழப்பு களே. அந்த ரீதியில் அவனது இன்றைய நிலை வெற்றியை அண்மித்த நிலையே என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு பெருமைப்படலாம். ஆயினும் எதிலும் அவன் அறுதியிட்டுக் கூறமுடியாத நிலை. இந்த நிலை மேலும் தொடரும் என்று அவன் கூறமாட்டான். அந்தளவு இந்த வேட்டையாலில் அவன் குடிகண்ட அனுபவசாலி.

இதோ இப்போ அதன் கண்கள் அவனையே பார்த்துக்கொண்டிருக்கின்றன. இது ஓர் எதிர்பாராத சந்திப்பு. ஆனால், இதையே அவன் சதா எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால் இந்த எதிர்பாராத சந்திப்பில் அது ஒரு நிமிஷம் அவனை முந்திக்கொண்டு விட்டது. அத

இனி ஆள் தலை காட்டமாட்டார். அவன் தனக்குள் நம்பிக்கை கொண்டான். ஆனால், அவனுக்குள் அந்த நம்பிக்கை பலமாக இறுகிக் கொண்டு வந்தபோது, ஒரு நாள் நள்ளிரவு திடீரென பற்றைகளின் பக்கமிருந்து 'சரேலெ' என்று ஒரு சத்தம்.



குடுபட்டு பின்வாங்கிற்றா அல்லது உயரத்தே மரத்தில் கொட்டில் போட்டிருக்கும் இவன் தன் தாக்குதலுக்கு தகுதியற்றவன் என்ற புறக்கணிப்பா?

அவனுக்கு ஏனோ பின்னதே அதன் வராமைக்கு காரணமாகப் பட்டது. என்னைத் தோற்கடிக்க விரும்பினால் என்னை என் களத்திலேயே சந்திக்கவும். அங்கே மேலேயுள்ள மரத்திலல்ல. இறங்கி வா, இந்த நிலத்தில் போட்டி போடுவோம் என்று அது அவன் பின்னால் வந்து அடிக்கடி குசுகுசுப்பதுபோல் பட்டது.

அமையப்போவதை பலர் அறிவதில்லை. அவனும் அதை அப்போது அறியவில்லைத்தான்.

அது போய்விட்டது என்று அவன் உறுதியாக நம்பத் தொடங்கியபோதுதான் அது திரும்பி வந்து அவன் பண்ணையை மிக மோசமாகத் தாக்கிற்று. கனகால இடைவெளியின்பின் நேர்ந்த தாக்குதலாதலால் வட்டியும் குட்டியுமாக சேர்த்து வைத்துத் தாக்கிற்று. அடுத்தடுத்துத் தாக்கிற்று. ஆனால் இந்தத் தாக்குதலின் போதுதான் அவன் அதுபற்றி, அதன் தந்திரங்கள்பற்றி அறிந்துகொள்கிறான்;

னால் அது அதற்குரிய தயார் நிலையில்! எந்தக் கணத்திலும் அது அவன்மேல் பாயலாம். முந்திய ஆளாக அவன் இருந்திருந்தால் அது இப்போ அவனில் பாய்ந்து அவனைக் குதறி அவன் பால்பண்ணையைச் சூறையாடியிருக்கும். அது தன் சிறுத்தைக் குணத்தை உடனே காட்டியிருக்கும்! ஆனால் அவன் இப்போ அதனால் இலகுவாக மடக்கப்பட்டக்கூடியவனல்லன் என்பதை அது அறியும். அது இப்போ புதுத் தந்திரோபாயங்களை நேரத்துக்கு நேரம் மாற்றிக் கொள்வதால் அதன் நுணுக்க அசைவுகளையும், அதன் விழிசளையும் தவறவிடாது பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

அதன் விழிகளிலிருந்து எழும் ஆக்கிரமிப்புச் சக்திக்கு எதிராக அவனிடமிருந்து இன்னோர் மாற்று Psychic Bombardment! தொடர்ந்து அவன் எதிர்மனோ தாக்குதல். அது அதற்குப் புரிந்திருக்க வேண்டும். திடீரென அதன் பார்வை அவனைவிட்டு விலகி மறைந்தது. அது எங்கே போய்விட்டது? பாய்வதற்காகப் பின்வாங்குகிறதா? அல்லது உண்மையாகவே என் எதிர்மனோ தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் அது ஒளிந்துகொண்டதா? எதுவும் அதைப்பற்றி நிச்சயமாகச் சொல்லமுடியாது. எந்த பழுத்த வேட்டைக்காரனாலும் அதுபற்றி ஆரூடம் கூறமுடியாது.

அவன் அதன் பார்வை வந்த திக்கையே பார்த்துக்கொண்டிருந்தான். இவ்வேளைகளில்தான் அவன் இன்னும் உஷாராக இருக்கவேண்டும்.


ஆபத்து எப்போதும் வரலாம். மறைந்த அதன் தடங்கள் எங்கே என்று இலகுவாகத் தெரியாதவேளை. மறைந்த எதிரி எங்கே இருக்கிறான், என்ன செய்யக் கூடும் என்று யூகிக்கமுடியாத கஷ்டமான நிலை இது. ஆகவே இந்நேரங்களில் இரட்டித்த விழிப்புத் தேவை.

அவன் வெகு உற்சாகமாகவும் உன்னிப்பாகவும் வெகுநேரம் காத்திருந்தான். மறைந்த அதன் தலைக்கறும்பே அங்கு இல்லை. திரும்பி வருவதற்கான எந்தச் சின்ன அறிகுறியும் அங்கு தென்படவில்லை. உண்மையாகவே ஆள் தன் தாக்குதலை ஒத்திப்போட்டுவிட்டு ஒய்வுக்குப்

போய்விட்டார்போலும். அப்போ அவனும் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்; கொஞ்சம் சகஜ நிலைக்குத் திரும்பலாம். அவனுக்குள் ஒரு சந்தோசம் ஊறுவது போல் தெரிந்தது.

தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு அவன் அறைக்குள் வந்திருந்தான்.

உள்ளே திடுதிப்பென பாய்ந்துவந்து அது, நேராக அவனில் பாய்ந்தது. அவளது



அது எங்கே போய்விட்டது? பாய்வதற்காகப் பின்வாங்குகிறதா? அல்லது உண்மையாகவே என் எதிர்மனோ தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் அது ஒளிந்துகொண்டதா? எதுவும் அதைப்பற்றி நிச்சயமாகச் சொல்லமுடியாது. எந்த பழுத்த வேட்டைக்காரனாலும் அதுபற்றி ஆரூடம் கூறமுடியாது.

அப்படியானால் மீண்டும் அவனுக்கே வெற்றி, அப்படியா?

அவன் வழமையான பெருமித ஊட்டத்தோடு சகஜநிலையில் இயங்கத் தொடங்கினான்.

இப்போ அவளது வேட்டையாடல் பற்றிய பிரச்சனையே அவன் பிரக்கையில் இருந்து கழன்றுபோயிருந்தது.

அப்போதுதான் திடீரென அவன் பண்ணைப்பக்கம் 'சரேலென் ஏதோ ஒரு சத்தம். தொடர்ந்து கறவைகளின் கமறலும் குதி அதிர்வுகளும்.

அவன் நிலை தடுமாறினான்.

இந்நேரங்களில் நிலை தடுமாறுவது ஆபத்தாக முடியும். அவன் நிலைதடுமாறிக் கொண்டே, மெல்ல எழுந்து, 'பட பட' வென இடிக்கும் இதயத்தோடு கதவை மெதுவாகத் திறந்தானோ இல்லையோ சரேலென் அது சற்றும் எதிர்பாராத விதத்தில் அவன் அறைக்குள் பாய்ந்துவந்தது.

அவன் பயந்துபோய் திறந்த கதவின் பின்னால் ஒளிந்துகொண்டான். அவன் இதயம் படபடவென வேகமாக இடித்துக் கொள்வது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. அப்போதுதான் அவன் மனைவி

ஆடை, அலங்காரம் அனைத்தும் சிதைக்கப்பட்டு அவன் நிர்வாணமாக்கப்பட்டான். ஓர் உன்மத்தம் கொண்ட உக்கிரமான தாக்குதல்! கதவின் பின்னால் மறைந்துநின்ற அவன், அந்த உன்மத்தவிரிவின் அகோரத்தில் இல்பொருள் ஆனான்.

ஒரு மணித்தியாலத்தின் பின் அது கறவைகளின் பால்மொச்சை வீச அங்கிருந்து அகன்றபோது, ஆடைகள் கலைந்த நிலையில், கண்களை மூடியவளாய் கட்டிலில் கிடந்த அவன் மனைவி, சிறிது அசைந்து அவனை ஒருமுறை பார்த்துவிட்டு மறுபுறம் திரும்பிப் படுத்தான்.

அவன் கதவிடுக்கிலிருந்து வெளியே வந்து, அது வந்துபோன தடயங்களை வலு கவனமாக ஆய்வு செய்துகொண்டு நின்றபோது, அவன் கண்முன்னே, ராணுவத்தால் சுடப்பட்டுத் தெருக்களில் கிடந்த இணைஞர்கள், கற்பிழந்து கதறிய கன்னியர், சிதறப்பட்டுக் கிடந்த சிக்கக்கள், தீயிடப்பட்டு எரிந்த வீடுகள், சித்திரவதைக்குள்ளான அப்பாவிக்கள் எல்லாம் விரிந்து அது வந்துபோன தடங்களாக மாறின. □

எவ்வளவு தொகையானாலும் ஒரே நாளில் இலங்கை, இந்தியாவுக்கு நீங்கள் பணம் அனுப்பலாம்

AARABEE TRAVELS

AIR & FOREIGN EXCHANGE BUREAU

Ms Amara

189, PRAED STREET, PADDINGTON, LONDON W2 1RH

Tel: 0171-402 4668 Fax: 0171-402 4880

நூல்: மலையகப் பரிசுக் கதைகள்
 தொகுப்பாசிரியர்: மணிமகலை கமலகாந்தன்
 வெளியீடு: கலையொளி முத்தையாபிள்ளை நினைவுக்குழு
 39/21 அல்விஸ் பிளேஸ், தொழும்பு 13
 விலை: இந்திய ரூபா 25.00


LD மலையகம் என்றதும் கைவிடப்பட்ட ஒரு சமூகத்தின் அவல வாழ்வும், நிரந்தர சோகமும் தான் எழுகின்றன. காலத்துக்குக் காலம் ஏற்படும் அரசியல் மாற்றங்களினால் மேலும் மேலும் அவல நிலைக்குத் தள்ளப்பட்ட சமூகம் இருக்குமாயின் அது மலையக சமூகம் தான்.

நூற்று அறுபது வருடங்களுக்கு முன் எவரெவரோ கொள்ளை கொள்ளையாகப் பணத்தைச் சுருட்டுவதற்காக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டதிலிருந்து இன்றுவரை நீளும் இவர்கள் வரலாறு ஏற்படுத்திய சோகங்களைவிட, இவர்களது நொறுங்குண்ட உணர்வுகளை, நிறைவேறாத ஆசைகளை, நிறைவேறிய சின்னச் சின்ன சந்தோஷங்களைத் தாங்கிய இலக்கியப் படைப்புகள் தந்த பாதிப்புகள், மனக் கசிவுகள் மிக அதிகம். வரலாற்றுக்குறிப்புகள் எழுப்பமுடியாத உணர்வுகளை வரலாறின் அநுபவங்களினூடாக வெளிப்படுத்தும் தன்மையை கலை இலக்கியங்கள் இயல்பாகக் கொண்டிருக்கின்றன என்பதுதான் அதற்கான காரணமாகும்.

'மலையகப் பரிசுக் கதைகள்' முன்வைக்கும் வாழ்க்கை அநுபவங்கள்: தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவந்த மலையக இயற்கையின் சீற்றத்தால் சிதைந்தாலும் அதைத் திருத்தும் உரிமை அவர்களுக்கு இல்லாத நிலை, சொந்த மண் அந்நியமாகிய நிலையின் தம் முன்னோரின் தாயகியுமியைத் தம் தாயகமாக நினைத்து இந்தியா செல்லத் தீர்மானித்தல், தோட்டங்களை கிராம வாசிகளுக்குப் பிரித்துக் கொடுக்கும் அரசின் வஞ்சகத் திட்டத்தினால் உறவுகள் அறுந்து வேறு தோட்டங்களுக்குக் குடிபெயர்தலும், அங்கும் ஏற்றுக்கொள்ளப்படாமல் அநாதரவாகக் கைவிடப்படல், தோட்டங்களைப் பிரித்துக் கொடுப்பதை ஒன்றுக்கூடி எதிர்ப்பதும் எதிர்கொள்ளும் மரணங்களும், முறையான பிறப்புப் பதிவு இல்லாததனால் ஆட்குறைப்பு நிர்ப்பந்தத்துக்கு பலியாதல், அம்புலன்ஸ் வேறு தேவைகளுக்காகப் பாவிக்கப்படுவதனால் ஏற்படும் மரணங்கள். பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் துணியை விற்றுக் குடிக்கும் பெற்றோர், கொடுத்த வாக்கைக் காப்பாற்றச் சிறைசெல்லும் அப்பாவி, பசியின் கொடுமையால் வேலைநிறுத்தத்தைக் கைவிடும் நிலை, கூட்டிக் கொடுக்கும்

கங்காணி, தொழிற்சங்க வாதிகளின் ஏமாற்றல் - இவ்வாறு சிறுசிறு யன்னல் வெளிகளின் ஊடாக ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்தமான வாழ்வை, துயரங்களைப் பதிவுசெய்துள்ளனர்.

கோகிலம் சுப்பையா, சி. வி. வேலுப்பிள்ளை, என். எஸ். எம். இராமையா, தெளிவத்தை ஜோசப் இன்னும் பலர் காட்டிய மலையக வாழ்வு முறைக்கும் இத்தொகுப்பு முன்வைக்கும் வாழ்வு முறைக்கும்



கும் சில அரசியல் மாற்ற வெளிப்பாடுகளைத் தவிர அடிப்படையில் மலையக மக்கள் வாழ்வில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை என்பதைத்தான் நிரூபிக்கின்றன. அத்துடன், உழைப்பு தற்கும் சாவதற்குமே பிறந்தவர்கள்; ஏனென்று கேட்க நாங்கள் யார்' என்ற நிலையிலிருந்து ஏனென்று கேட்பதற்கும் அதற்காகச் சாவதற்கும் தயாராகியுள்ளனர்.

இத் தொகுப்பில் அநேகர் படைப்புகளத்துக்குப் புதியவர்கள். புறச் சூழல்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை அநுபவ இலக்கியவாதிகள் பதிவுசெய்கையில், புறநிலைத் தாக்கங்களுடன் அவர்கள் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்தும் பாதிப்புகளை புதியவர்களில் பலர் பதிவு செய்துள்ளனர். இது ஒட்டுமொத்தமான போக்கு அல்ல. இத் தொகுப்பு வெளிப்படுத்தும் ஒரு போக்குத்தான்.

மலையக மக்களின் வாழ்வு நிலைகளை இயற்கையின் குறியீட்டுடன் உவமிக்கும் போக்கு பொதுவாகவே காணப்படுகின்றது.

மூன்று தலைமுறைச் சோகங்களைத் தாங்கிக்கொண்டு மழை, வெள்ளம்,

காற்று ஆகிய இயற்கையின் சீற்றங்களைத் தாங்கிக்கொண்டும் கல்வீச்சு, குறையாடல் ஆகிய இனவெறிச் சூறையாடல்களால் புண்பட்டும் நிலைகுலைந்து போன தோட்டத்து மலையகர்களின் தகரங்கள் தம் ஆற்றாமையைச் சொல்லி அழ, சுவர்கள் கரைந்து காரை பெயர்ந்து இடிந்துவிழுத் துடிக்கின்றன.

ஒரு காலத்தில் இங்கு வந்து பார்த்தால் எவனோ ஒருவன் இவனது சூழி மேட்டில் வீடு கட்டியிருப்பான். நெடுஞ்சாலை அமைந்திருக்கும். நாங்கள் வாழ்ந்த தடயங்கள் காணாமல் போயிருக்கும்.

'என் கொடுக்கல் வாங்கல்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.'

இந்தத் தியறி சொல்கிறது முழு உலகமும் நமக்குத்தான் சொந்தமென்று. இடுகாடு சொல்கிறது புல் முனைக்கும் வரை ஆறடிதான் சொந்தமென்று.

சில கதைகளில் வாழ்வின் நிலைகள் ஏற்படுத்தும் முடிவுகள் பலருக்கு திருப்தி அளிக்காது போகலாம். 'பசியில் வரும் வேலைநிறுத்தத்தின் முடிவை இலக்கியத்தில் தீர்வு மூலம் நடைமுறைப் பிரச்சனைகளுக்கும் ஆறுதல் கொள்வோர் மனித குலத்துக்கு நம்பிக்கையான ஒரு தீர்வை இவை கொண்டிருக்கவில்லை எனக் கருதலாம். சேமிப்பு எதுவுமற்ற அன்றாடங்காய்ச்சிகள் உயிர்வாழ ஆதாரமின்றி எத்தனை நாள் போராடுவது? வறுமை வரக்கூடியங்களைக் குலைத்த நிலையில் போராட்டத்தைக் கைவிடுதலைத் தவிர, அவர்களால் செய்யக்கூடிய காரியம் எது? அது அநியாயமானது, கொடுங்கோன்மையானது என நாமுணர்ந்தாலும் அதுதான் யதார்த்தமானது. இதற்கு எதிர்மாறாக 'சுப்பல் எப்பங்க' கதையின் வீரையாவன் செயல்களினால் பாதிப்புற்று இந்தியா செல்லும் முடிவோடு இருந்தவர்கள் மனதில் இதுதான் எம் தாயகம் என்ற உணர்வை உண்டியுயிரின் பொய்யான குற்றச்சாட்டில் சிறை சென்றதும் இந்தியா செல்லத் தீர்மானிக்கிறார். இந்தியா திரும்பிச் செல்லும் முடிவு பிழையானது எனக் கூறவில்லை. ஆனால், அத் தீர்மானத்துக்கு வருவதற்குரிய காரணங்கள் வலுவாகச் சொல்லப்படவில்லை என்பதுதான்.

தரம் என்ற அவதானிப்பில் பல சிறுகதைகள் சாதாரணமானவை. குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக இருப்பது அல் அஸுமத்தின் 'விரக்தி' தான். மாத்தளை வடிவேலனின் 'தலைக்கொரு கூரை', புவியூர் சு. சதாசிவத்தின் 'சந்தனக் கட்டை' நல்ல கதைகள் தான். ஆயினும், அல் அஸுமத் இத் தொகுப்பில் தனியாகவே விலகி நிற்கிறார். பதினைந்து வருடங்களின் பின், தான் பிறந்து, வளர்ந்த பூமிக்குத் திரும்பும் ஒருவனின் மன உணர்வுகள், இளம் பருவ நினைவுகள், மாற்றங்கள் எள்ளல் தொனியில் மிக நேர்த்தியாகச் சொல்லப்பட்டுள்ளன. இவர் கையாளும் படிமங்கள் ஆழ

மான அர்த்தங்கள் கொண்டவை. இக்கதையே தனியான ஒரு விமர்சனத்தைக் கோரி நிற்கிறது.

படைப்புகளின் தர மதிப்பீட்டில் பழையவர்கள், புதியவர்கள் என்ற பிரிப்பு மறை எதுவுமில்லையாயினும், நம்பிக்கை அளிக்கக்கூடிய சமிக்ஞை அலைகளைப் பல புதியவர்கள்கொண்டுள்ளனர். மெய் யன் நடராஜன், நளாயினி கப்பையா, பா. ரஞ்சனி ஆகியோர் அந்த புனைவுகள், பூச்சுகள் அற்று, வாழ்க்கையை அதன் இயல்பான தளத்தில் நோக்கியுள்ளனர்.

கொல்லையின் பின்பக்கம் தோண்டிப் பார்க்கையில் காதுறுந்த செருப்பு, வெற்றுப் பவுடர் சண்டு, பூரான், பூச்சி நெளிந்த கும்பா, பிளாஸ்டிக் பை, அப்பா ஆறு வருஷத்துக்கு முன் தொலைத்த தங்க மோதிரம் எல்லாமே அகப்படுகிற மாதி ரித்தான் இதுவும். இத் தொகுப்பில் எங்கோ ஒரு மோதிரம் இருக்கிறது. எங்கள் நம்பிக்கை வீண் போகாது என்று நம்புகிறோம். மோதிரமே அகப்படாது போனாலும் நெளிந்துபோன பித்தளைக் கும்பாவையாவது சரிப்படுத்திப் பாவித்துக் கொள்ளக் கூடுமானால் போதும் என்று நிறைவடைகிறோம் என எச். எச். விக்கிரமசிங்க குறிப்பிடுகிறார். அந்த அளவுக்கு ஆயாசப்படவேண்டியதில்லை என இத் தொகுப்பு பதில் கூறும். இத் தொகுப்பு தவிர்ந்த பொதுத் தளத்தில் மலையக இலக்கியம் ஏனைய பிரதேச இலக்கியங்களிலிருந்து என்றும் பின்பக்கியிருந்த தில்லை.

— மு. புஷ்பராஜன்

நூல்: கவிதை
இளங் கவிஞர்கள் எழுதின
இந்தியா டூடே
ஆசிரியர்: அயேகாசா
புலம்பெயர்ந்தோர் விதி
குந்தகர்
யாழ்ப்பாணம்
விலை: இலங்கை ரூபா.

தேன்மொழி, நோக்கு, கவிஞன், அக்கனி போன்ற ஈழத்துக் கவிதை இதழ்களின் வரிசையில் கவிதை இதழ் இளங் கவிஞர்களின் பயில்களமாக இருப்பது வரவேற்கத்தக்கதே. 'கவிதை' (தை - 1995) இதழில் பதினாறு கவிதைகளும், இரண்டு மொழி பெயர்ப்புக் கவிதைகளும், கல்வயல் வே. குமாரசாமி, சோ. பத்மநாதன் ஆகியோரின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. பாதாளம், வேதாளம் என்று எதுகைக்கு வார்த்தை தேடி ல்லுக்கட்டும் ஜெ. கி. ஜெயசீலன், வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமார்னை ஆதர்சமாகக் கருதுவதில் வியப்பில்லை.

இளங் கவிஞர்கள் எழுதுவதால்

எல்லாமே கவிதை ஆகிவிடாது. கவிதைகளின் தரத்தைப் பேணுவதிலும் யேசுராசா கவனஞ் செலுத்துவாரானால் 'கவிதை' இதழ் நிறையவே சாதிக்கும் என்று தோன்றுகிறது.

நூல்: ET DEMAIN
ஆசிரியர்: க. கலாமோகன்

என்பதுகளில் ஈழத்தில் கனன்றெரிந்த இன ஜுவாலையின் வெம்மையில் உலகெங்கும் அகதிகளாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்த துயரச் சூழலின் மத்தியில் இலக்கிய உலகுக்கு லாபகரமான வரவுகளும் நிகழ்ந்துள்ளன. ஐரோப்பிய மொழிகளைப் பயின்று அம் மொழிகளிலேயே தமது இலக்கிய அநுபவங்களைப் பரிவர்த்தனை செய்யும் ஆளுமை இவற்றில் அதி முக்கியமானது.

இதில் நமக்கு முதன்மையாகத் தெரிய வருபவர் கவிஞர் க. கலாமோகன். புகலிடச் சிறுகதைகளில் தனது தனித்துவ ஆற்றலைத் தம் பதித்திருக்கும் கலாமோகன், ET DEMAIN? (நானா?) என்ற தலைப்பில் பிரெஞ்சு மொழியில் வெளியான தனது கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்



கிறார். பிரெஞ்சு மொழிக்கு இத் தொகுப்பு புதிய வளங்களைச் சேர்த்துள்ளது என்று இக் கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் நனசடி ஏயையே தெரிவிக்கிறார்.

பிரெஞ்சு பாடசாலை ஆசிரியர்களது பாடவிதானத்தில் புகலிட வாழ்வைச் சித்தரிக்கும் கவிஞர்களின் தேர்வில் பெர்டொல் பிரெசுந் (Bertolt Brecht) போன்றோர் வரிசையில் கலாமோகனும் தெரிவு செய்யப்பட்டிருப்பது பெருமையே தரும்.

புகலிட வாழ்வில் தமது வாழ்க்கை அநுபவங்களைத் தமிழில் இலக்கியமாக வடிக்கம் முயற்சியையடுத்து, புலம்பெயர்ந்த மண்ணின் மொழியைக் கிரகித்து, அம் மொழியிலிருந்து புகழ் மிகுந்த சிருஷ்டிகளைத் தமிழுக்குக் கொண்டு வருவதையடுத்து, புலம்பெயர்ந்த மண்ணின் மொழியிலேயே கவிதை சிருஷ்டியையும் தமிழ் அகதி ஒருவர் மேற் கொண்டிருக்கும் உன்னதமான வரலாற்று நிகழ்வு இது என பதைக் குறிப்பிடலாம்.

— சுகன்

இந்தியா டூடே
இலக்கிய ஆண்டு 1995

காஞ்சிப் பெரியாரின் ஆசியுரை, தலைத் தீபாவளிக்கு வந்த மாப்பிள்ளை ஒரு மாதமாகியும் ஊர்திரும்பாமல் தங்கி நிற்கும் ஹாஷ்யத்துணுக்குகள், கங்கா ஸ்நானங்கள் சகிதம்



கல்கியும், ஆனந்த விகடனும், கலைமகனும் தீபாவளி மலர்கள் வெளியிட்டதிலிருந்து, 'இந்தியா டூடே' வெளியிட்டிருக்கும் 1995 ஆம் ஆண்டின் இலக்கிய மலரைப் பார்க்கையில் புதிய காலத்தின் பதிவுகள் தெரியவே செய்கின்றன.

திராவிட இலக்கியம், தலித் இலக்கியம் பற்றிய பதிவுகள் இந்த ஆண்டு மலரின் சிறப்புக்கு புது வண்ணம் சேர்க்கின்றன. ஆ.இரா. வெங்கடாசலபதி, ராஜ் கௌதமன் ஆகியோரின் கட்டுரைகள் தனித்துக் கூறப்படவேண்டியவை. பெரியாரின் அரசியல் எழுத்தும், பாரதிதாசனின் கவிதையும் பதிவாகாத திராவிட எழுத்து அடிப்படையிலேயே கோளாறு சார்ந்ததாகிறது. தலித் இலக்கியத்தில் அயோத்தி தாஸ் பண்டிதர், கே. டானியல் போன்றோரின் எழுத்துக்களைச் சேர்த்திருக்க வேண்டும். படைப்புகளுக்கு ஒவியங்கள் தனியழகைச் சேர்த்திருக்கின்றன. ஒவியர்கள் ராமனும், செல்வகுமாரும் தனியே தெரிகிறார்கள்.

இந்த இலக்கிய மலரைத் தயாரிப்பதில் வாஸந்தி மேற்கொண்டிருக்கக்கூடிய பிரயாசை மலரில் பக்கத்துக்கப் பக்கம் பதிவாகியுள்ளது. தமிழில் இப்போது பேணி வைக்கப்படவேண்டிய இதழ்கள், மலர்கள், நூல்கள் கணிசமாகிக்கொருப்பதுபோல் தெரிகிறது. அத்தகைய மலர்களில் இந்தியா டூடே இலக்கிய ஆண்டு மலர் நிச்சயமாக ஒன்று.

— இரா. நிரஞ்சன் குமார்

சொற்சூரங்கம்-7

பரிசுத்தொகை £10.00

விடைகள் கிடைக்கவேண்டிய கடைசித் தேதி: 09.06.95

தொகுப்பு: ஜனா

இடமிருந்து வலம்:

1. இலக்குமி. 'இவன்' தேடி வந்தான்; என் இதயத்தில் குடிபுகுந்தான்... என்பது கண்ணதாசன் பாடல். படம்: இருளும் ஒளியும். (5)
4. கோவிலமைந்த இடம்; கணவன். (2)
6. பரதநாட்டியத்தில் அபிநயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் உருப்படி. (3)
9. கம்சவதம் செய்தவன். (4)
10. இந்தியாவின் தலைநகர். (2)
14. கணவனை இழந்தவன். (4)
16. சிங்கம். (2)
17. உலகம் என்று சொல்லாம். (2)
19. நவமாகத் தோன்றும் ஆறு. (3,2)
22. மார்கழியில் தோன்றும் இது குளிரானது. (2)
23. ஒரு நிமிடத்தில் இவை அறுபது. (5)
24. செய்தித்தாள். (5)
25. தண்ணீர் இதனைத் தீர்க்கும். (3)
26. நிலம். (2)
27. அங்குசத்தைக் கையில் வைத்திருப்பவன். (6)
31. எங்களுடைய; ஒரு மிருதங்கச் சொல். (2)
32. ஆனந்த நடனம். (5)
36. புளியும் சேர்த்து ஆக்கிய சோறு. (5)
39. அதி விஷம்கொண்ட ஒரு பாம்பு. (5)
43. இது காலத்தின் கணிப்பு; உங்கள் அபிமான சஞ்சிகை. (4)
44. சுந்தனுக்கு இத்தனை கரங்கள். (4)

வலமிருந்து இடம்:

8. ஆழி. (3)
12. விபூதிபோல் வைஷ்ணவர்கள் அணிவது. (4)
21. மூலப்பொருள். (2)
35. குன்று; திகைக்க வைக்கும். (2)
42. காமம் இதனைவிட இனியதென்பார் வள்ளுவர். (2)

மேலிருந்து கீழ்:

1. இனிப்பூட்டும் சுவை. (5)
2. என் மன்னன் மயங்கும் பொன்னான மலர். (4)
3. இரண்டு தரம் ஒலித்தால் மாட்டுவண்டி ஓட்டம்; தாண்டு. (2)
5. மாதத்தில் நாளைக் குறிப்பது. (3)
6. பிணமும் வாய் திறக்கும். (3)
7. ஒன்றின். (2)
11. நாட்டை, ஊரை மிகும் நேசத்தோடு அழைப்பது; வீண். (2)
20. மேடையில் பாத்திரமாகிறவன். (4)
21. நாற்காலி. (3)
22. கெட்ட நண்பனுக்கும்போது இவன் எதற்கு? (4)
28. கண்ணையே செவியாகவும் கொண்டது. (3)
30. பூ என்றால் அது இதனையே குறிக்கும். (3)
31. பாபம் செய்தோருக்கான இடம். (4)
32. மண்ணினாலான இசை வாத்தியம். (3)
37. ஆணின் பெயர். (3)
40. இதயத்திலிருந்து இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய். (2)
41. சிரிப்பு, ஆபரணமாகிறது. (2)

கீழிருந்து மேல்:

15. பொறுமை என்னும் நகை அணிபவர்கள். (4)
23. தலையெழுத்து. (2)
29. கதையில் பிரதான பெண் பாத்திரம். (5)
33. நீர் படும் அனுபவம். (2)
34. மூடியுடனான சிறு பாத்திரம். (3)

38. மூளை இருக்குமிடம். (2)

43. நாங்கள். (2)

44. பயில் கூடமா? துயில் மாடமா? (3)

சொற்சூரங்கம்-6 விடைகள்

இடமிருந்து வலம்:

1. தூவானம் 5. ஒதுவார் 8. கைகேயி 10. கில்லாடி 12. காநல் 15. கணக்கு 17. வேந்தன் 19. ராதிகா 21. அழகன் 23. பதி 24. மயக்கம் 29. தன்வயம் 31. உறவினன் 32. மத்திரை 35. மத்தியமாவதி 37. கமக்காரன்.

வலமிருந்து இடம்:

3. மணிமாளிகை 4. சரி 11. குடம் 14. பல் 16. இடி 25. கனி 27. மாமன் 28. வில் 34. பண் 38. கலை.

மேலிருந்து கீழ்:

1. தூரிகை 2. சவால் 3. மதுகுதன் 6. துகில் 13. தகுதி 15. கம்பன் 17. வேழம் 18. தன்னில் 20. காமதேவன் 21. அசும் 25. கவி 27. மாதவி 30. ஆத்மா 31. உண்டி 32. மாய 33. திவலை 35. மகா 36. தின்

கீழிருந்து மேல்:

5. ஒம் 7. கனி 9. கேசவா 14. படி 16. இல்லார் 19. ராக்கா 22. சுந்தம் 26. மதி 34. பற 38. கதிரை.

பரிசுக்குரியவர்:

R.K. Nathan, 36 Beechcroft Avenue,
New Malden, Surrey KT3 3EE.

அனுப்பவேண்டிய முகவரி:

Newsmedia International Limited
Park Royal House, 23 Park Royal Road,
London NW10 7JH

Name:.....

Address:.....

1		2	3		4	5		6	7	
				8		9				
10					11		12			13
			14		15				16	
17	18					19			20	
			21		22			23		
24								25		
	26			27			28	29		30
31			32		33	34				35
							36		37	38
39		40				41			42	
				43				44		

CAPITAL AUTOS

Audi Specialists & Dismantlers

Tel: 081-519 3041/6187

Fax: 081-519 9929

**All Mechanical Repairs Undertaken
INSURANCE WORK AND FREE ESTIMATES**



Only a phone call away...

Accident Repairs

Servicing

Resprays & Welding

Electric Tuning

Workshop:

307-311 Sprowston Mews

Forest Gate

London E7 9AE

Shop and Reception:

24 Sprowston Road

Forest Gate

Lodon E7 9AD

Specialists in Audi and Volkswagen Repairs • New and secondhand Audi spares

295 Balham High Road

Tooting Bec, London SW17

Tel: 081-682 2585 Fax: 081-682 2575

Rajah & Co

Solicitors

Raja Thavarajah LL.B

Fixed fee

(Residential & Commercial Properties)

&

a full range of legal services available.

Conveyancing,

Immigration,

Landlord

&


Tenants disputes,

Criminal Court and

Police Station work undertaken.

Legal Aid available.

ஈஸ்ற்றஹாமில்
ஒரு
தமிழ்க் களஞ்சியம்



STATION SUPER STORE

6 Station Parade
East Ham, London E6 1JD
Tel: 081-503 4711



Ranjit Mano & Co Solicitors

For
IMMIGRATION &
NATIONALITY MATTERS
HOME OFFICE &
AIRPORT INTERVIEWS
ASYLUM APPLICATION
WORK PERMITS
POLICE INTERVIEWS
CRIMINAL &
CIVIL LITIGATION
LEGAL AID WORKS
UNDERTAKEN

*N. Ranjithakumaran
S. Manogaran LLB*

107B HOE STREET
WALTHAMSTOW
LONDON E17 4SA

TEL: 0181-521 5757
FAX: 0181-521 8202

ஒரு

பிராமணன் கடையொன்றில் 'அந்தக் குடை என்ன விலை?' என்று கேட்டான். 'ஆறு ரூபா' என்றார் கடைக்காரர்.

'குறைக்க இயலாதா?' - பிராமணன் கெஞ்சலாகக் கேட்டான்.

'சரி; ஐந்து ரூபா கொடு.'

'இன்னும் கொஞ்சம் குறைக்கமுடியும்தா?'

'ஐந்து ரூபா; அதற்குமேல் முடியாது.'

வாங்கவுமில்லை; அங்கிருந்து விலகவுமில்லை.

நாணிக் கோணிக்கொண்டு நின்றான்.

'என்னப்பா, ஏன் நிற்கிறாய்; விலைதான் சொல்லிவிட்டேனே, வேணுமா? இல்லாவிட்டால் இடத்தைக் காலிபண்ணு.'

'இன்னும் கொஞ்சம் குறைக்க இயலாதா?'

'சரி மூன்று ரூபா; அரைவாசி விலை. கொடுத்துத் தொலை.'

'ஓன்றரை ரூபா தரவா?'

'ஓன்றரை ரூபாவா? நீ ஒரு பைசாவும் தரவேண்டாம். இந்தா, கொண்டு தொலை.'

ஆத்திரத்தோடு வீசி எறிந்தார் கடைக்காரர். சந்தோசமாக எடுத்துக்கொண்டு போனான் பிராமணன்.

- இந்தக் கதை ஒரு மந்திரம். இந்த மந்திர உச்சாடனத்துடன்தான் ஒரு பெரும் நிறுவனத்தைக் கட்டியெழுப்பினார் அந்த மனிதர்.

23 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவுக்கு வெளியே முதன்முதலாக, லண்டனில் பாரதீய வித்திய பவன் ஆரம்பிக்கப்பட்டபோது, கர்நாடக மாநிலத்தின் மாத்தூரைச் சேர்ந்த, அநுபவம் வாய்ந்த பத்திரிகையாளரான கிருஷ்ணமூர்த்தி அதன் பொறுப்புப் பாளராக அனுப்பிவைக்கப்பட்டார். 'சம்யுக்த கர்நாடக' என்ற பிரசித்தி பெற்ற பங்களுர் தினசரியில் பணியாற்றியவர் அவர்.

லண்டன் 'கிறேற்றலஸ் ஸ்ரீ'யில் 10 சதுர அடி அறையில் ஆரம்பிக்கப்பட்டது தான் இன்று, 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக்கொண்டு, இந்திய கலை, பண்பாட்டு, ஆன்மீக மையமாக, அழகோடு மிளர்கின்ற லண்டன் பாரதீய வித்திய பவன். சுடர்விட்டுப் பிரகாசிக்கின்ற எந்த நிறுவனத்தின் பின்னணியிலும் ஒரு தனி மனிதனின் தன்னலமற்ற சேவை அநேகமாக இருக்கும். லண்டன் பாரதீய வித்திய பவனில் அப்படி அதன் நிழலாக தெரிபவர் மாத்தூர் கிருஷ்ணமூர்த்தி.

கட்டடத்தோடு, அதன் செயல்பாட்டுத் துறைகளிலும் உன்னதமான, செழுமையான விசாலப்பை அவர் ஏற்படுத்தினார். லண்டனின் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகளில் நன்கு அறியப்பட்டவர், இந்திய தத்துவம், கலை, மதக் கோட்பாடு, கலாச்சாரம் போன்றவற்றுக்கான ஒரு தூதுவராகவேதான் விளங்கினார்.

அருகிப்போய்விட்ட, வேத அத்தியயனத்துடன் சமஸ்கிருதம் பேசுகின்ற குடும்பத் தவரான கிருஷ்ணமூர்த்தி, சமஸ்கிருதம், கன்னடம், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்; சரளமாகப் பேசவல்லவர். அவருடைய பேச்சு இனிமையானது. எவரையும் கவரவல்லது; ஆளுமை மிக்கது. அவரிடமான நல்ல மனிதப் பண்புகளோடு, இந்தப் பேச்சாற்றலும் சேர்ந்துதான் அவர் தன்னுடைய பணியில் சாதனையைப் புரிய வைத்தது. சந்தர்ப்பம் கிடைக்குமிடமெல்லாம் பாரதீய வித்திய பவனைப்பற்றி ஏதாவது கூறியே தீருவார். 'ஏன் அறுக்கிறார்' என்று அவ்வேளைகளில் சிலர் விசனம் கொள்வதுண்டு. அது, அவரின் சிந்தையில் நமக்கு இல்லாத அக்கறையால் கூறிக்கொள்வது.

'நான் ஒரு பிராமணன்' என்று கூறி, அவர் சொல்லும் கதைதான் இந்த 'குடை' கதை. பல தடவைகளில் இதை அவர் சொல்லக் கேட்டிருந்தபோதும், அண்மையில் தன்னுடைய 23 வருட சேவையிலிருந்து ஓய்வுபெற்று இந்தியா திரும்புகையில், பவனில் அவருக்கு நடைபெற்ற பிரிவுபுராரத்திலும் இக் கதையையே கூறினார் அந்த கரும யோகி.

- செந்தமிழன்

KUMARANS



குமரன்ஸ் தமிழ்க்கடை

அரிசிமா, குத்தரிசி,
மிளகாய்த்தூள் மற்றும் பல
லீலா தயாரிப்புகளை
எம்மிடம் மொத்தமாகவும்
சில்லறையாகவும்
பெற்றுக்கொள்ளலாம்.

எம்மிடம் தமிழ் புத்தகங்களும் விற்பனைக்குண்டு

அரசியல், பொருளாதார
புத்தகங்களோடு
பெருமளவிலான
பிரபல எழுத்தாளர்களின் கதைப்
புத்தகங்களும் கிடைக்கும்.



லீலா
தயாரிப்புகளின்
அங்கீகாரம் பெற்ற
விநியோகஸ்தர்கள்

142-144 HOE STREET
WALTHAMSTOW
LONDON E17
TEL: 0181-521 4955
0181-521 4411
FAX: 0181-521 9482

பாரிசில் கோல்ட் என்றதும் உங்கள் நனைவில் நிற்கவேண்டிய ஸ்தாபனம்

கோல்டன் ஸ்டார் GOLDEN STAR

(BIJOUTERIE - HORLOGERIE - CADEAUX - IMPORT - EXPORT)

உங்கள் அழகை மேலும் அதிகரிக்க
உங்களுக்கு வேண்டிய தங்க நகைகளை
தரமான சிறந்த வேலைப்பாடுகளுடன்
உங்களுக்குத் தருபவர்கள்.

கற்கள் பதித்த மோதிரங்கள், கைச்செயின்,
காப்பு, சங்கிலி, தாலி, தாலிக்கொடி,
தோடு, அட்டியல், பதக்கம்.

பட்டுப் புடவைகள், பட்டு வேட்டி, சால்வைகள்,
வேண்டிய அளவுகளில் சேட்டுகள், ரவுசர்கள்,
சிறுபிள்ளைகளின் உடுப்பு வகைகள்.

கைக்கடிகாரங்கள்,
சுவர்-மேசை மணிக்கூடுகள், கல்குலேற்றர்கள்,
வீட்டை அலங்கரிக்க
கவர்ச்சிக் கலைப்பொருள்கள்,
தெய்வச் சிலைகள், எவர்சில்வர் பாத்திரங்கள்,
நிறைகுடச் செட்டுகள், வேண்டிய அளவுகளில்
குத்துவிளக்குகள், வோக்மன், ரேடியோ கசெட்
றெக்கோடர், புதிய-பழைய பாடல்கள் அடங்கிய
ஒடியோ கசெட்டுகள்.

மங்கையர் எழில் கூட்டுவதற்கான
அழகுசாதனப் பொருள்கள், இமிட்டேசன்
நகைகள், வெளிநாட்டு வாசனைத்திரவியங்கள்
அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள

GOLDEN STAR

199, Rue du Fg. St. Denis, Paris

Tel: 42 09 26 50 / 46 07 26 44

Metro: La Chapelle, Gare du Nord



குமார்ஸ்

உங்கள் தேவை அறிந்து... எங்கள் சேவை...

KUMARS

நீலகயர் வீடுமும் நகராரசு நகககன்
சீயுவு, சீயுயாக்கான ஆவகன்
விய்யோ, ஓய்யோ ககசுடகன்

KUMARS SHOP

80, Bld. Barbes
75018 Paris
Mo: Marcadet Poissonniers
Tel: 42 59 11 52
Fax: 42 59 35 00

KUMARS TRADE CENTRE

193, Rue du Fg. St. Denis
75010 Paris
Mo: Gare du Nord /
La Chapelle
Tel: 42 05 41 36

KUMARS JEWELS

80, Bld. Barbes
75018 Paris
Mo: Marcadet Poissonniers
Tel: 42 59 11 52
Fax: 42 59 35 00

K.T.C.JEWELS

193, Rue du Fg. St. Denis
75010 Paris
Mo: Gare du Nord /
La Chapelle
Tel: 42 05 41 36

கோல்வ் நகைமாளிகை
கோல்வ் ரெக்ஸ்ரைல்ஸ்



உங்களின்
மங்கள வையங்கள்
அனைத்துக்குமான
ஆடைகள்,
ஆபரணங்கள்

**GOLF BIJOUTERIE
GOLF TEXTILES
S.A.R.L.**
6-8 Rue de Panama, 75018 Paris
(Metro: Chateau rouge)
Tel: 42 59 22 38 / 42 51 18 74
Fax: 42 59 40 59